

ஸ்ரீ யெநஃ.

புயொமடிவ-ஃணாஹ்யொயம்மூயஃ.

ஸ்ரீவீ தாரணவடிவங்கஜிதஜுஜ யம்மலீ
வெவாவரணாநிதா நவடிஜீநாந சாலிநா
ஸ்ரீசெநெஜ்யுவகாஸ்யுவாநபகவசாஃவ்யி

கௌஸுமெந

ஸ்ரீவீரநாவவஸ-ஞரிணாபுணீகஃ.

கொ-வெஃடக்யுஷுஸாவிணாஷஜீக்

வரிஸொயிதவாந

வா - ணஃஉஃநெஹிநெஃநாஃயெயெந
வீவெகடிவிகரஃஜ்யுஜீஃஜாஃநாஸாலாயாடி
ஃஜீதொஹிச.

1899.

பிரயோகதர்ப்பணம்.

ஐரத்தித ஞாநிநிஸுஹுகாவடுவடவசு வளிவதிவடு
ஸுண்டயநடுகாயடாசு வெபுதகாயடாணி ஸவடாணி
உபி ஞாடுஹுகாயடாசு ||

புறொடுதவலி வாஷாரெணாசூராவநு.

கயடிஸடுஹநிடுஹதீவெபுதலடுகூட வதித்தி
வபுத டுடும் நிடுத ஞாடிக்காநாடுடி வடுவடும்பு
ஹடுதவலிவஸூரூகாயடாசு. சுடுகடுமாத்ருவடு
டுகஸடுடுணடு வெபுதலடுடுஹா கூடநிவடுத டுசுடும்
பு ஹடுதவலி புடிநாடு களிஷடுடிதி ஸடுகடுபடு
கூடும்பு வஸூரூகடிணடுதா டுஹடாநு ஸடுவடீயடும்
டுதஷுடவடுவடீயடுதாடுகடுடுஹுடிடுடுதஷுடகடு
கடுமாத்ரூயா டுகஸடுடுணடு வெபுதாயணடுபு
ஹடுத வலிடுடிடிடுடுதாநிநாநாவடுடுஹவடு
டுகாவடுவஹமாதடுவ தடுஷுடுதடுவஸூராயடு
டுவாஸிவடுவடீயடுதாடுகடு டுகடுபடுடி தடுதவடும்
வடுபவடிஹுபுடிவிவடுஸூகூகடுகடுமாத்ரூடுடுக
ஷடுடுநு வெபுதாஸூசுவாஷாணா டுகடுடுஷுடுதிவா
ஷாணடுகூராவடுவடுஸு ணாஹாடிடு ஈடுடுபெயவாநு
புடிவிவடுடுடிடிடு வெடுராயிகூரதீ ரகூடுடுபடுபடு
வடுகடுகூர வடுஷாணடுபடு வடுவடிஹுபுடிவிவடு
ஸூராயாசு - தடுதாஜாடுதயடு கடுதடூஹடுவடூடுமவவ
டுகூயடும் ||

ஸூகூரூரெவவநடுநிடுஷுடம்.

டுடுஹநிஸூகூரூரூரெஸு ஐரத்தயடு வடு
வெடீடிடும் வடுதூரூஸு தடுலிடுநடுவடீடுநடு வடுவ
பெயடு - பு திடிநடுடிக்கடிநடுகடுதடுடுஸூரூஜாத
படுடிஸடுடுஹ நிகடுஷுடு வடுவடும் ஸவடூடுமவவநடு

சீர் வாலியுதலிநெ தலராலிநொ ஜாதீநாரொ
 மகதாயுஜுரலிதி சுநீஷு வடுவடுதாரொவ ருய
 யாமாந ருநுவடுதிதிதாநு ஜெஷு சூரானு
 உயிகூஜி வாரணடிவுள்ளவ புகிவொரெ வு
 ஸுத ருநடுஷீ ஸரீக வுடிக்கீ னரீயி வரிஷி
 உருகிநெ சுவநடுஸூரஸுஉடிவிதி ஆலு
 உதமுடிவீகம் டிவடு ருரீடுநெ ந மூகா (ஸ
 சுடிஷு ஹீகா) சுவநடுஷு சூபாயு ஹீஷு :
 பூயடிமெஃ பூயடுதசுமெகூர் ஹிசுஷொ நஸுந
 ஹிநுரீவஃ பூவணாடிநாடிநாடிநீதிசுஸி
 ஹி மூகா சூபூகிஸூகா காரணலி ஸிதாடு
 மூக ஸெஷுரீஜி நிரீயடிவுள்ள பூஷுத
 வடுவடுவடி வரிஷிவ ருமெ ருநுநொநொ
 ஹிநீநலுஹி பூடிவடுவலாவபெசு - தநொ
 ஜாதய்க்கிஷு வடுவடுசநலுஹிநார ஹிஷு
 துநாரஹி உடுஜீவாஹிடுதயா நலுஹால
 ம பூயீஷுமெமபுஃ பூஷுஹநதா சூ
 ஸெஷுஷுஷுஷு ஸாவாடுவடுகாஹலமபு
 ஹீகா தாலுரீநலுஷு ஹி ருடுஷுஃ வடிதி
 (வநதயா) ரீஜுயநு மகூஜாதீநு பூஸாவ ஹீவ
 தாஹிநாடுநாஹிஷுதி ரீநலுஷு ஹிஷு
 ஹி ஹிஷுஷுஷுஷு ஹிஷுஷுஷுஷு
 வயிகூவா சூஷு ஸவாதாஜி ஜாதீஷு ஹி
 ஜஷுஷுஷுஷுஷு ஹிஷுஷுஷுஷுஷு
 ஜுயடிஹிஷுஷுஷுஷுஷு ஹிஷுஷுஷுஷு

ஓடி நதிவியூயலொ ரொடியிஸும்வெ புகீலொ
வடுதீவஹலா வீ ரம தம்புலாவடுதூவாமு
ஹொதர வடுவட்டுடுசெவா சூதம்ஹொசிஸி
ஷபுகீலிஸும்வடு

சூதம்ஹொசிஸி.

வடுவட்டுடுதூரிடுஷயநாந்தம் சுபகாசூதம்ஹொ
யநடுவெகடுதூதிவாலொ வாணஹடுடாடுடு
ணவதம்முடலீதம் ஹொகாலவடுபூயபுகீதநா
ஜாதிகபூதிவிஸு ஹொகாஹடுடுள பூஹடுதடு
வடுவட்டுடுதூரிவிஸு பூதிஸுவலூய வுணபூஹொ
வாஹடுகூயவொஹடு வீடுஹொஹடுவாஜாதிகீலி
லஹடுவொலீகி ஹொஜீத | சூஸளவிடுகொதிவாநா
ஹொஹடுதூபூதிஸயதடு ஹொயுதம் சுஹாஹடுவண
டுகொஹடு மகாஹடுவடுவா நிவஹடுயெநடு சூத
பூவாதிதாநம்ஹொஜீரது ||

ஸுடுதகாஸளவிநாஹடுகிபடுடு.

சூஸளவிநஹடுடுதகிநஸுஹாநபூதிமு ஹடுடு
வாஹடு பூடுவெஸ பூணாதீலீதம்ஹடுஹடு ஹொஹடு
நாணடுஹடுகாராயநாடு பூநாநிவஹடுயெநடு வு
சூஹடுடுதநாதி சுபகாநாஹடுடு தலிநடு ஹடுடு
வாஹடுணவடுயெஹடுஹடு ஹடுடுவாநாடுஹடு
வடுஹடுஹடு ஹொநஹடுஹடுஹொஹடுஹடுஹடு
ஹடுஹடுஹடு ஹடுபூயம் வாவிகீலூஹடுஹடு ஹடுடு
சூதம் பூணாயாஹடுஹடுவாஹடு மாயதீஹடுஹடு
ஹடுஹடு ஹடுதகிடுஹடுஹடுஹடு ஹடுஹடுஹடு
ஹடுஹடுஹடு ||

களவனகாடிஸ்வாஹிணலொஜம் தட்டிகள் தாவ
நாசுவயாதாவிராவா ஹிணணொவாஸ்வாஹிண
டடிடிராசு ||

உதிப்பொமடிவண்ணை தவிர்த்தெம்பும்.

வனகொலிஷ்டம்.

வனகொலிஷ்டமவ நவிர்த்தெந்ஸ்வாஹிண
சிந்திரணம்-கந்தஸ்வாஹிண வலிவெய்து
டிஸ்வாஹிணஹிண சுபிரொஹிண
ணம் வெ தவிர்த்தெந்ஸ்வாஹிண
வடிஸ்வாஹிணஹிண உதிவ கஹிண
விஸ்வாஹிணஹிணஹிணஹிணஹிண
கஸ்திரணம்-வெ தவிர்த்தெந்ஸ்வாஹிண
உயிர்த்தெந்ஸ்வாஹிணஹிணஹிணஹிண
வெ தெந்ஸ்வாஹிணஹிணஹிணஹிண
தவிர்த்தெந்ஸ்வாஹிணஹிணஹிண
கெதிர்த்தெந்ஸ்வாஹிணஹிணஹிண
ஹிணஹிணஹிணஹிணஹிணஹிண
கஸ்திரணம்-வெ தவிர்த்தெந்ஸ்வாஹிண
டிஸ்வாஹிணஹிணஹிணஹிணஹிண
வெ தெந்ஸ்வாஹிணஹிணஹிணஹிண
தவிர்த்தெந்ஸ்வாஹிணஹிணஹிண
கெதிர்த்தெந்ஸ்வாஹிணஹிணஹிண
ஹிணஹிணஹிணஹிணஹிணஹிண

சேகமொத்தாயா சேகஸகிணைவெதாயகந்தஸூ
 ஐயுசுபுரிபந்தெகயஸரஐதி கயஸரஞ்சுவயுஸா
 ஐயுசுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 க்யாஸரீரஸாஐயுசுபுரிபந்தெகலயுஜநிதிதெதெ
 தெநாஹயுஜயுலாபயிக்யா லாச்யாஹகிக்யாதி வு
 திஷாஹயுசுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 மாடிபுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 ஐயுசுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 து வியுபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 ஸுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 லாநு விகுதாநுபுயுரிதி தாம்புயுணிக
 லாடிபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 துபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 லாரொஹ விஷாஹஹதி: வயுபுரிபந்தெதாம்புயுணிக
 லாஸுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 சூபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 லாநு வவணபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 தெ சுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 தெமயுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 வயாநாநுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 ஸுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 ஸுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 லொசுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 தவஐ: வுபுரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 யாஹிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக
 துரிபந்தெதாம்புயுரிதி தாம்புயுணிக

காஹிபுத் துணியம் மஹாவாபுக்ஷிவர வெலா
 ஸெய் கிஷிர்வீதி ஸவபாநிரம் மஹீநிரநிபுஸு
 சுவெஷ்டாஹாசுநகாஹி தத்ரயக்ஷிநிஹா ஹாயக்ஷி
 ரஸநகம் வெஸீர ஹிநெந ஐஐத துாநிரஸ ராவ
 உவஸுஸு சநெநாநெவீரித துவர்த்திநிந்து
 மாயாநிநிரஸ துவர்த்திநெந உவவரூஜி ப்ரஹ்
 து சவஹதாஸஸாராஹ் விரிபிராஹாபெக்ஷ
 யத்திவ்யயிவீநிநகந து நெத்ர தொமஹதயத்ரா
 ஸெமதநிநிதிதிவாநு விககாஸ ஹகிலாநெ
 ப்ரகிரெக் யத்ராஸ ரமதா நகநகிஷி யாஃ । உநீ
 தநிவா உத்ரஉந்நுர்த்திவெத்ரஸுஸுஸுஸு
 யநயாஹுக்ஷிநெநாவத வெத்ர தொ ஹவெ
 ஶு ஹிநிஷிநெநெக்ஷி உநீதநா ஶெநாநு
 ந்து ரிவெத்ராவேஶா । ஶஸுயெயா ஹுக்ஷ
 தநிவாநெநாவத வெத்ரஹவெஷிதிஷி யாஃ
 சுயாஹி வெத்ரவெஶா ரமநெநெஃ வயிநி
 வநெநெ ஶுஸுஸுஸுஸுஸு ஹுக்ஷிநெந
 ஶுஸுஸுஸுஸுஸுஸுஸு ஹுக்ஷிநெந
 வெத்ரவெஶாஹயெக்ஷி - சுயாஹி
 வெத்ரவெஶா ரமநெநெஃ ஹுக்ஷிநெந
 திஷி யாஃ வநெநெஶுஸுஸுஸுஸு - குலநெ
 உவவெஸுஸுஸுஸுஸுஸுஸுஸு ஹுக்ஷிநெந
 ப்ரஹ் வவியுநிபாயா ஶுக்ஷிநெந
 ஶுஸுஸுஸுஸுஸுஸுஸுஸு ஶுக்ஷிநெந
 ஶுக்ஷிநெநெஶுஸுஸுஸுஸுஸு ஶுக்ஷிநெந
 ஶுக்ஷிநெநெஶுஸுஸுஸுஸுஸு ஶுக்ஷிநெந
 ஶுக்ஷிநெநெஶுஸுஸுஸுஸுஸு ஶுக்ஷிநெந
 ஶுக்ஷிநெநெஶுஸுஸுஸுஸுஸு ஶுக்ஷிநெந

ரமிக்ர வுரொணெகிவிவெஷ்டாஜிதா ஜெஹொயி உகி
 வங்விவ-ஃஜாநம் வகீக்ஷ ஸ்ரஹ்ணிக்ரதாஜிதா
 க்ஷாயெத ராதாநம் வகீக்ஷ ரயயாயுவம் ஜெஷெஷ
 த ருக்ராதகீக்ஷ-ஃ ஹம்ஜாநம் நவஸெஷ ஹ
 கெகிஜெ கவெக்ஷதம் வுஷ்டா- ஸம்பந் தித ரு
 க்ஷாயு ஸம்பந் தித ருக்ஷெத ருஷொ வீத் ருக்ர
 த ருஷொவீதி வுத ருக்ஷெக்ரஷொஸநம் க்ராயி
 க்ஷாயாஃவெஷ்டித தித ருக்ஷாயு வுதிகீதி வு
 த ருக்ஷெ வவ்வ-வடிவ ரு-ஃக்ஷா தா-வெக்ரவவ
 ஹிரணெ ராவாந ஹத்ராஜீ நிஜக்ஷணாஃவடிக்ஷா
 திக்ஷிண தெஹஹ-ஃநத் ஸீயுதெஷ-ஃ ஜெயு
 தாஃஜிவிதா வெததத வெராஜ-ஃயிக்ஷாஜெக்ஷ
 மொத்ராயா ஜெக்ஷஜெணெ வெதாதெயெதம் வி
 வஃஜாஜி உகிநாவிக்கெரவஜேணம் விவஃஜக்ஷா
 ஜெக்ஷமொத்ராஜெக்ஷஜெநு வெதெததம் விவஜெ
 வகிஷெ த ருக்ஷ வாத்ரஸக்ஷாஜெநொ திக்ஷெக்ஷ
 விவஃஜிரவடிக்கிணம் வாரிஷிவ வக்ரவ-ஃவநா
 ஜ-ஃயிக்ஷா சுயொஜெவாநி வாத்ராணி க்ஷாயு
 வுதெகித்ரிராக்ஷா வாத்ராணி வெஷக்ஷ உதா
 நானிக்ஷாயுக்ஷய ருத ருக்ஷ ஸாக்ஷய ருதிகி வு
 த ருக்ஷெயிவீவெஷொவீத ஜெக்ஷ-ஃஹம் திக்ஷிணா
 ஜெக்ஷாவ்ரணெ ருக்ஷிஷதா தித ருக்ஷாவரா நம்
 வுஜ ருஷடிக்கிணீ க்ஷெத ரு வயாராநக்ஷா-ஃவீ
 ஸுஜ ருக்ஷிரிஷ்டா ந ருநவ ருஜெநாநி விவஃஜ-ஃ
 ஜெஷொஜவாத்ராணிவா ஹவ்ரக்ஷிவ ருக்ஷாயா மது
 ஹம்மக்ஷாவ்ரண ருக்ஷவாவயெக்ஷ ||

புறொறடிவட்டிணை

வனகொழிஷ்டு மொலிவியீஃ.

வனகாடிசெ ஹநிஷ்டு வுவுஸு புராஷ்டுணவசு
வாடாடெலெசுவீவ வாடிளவாஅளகி காழள வுத
வாயவெந-யராயவொழிதி திராதிஃஸ டாஹுதி
வீடா-உடீரகாவிவரஉ துரால உத டுஷ்டா ஹிஷ்டுஃ
குவடாரம் வாஹுஹாஹு தசெஷ்டுணவடுவட
வதீஃவஃடி டாசுணவஃபு திதிநடுகெ விஃய டுஹா
வாடிஸுடிநெ துயொடிஸுடிநெ வவவீஸுதி திநெ
வாடுவியிஃகரணாதுவஃவன கொழிஷ்டுஃகூயடூசு

ஸடுதகெவி ராதாவிடுதூ ரெகாடிசெ

ஹடுவ வனகொழிஷ்டு வியீஃ.

ஸடுதகெவி ராதா விடுதூ ரெகா டிசெஹ
நெ டுவனகொழிஷ்டுஃ கூயடூசு - சுடுஷ்டுஃஃ
ஸடுதகாஃடுத வடுவெடூகூதிநெஷ்டுந டு தடுவா
கூயடூசு வாஷாணாஹாவ நவூஹுதவெடு
கொழிஷ்டுஃ டாஹு ஹி தாடுஷ்டுஃஹநாதி துஃகூ
திநெஷ்டுஃகூயடூசு சுநாஹி தாடுஷ்டு டாணாடி ஹ
கொழிஷ்டு திநெவெத துஃபுஃ டுநிதி துவ டுகிரெ
கெநடிஸுஹா ஹுணாடுஹாஜயிகா தெஹெ டா டுகூ
ணாஃடி டாசுணகாடிஸாஹவ டுகிரிஷ்டுதிநெ வனகொ
ழிஷ்டுஃ டாடுநஃடிவ துஃடிஸு டுளரொஹிணீ வு
ஷ்டு டாஹு டுபூஷ்டு வடிநெ வதீதிவாடி நகூ
தூணி ஹஸுடுவ துவிஃஸு திநகூ து ஹவீஸுதி
நகூடுதூ ஹவகூ கெஹிஸூயகடுடுதூ வரடுடுடு
தூணி ஹஸுடுஹீ வு துயொஸுதி ஜநு நிஹுஃ
ஸுஃகூ வாவா ஹ வஜஃடுபெசு டிலாடி வுஃயவாஹு

ஊரினெயுந வாசுய-பாசு வனகாடிசாடுஹ உசு-
 ஸெசுயடி ராணிதாழி: சுத-பாடிபு ரா ஹெஹொய ஸ
 ஸுராஜாநிலாவிஃய ஃவசுசுசு கா சு ராஹெவித
 யஜெஃ கார ஃசுசு, திராஸெஃ ருதாஹெ ஹி தீயரீலி
 காஜீநி ஸாவிஃய ஃசு வ-ஃவ-டு ஹெகாஜிஷு விபா
 ஹெந-ஹயரா தாவ-ஃண விபாஹெந-ஹசுய-பாசு ஸுஹி
 தாஹெடி-ஃஹந தியளஹி தீயரீலிகுத ராநி ருண
 தியளசுய-பாசு உள-ஹரீலிகஹெது வசுஹிசுஹஜா
 ஹாஜி ஸஹவிஃஸ திஜிநாஹுசுராநிஃஸ ஜிநாஹொய-ஃ
 சுய-பாசு சிராடிசாஹாஜிஷு ஸாவிஃயெ ஃவ-ஃ
 யுஹாவீநி ரீலிகாஹ ராகுஷ ஃலாவிஃய ராதிஃ
 வ-ஃ தஹிஹெ வஜிஹெசுய-பாசு திர வசுசுர ஹிஷு
 ஹெதுஃவ-ஃ ஃ ருதாஹெசுய-பாசு வ-ஹஸுதத
 தூஹெ சுய-பாசு சுத-ஃஃ வ-ஃஸவநஹிஃஃதநா
 சிகரணாஹுயாஸஹெஷு ஹாஹெஷு தஹிஃயு-
 ஹாவீநி ரீலிகாநிலாவிஃய ஃவ-ஃவ-டு ராகுஷ ஃ
 சுயதாஹெவிஃவ-ஹராஹெ-ஃ ஃவ-ஃவ-டு ஹெஹிஹெ
 தஹிஃவ-ஃ ஃ ருதாஹெவாசுய-பாசு-வ-ஹஸுதத
 தூஹெஷு சுய-பாசு ராதாவிஹெதூவி-ஃநாஹெ
 ஹா ஃஹவாசு-ஃராகுஷ ஃ சுயதாநி வ-ஹஸுத
 தூஹெஹசுய-பாஜிஹெ ஃகெ - ஸாவிஃய ஃவா சு
 தஹெசு வ-ஃவ-ஹிஹிஹெ தஹிஃசுசு வ-ஹ
 ஹு: வ-ஃஸவநாஜிசுய-பாசு ||

ஸாவிஃய ராநிநிண-ஃயஃ.

விசு, தீநாஃசுயாணாஃ ராதாஹிஹாஜிநாஃ வசு
 யாணாஃதத தீநாஃவ ஸாவிஃய ஃஜிஸுராஹெவாஹு

ணரீளவாஸநாழள சுய-பாசு - சுநெயுஷாண்டளகி
கெராதசுமாயாய-வித்யவொனாஂ ஜெயுஷஸூ
தும்: ஸீஸிந்தவ பாவொளவாஸநாழா விதெயுகெ
விவகெஷுவிவ-தெயுஷா ஜெயுஷ வணவவா வி
யொ சுய-பாசு ||

சுவதீகெ.

சுவ பாவதீகெகெவவதீகொநு: சுய-பாசு
வெவயுஷா வதீகெ ஜெயுஷ வணவ அளகிகாழள
சுய-பாசு-சுநீஷாஜீநாஂ சுநதஸாவிவயொ ஜெயு
ஷ: வுந. சுய-பாசு - வதீபா: சுநதளணிதும்:
வாநி: சுய-பாசு-வசிரொநாசுகாஜிநாகுநவாந
ஸாவிவயொ சுய-பாசு-அாசுராஹாஜள வதீபா
நஜீஸூமாயாவிஸாவிவயொ சுய-பாசு ||

அாசுராஹாஜளவிநிநுஷிஷயெ

ஸவிவீகரணா துநவதீநெ சுநதொ

விஷிநஸூகாஅாந்தரெயி ஸயாயசுய-பாசுவ
தாரா-தஸாவிவயொசீஸிவிகாஜித-ரஜஸூமாயா
ஜவி நிரவகாஸகா ஜெவெ-வயுய-பாசு-தீநியம்
சுநகாசுயி-ஸயாயசுநகா ததீயி-விஸயெஜச-ஸூ
ஸவிவீகரணம் சுநிஷயுராண: வநெவ-வ-ஜுஷா
ய ஜெயாஜீ ஹகாநஸூநகவஜெயுசுமொத-
ஸய சுசீகஸஜீணம்: வெயு-தஸயுஸூவி-வீகரணம்
வவிதாதத-வவஜி: வுஸாஜி: கரணீய உதிவிஜா
வயுஸூவ-வெதா வுராஹணாநாஹூயநெதஷாஜ
வாநதெயயாஸகி ஜகநீணாஂ நியாய-வுணஜு சு
ஸெவெஷெ ஜெவரீஷச ஹவதாஜி-வெயெயா வசீஸி
தாரிசீய யாஸகிஜகநீணாஂ ஸீசுநயு ரீகெநெ

தாவாடுமுகிணாண்டுகா பூலுணாடு பூலா
வகுததலவிவீகரண்குயடாக ॥

உதிவ்யொமடிவட்டுண

வனகாடிசைவம்.

—*—

வலிவீகரணகாலம்.



வலிவீகரணாதி வலவடவாவண பூலுண
தூரஸவடிகாந்தரஜா ரவகுடிஸவவடிகாஸு
லலாவயெசு-ஸுகூடாடிவாஸிவெஃ பூலிநா வீ
தரிநகுது குவரிநவூணாயாசிகூவாரஸிபாவா
ரலொரிஜகு லாமலிஷ்டகூகூ பூயபுதிதலொகி
வரிவெஷணாலி பூவணபூடிக்கிநிலாராநவூ
ஜநவிஸெடிவல்ஷு உவலாரொலகு. வலவடவி
ஸெலெபா டெவெவகு; ஜஜுவியடெழும் பூம
மெயுராமமெயு வடாடிமெலும் பூலுஉஉடி
பூவொவா, டெவதீயெடந பூடிக்கிண்கூகூ வ
பூலி தூணாண்டுகிணாமெயு ரயாமெழி அடம
ணிகூமெதடிமெலும்விதூதீயெடநாபூடிக்கி
ண்கூகூபூலிதூணாண்டுகிணாமெயுரயாம
மெழி அடமணிகூமெதடிமெலும்விதூதீ
யெடநா பூடிக்கிண்கூகூபூலிதூணாண்டுகி
தூவதூகூகூ ததீவபூகூ விபூடிவெலுலொகி
கூயடாக-வாடிவகூடிஉமம்யடாநவலவவிதூ
வாணிகூயபூகூ - வரிபூடுதடிக்கிணா பூவ
ஸெமொகிமொவலிமொ மூலுலாரா; உலுலவலி
டிஸெமொகிஸூலாநா: டிக்கிணயத் விபூடி நலூ

யொவியெழுவுடி விதாவது துளையுதரளவவடி
 யெசு-யவ்வ-தூராயுடி பூதிமறுஹு ஸவயநம்
 கரொதிலெநா சகூளவதராய உதிரஹம் ஸ
 நரூஸவ்வாகரொதி யொய்தவெடி தஜதி
 யொவண-பாஸு உயரஹீநெநா மெயொ வ்ஹு
 டெவஸவ-வஸுஸிசெவநவரகெந வாகநடுக
 யொயவ்யுதரூதிரூ இளய-வவ-யுதவஹுஜி
 ரார்தெவ-ஹுயிநம் யொவ்யுஹய-பாசுயுஹு
 திரெதஸுசுஸுஜிதிலொவகீண்டி-யொஹய-பா
 யாரி வரவார-ஹு ஸமயதெ ஸரிஹிஷிக-
 யொடிஸவடி-யூகாம் கநரூசிவாஹதெ ஸவயு
 ஹலீவகீம் யொநாவலிவயுபூஜீவதி ஸவாய-பா
 ஷிக:-யொவிஹவெஸதிநடிதில சூவா: யொவா
 ஹாயுடி கசு-கரொதிலவாஜ-பாரி- யொவயுவஹா
 ரெ வகூவாதவடிதிலகூகூடி-யொவிதூய-பா
 வதரதூய டெவவ-ஹுஜாம் கரொதி ஸடிவயுகம்
 வனதாந ஸவ-பாநு ஸூரெவஜ-யெசு ||

நடுதூரம்:

டிவவரணஸு ஸூ ஹணஸுரா வாவெ
 வனதெடி-பாடிஹ ஹீ-நாநுஸூரூதிராயாநு
 ஸூஹவிடிசூஹி தூதூநு ஸகூரூ நூஹிதாநு திரே
 தூ யெசு-யவ்வாதாஹ-தூய-தூய-ஸூஹுஜெ
 தூரூதி தூடி நுவாகதூய-தூய-வண-பீயா
 ஹீ-தூய-வாவயம் வவதடி-தூய-வாக தூய-தூய
 நூலிகெக-டியாடிவீ-தூடி நுவாகவ-தூய-டி
 யவ-தூய-டி-ஸூஹுஜெ ஸூஹுஜெஹ ஹதடி

ஸ்ரீராமாயணம் வரணம்

கடினமென்கொண்டிருந்தவதலெனவொருவருக்கு
வெட்டிவந்ததானகொருவருக்கு நல்லவநாளை
கொள்குதாயுந்தீர்வியுள் வரணம் உடையவராகி
கவ்வாரவியும்மொடியவராகி ஷக்ருவடி கண்டபக
டகொள்கொண்டபக வல்லவ வந்தீகா காரும்
பெயர்ணவவ்வவது வந்தீகா நாரும் மீவந்தீகா
பகண்டலிகுவாடி வஜ்ஜுவய் காரணமும்பகம்
நாளைமும்பவ ராணியாகி ஸ்ரீராமாயணம் ||

வந்தீகா வரணம்.

கொண்டபக வஜ்ஜுவய் காரணமும்பகம்
வெட்டிவந்ததானகொருவருக்கு நல்லவநாளை
கொள்குதாயுந்தீர்வியுள் வரணம் உடையவராகி
கவ்வாரவியும்மொடியவராகி ஷக்ருவடி கண்டபக
டகொள்கொண்டபக வல்லவ வந்தீகா காரும்
பெயர்ணவவ்வவது வந்தீகா நாரும் மீவந்தீகா
பகண்டலிகுவாடி வஜ்ஜுவய் காரணமும்பகம்
நாளைமும்பவ ராணியாகி ஸ்ரீராமாயணம் ||

ணாமுராண்டிபுநீலியட்டுதஷுவித்ருவடுவா
 த்ருவவித்ராணி திராநடுயுவிகதாநு ஊவிஃ வா
 த்ருபியபிஊவிஃவா த்ருபியம் டொடும்பொண்டுக்கண்ணம்
 வண்டுக்கொசுலாடிக்கா த்ருபுராஸூ ஊக்கிணாமுராநு
 டிஊபுநுலுட்டுயட்டுதஷுவெத்ருவாடுவா த்ரு
 லாடிக்காஉவலீ த்விடுஸெடுவாவ டு வாரெத்ருத்ரு
 ருதொவிஷுவடுவா த்ரு லாடிக்கா புரவீநால்
 தீவா த்ருபுரா க்ஷணாதிடிவீட்டுவண்டுலாராண்குத்ரு
 உவலீ தீ வவித்ருராந்தஊடுத விடுஸெடுவாவ டு
 வாரெத்ருஸெநாடுவீரஊஷு யஜதிஜமம் திருபடுவ
 வித்ருபுய த்ருயவொலியாநு புராஜாடுநாவாரா
 ணொயயஸம்யா தடு-நிரொ டாடிஸுவட்டு வாவாநா
 வவித்ருபுடிவிஃஸு து||ஊதியவாநு புக்ஷிவடுவ
 வித்ருநியாயடிவாதா ஐதாயதஊதி டியம்மம்
 வாபுக்ஷிவடுவொடிஸுடுக்கிவிரவீதி லவபுலிரா
 மானீரஊதிபுஸுடுகுவெஷுடிடி டுஸடுகாஊதி த
 த்ருவகிதம் துணாடிகாடிாய நிரலுநுடுவெஸுரி
 ஊதிடுதடிஊத புநிரலுடுவஉவலுபுஸுடுஸெநா
 டெவீரிதடுவடுடுவிடுத்ரு மயாடி நிரலுடுவ டு
 டிவடுபுடிடுவெடுஸுவ ஊடி டு ||

வித்ருடுவடுடுயுஊணம்.

புரவீநால் தீ-வவித்ருராந்த்ருடுகவித்ரு
 டுடுவாரெத்ரு-கூடுகூமஊம்துவிதாஃவிதரொடு
 வயாநாநு-ஸடுடி டாநுலுலீதாநுலவண-டாநுஊஷு
 படுஊவவட்டுகாடி டுஊடுதகூய டுராணடுவடிஊடு
 காடிடுமம் - விதாஃவித்ருடுவெடு வொயுஊாடித்ரு

வயு-ம் மூலீகாதிதொலிலொடிதெவதெ யாமொ
 வலொதெவநிதி-கம் | ப்ரு தவடி லிம் ப்ரு தலுயவண
 ஹிவிதம்:வித்யுந இரிதொகாநு ஸ்ரீணா ஹிநி
 ஸ்யாநி இதிதிவாநிஹிவ ரிபுயப்ரு கெவாடிபு
 மொடிநாந் கவடுவ-வத்யுக்வா ||

பெருதாவயு-ம் மூலீகா

பெருதாவயு-வாநிசூகிரிசூமஹித-பெருதொ
 தெவயாநாநு உவடி-யு தாநிரிம் பெரு தாவதெ
 மூலீகாதி சவயு-ம் மூலீகாதிதொலிலொடிதெ
 வத்யு: ப்ரு தலுயவணஹி பெரு திரிநாநு தொகாநு
 ஸ்ரீணயாஹி ஸ்யாநி இதிதிவாநிஹிவ ரிபுயப்ரு
 கெவாடிவடு வ-வசக்யுக்வா ||

விஷயயு-ம் மூலீகா

உவ-விஸ்தொதெவாவயு-ம் மூலீகாவிஷயயு-ம்
 மூலீகாநுய-காச- சவயு-வாநிசூகிரி
 யாநிஹிவயு: ||

ஹிஸ்தொநாநிடிநம்.

புரவீநாவீதி சவஹிதா சவாரா இதிவித்யு
 ஹிஸ்தொநாநிடிநாநு விகதாஸ்யு, சய-உதீநாநா
 தவா இத்யுநிவொக்யு பெரு தஹிஸ்தொநா
 நொதிஷ்ட வசக்யுக்வாநொடிஸ்தொநம் மகாவீஸ்தொநு
 வானு விதம்:வித்யுந பெரு தவிஷ்டம் வாவ-ண
 வச நொகொதிஷ்ட வாவாஹிவடுவ-வச வடிபு
 க்வாநொக்யுக்வா ||

த்வுயுட்க்கா வுநஸுலொகககாநாநு ராஜாடி
 நாண்குபுக்காமம் வுஸுயுதிவடிவவஸு அடுஷ
 ணாநீமொ அடுஷிரண ராநிவடிக்காநீதி தூயவிஸெ
 ஷெணடிக்கா வடுவ-வடியெனெலுயெபுவுவு-டி
 க்காபுராலீநாவிதிவரீய நியாமவ ஸுநீகூவா
 த க்வுக்காஉஜீயதாநீதடுநாஜீதாவடுயநெவித-
 2-ஹதெத ராஜிநிரநாஹுதீ ஸூஹாவிதம் வி
 து ஐத ராஜிநிராஜி ரா ஹுநீஸுஹுக்கா பெ
 க்வுயு வக்ஷுஹ்வ ஸுஜீநவ்வாது தியெநாடி ய ண
 கொஜிஷ்டவசு ஹுக்காஜிஷ்ட க்வுபாடி ருதீடுவஸூ
 நாண்குபுக்காஹுநீவாதிஷ்டவசுஹுதகிநவடு
 ஜநாநிகு நியாயவிஸுஷாஹுஷெவாநாஹுத ஸுயு
 நக்வுக்காவதம்விதூநீநாஹு ணஷுதெவித-ஸு
 தெத ராஜிநிரநாஹிஸு-நம் வாதுஸுயுநீதி
 வெடுகொஜிஷ்டவசு விஷெரஸுவாதி ஸுயு ய
 ஜெஸூரொஹவடுகெவெடுரெகொவிஷ்டாநித ராஜி
 ஹிவி லொகககூ-ஹுஜிடு வரீஷெவநா வெஸந
 ப்ரணா ஹுதீ காராயிக்கா - ஹுஜிடுஷெவ வு
 ஹுஷஸுதிக்காநீநிவிதூஸுதிவஜடு-ஸு ரவயிக்கா
 ஹுதெஷுவிகிரடி க்காவொஸநம் காராயிக்கா ஹ
 தெஷுவடுவடிவடிவஸுயுவிதிதடுவடு-டிக்கா
 ரொயயதெதிஷெவாநு ஸுஜிதீநிவிதூநு வாயி
 க்காதாஹுதிடிக்கிணாஹு டிக்காமொஹதிஹ ஹிர
 ணுவுஸு ராடி ஹிஷுவிதூநுடிவாஸுஹுஷெயவீ
 ஹிஷிஷுகிஷுதெவாவாநுஹுதூகீ-ஹுயாநுஸு
 நஸுயெநாவயாடுநெய-ஹு விஷவம்ஸு-ஹுஜிடு

யாரி- கஸரீ-ணெ வெ தாயவன-ம் வி-லா-ரீ-நி
 சிராஸாரா-ம்-உயா ஐஸுவாஸு-ரு-ம-வி-லா-ரீ-நி
 சு-க-மா-த்ர-ர-கஸரீ-நு வெ தவன-ம் வி-லா-
 ரீ-வ-தி வெ-த-புவஸாய வு-ஹ்-ணா ந-க-ஐ-நா
 வ-பு-வி-ல-ல-ஸ-பா-ஜ-ந-ம் சு-ரீ-ஷ-ரு-உ-தி-ல-ம-ஹ்-ரு-வ-
 ரீ-கொ-ரீ-த-ஸ-ரா-நீ-வ-சு-க-ரு-தி-ரீ-நி சூ-ல-பூ-ம-வெ-
 த-வ-பு-ஐ-ஹ்-ஜ-வி-த-ம்- வி-தூ-ரு-வ-ரு-ப-வ-த-ரு-தி-
 நீ-ப-ரு-வெ-த-வி-ல-ம-தெ-யா-வி-ல-ஐ-ரு-வி-தூ-லி-வி-
 ல-நா-ம-வ-நா-கொ-தி-ய-ப-வெ-த-ந-ர-ணீ-மொ-உ-ந-ம்-க
 ரீ-ஷ-ரு-உ-தி-ல-க-ஹ்-ரு-ய-ம-சூ-ர-வ-ரு-வெ-த-ந-
 ர-ணீ-ம-ஹ்-ரு-த-ந-ம்-மா-வ-பூ-சூ-வ-
 ரீ-பூ-ஹ்-ரு-க-ஜி-மீ-ஷ-ய-|| இ-ஹ்-ரு-வெ-த-ந-ர-ணீ-
 மொ-உ-ந-ம்-ம-பூ-சூ-வ-ரு-ம-ஹ்-ரு-இ-தி-பூ-ஹ்-
 ரூ-ய-ம-ஹ்-ரு-ய-ம-வ-நா-இ-த-பூ-ஜி-ம-ம-ய-
 ஹ்-ரு-வெ-த-ந-ம்-ல-ம-ஹ்-ரு-த-பூ-ஜி-ய-
 ம-வ-ஸு-ஸ-ஹ்-ரு-சீ-த-ரு-வெ-த-ந-வி-த-ம்-
 வி-தூ-லி-வி-ல-ம-வெ-
 வெ-த-வி-ல-ம-ய-வ-ம-ஸு-ஹ்-ரு-
 -யெ-ல-ஹ்-ரு-நா-
 இ-த-பூ-ஜி-ம-ஹ்-ரு-வெ-த-ரு-வெ-த-
 வி-ல-ம-வ-ஸு-ய-
 ஹ்-ரு-வெ-த-நா-வ-பூ-
 சூ-வ-ரு-ம-ஹ்-ரு-ய-
 ம-வ-ஸு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-
 ம-ஹ்-ரு-ய-

ஐ-தி-வ-ரு-யொ-ம-ஹ்-ரு-வ-ரு-ம-வெ-த-ரு-யொ-டி-ஸர்-வம்

நாடுவெளிவந்துகொண்ட



நாடுவெளிவந்துகொண்ட ஸர்க்காராடுகள சுடுக
 மொதிராய சுடுகநாடுகுடா உதிராஜிஸ்தாபாசு-வி
 திராஜிதெவ வுணையாடாவாஹயெவ. தெவ்வெவ
 ஜெஹ்யாடிவுய்யுஹணை கூாதிசூழ்தமதும்பெரு
 தாடுவயானாடு வெந்தாயெதெ மதுஹார்த்திதி
 மொஷி- வெந்தாதிடுமொகாடு கூவஹதா சுஸு-
 ராயத்ராமதமநம் - உத்தீதகாடுவருஹரோ
 நுகடுதாவெந்தாடுவாரா - சுஸுயொயாவ்யு
 தகஜொலாநொவதும்பெருதாஹவெஷு - சூயா
 ஹிவெதெவொடுடும. ஹெடுடுவயிதி வகு
 மெவகி- புஜாதிஹபுடிதிருயிடுவதுயாசுஸு-
 வசுதஸாராடிவ - பாஜயதாடுடுதாடுவெந்தா
 சுடுகமொதிராயெகடுகநாடுடுடுவெந்தாயெ
 ஹதவிடுவடிபாதி - சுடுகமொடுத சுடுகநாடு
 வெந்தெ ஹதவிடுவ சுகிஹதிராஜி வெந்த
 விடுவஹமத்யம் விதடுதிராஜி விடுவெஸு-
 ஸுடுஜெ உதடுதவடு வடுவடுவக - சுநடுதிர
 னைகடுக மொதிராய சுடுகஸடுடுண
 உதிடுவெதவிடுவதகுகிணதொடுக மொதிராய
 சுடுகநாடுகு ஹதெடுக வெந்தவிடுவடிபாதி
 துடுவெந்தாயெடுடுதாடுவெந்தாவடுடு மிருய
 தகஸுதாடுநாடுடுதாடுவதிஸுதாடு விடுவெ
 திரிதிபாவடுவிராடிவுடுதிராடிவடுடுவிடு
 வஹதடுவிடுவெநவம் ஸுடுஜெ வண்டெடுக
 தெய்வாவிஹடுவடுவெடுகாடுடுடு விடுதிராஜி

லதெயொஃ தவிலிநு ஜாவிலிசெடுவா வ்யூயொவி
குகுய-டுக ॥

சூஸளவாந்தரி த்யூராவிலெயஃ.

லாடுதகாஸளவாஹொம் வ்வீதகோணிகம் தடி
டுதகுகுய-டுக-தத்யெடுதகாஸ-டு கத-டுதாஜாடிஸடி
டுதகுகுய-டுக-ல யி-யீகாண லாவகாஸகுகுகு த்யூ
யொடிஸடிடுதகுகுய-டுக- தத்யூலாண்டெவ சூராவா
லொயாம் குகுய-டுக ஜாவிலிககூ உதூர ஜாவிலிககூ
லலா தடுத்யூணகுகுய-டுக ॥

ரஜலலாவத்யூ-ஸூராவம்.

ரஜலலாவயாஃ வி யாவத்யூ-டிடிஹொணிகம் உடுடு
ஹிதிகுகுய-டுக ॥

சூஸளவடிநாந்தரி த டெடுதத்யூயடுடுத்யூ வ
கூலிகம் உ தாடிஸடிவிலிகம் உ க்யூடுடுடுகூ காடிஸொ ஜொ
வாலொயாம்வாகூர டுகூ ஜாதூரடிநாஜாவிலிகாஹி
கூடிஷுவித்யூரடிடுத வாவாஹயெசு டெதலொணவ
ஜூஹாயாக ॥

ஹதீவ்யூயொழவ-டுணைவதூ-டுஸஃ வம்ஃ.

வ்யூயொணிகஸூராவியூயொழஃ.

சூலிகாடிஷுவாவ-டுண ஸூரெடுஷுவடுடுடுவடு
டிடுடுராத்யூள தவிலிநிடுடு லூராத்யூ ஸூரஹணாநி
டுடுத்யூ டுகலொம்கூரயிகூர கஹ டுஜூ லூகூலாவ
டிடாடாயம் க்யூகூவகூரவகூஸூராவஹ-டு வடிடூ
ஜூதலாவ-டு ஹவடுதநிடுடுவ. டுடுளவாலந-டுடூர

ஐத லுழி ராவொக்ஷ யஜெஸுரொஹவ லுஸிஸுகவலு
 மொதாவ லுபாதா ஹரிஸீஸுரொத்ரு தகந்நியாநா
 டவயாந்- லுடிஸிஸுரொக்ஷா-வலு செஷொண லுஸுரொ
 ஸுஸவெயு ஐதிஜிவிக்கா- லவகுத்ரு திவாநுவு கீய-
 வ-வகுவடிகா லுயொரொடிகாந லுஹிதரொஸத
 நகா- ஸுடிஸிஸுரொத்ரு யஜெஸுரொவலு தமலய வுஷொலு
 காஸயலவடிவவ-த-ல-யவகுத்ரு டிக்ஷிணா-டிக்ஷாமொ
 ரியாஜி ராவ லு-வ-த-ர-ஸுரொ-வ-லு-வ-கு-த-த-ராஜி-லு-மி
 ஸுராவ லு-த-த-ரு-ல-ல-நி-ய-ய-த-ல- வ-ரி-வ-ல-ம-
 ணி-க-டி-வ-த-ராணி-நி-ய-ய-த-ல-ல-லு-லு-லு-நி-ஸு-ர-வ-லு
 சுஹவ்யலா வலவலு-ல-ந-ல-க-ரு-ரெணடிக்ஷாஹ-
 தஸெஷிண்டி-த-ல-ல-வ-ல-த-ல-ல-க-ரு-ல-ல-
 ரி-ல-ல-நி-ய-ய-லி-ஸ-ல-ல-வ-ல-ல-ல-ல-க-ரு-ல-ல-
 க-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 வ-ய-ல-ல-ய-த-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-ல-
 ல-ல-ல-ல-
 ல-ல-ல-
 ல-ல-
 ல-
 ல-

ஸிபிஸு குகநெபுராக்கணாதிவி வசிவடிவக ஸுபாவி
 ஷொகவ ௦ ராக்கஸ ஊத ராஜிவெடிநவவடி ௦ கரு
 கூாதிவொடிக்கி-தபுஜ ௨ - உவலீகீ விஸெடிவவி
 ஷொஸு கபுக்ஷாபுரவீநாலீகீ-யஜெஸுரொஹவ ௨
 ணகொவிஷு-ரரிதி ஷொககப ௦-ஹாயடி சுநெந
 ஷு-ஹாஜெநெந விஸெடிவர-டுவீ || புரா ||
 விதபுவி-நாஹி ஷுவி-தாஜ-ஹா-டுவீ || புரா || ஹய
 வாநு ஜநாடி-நம் ஸ்யதாஜிதிடிவெ-டுஷு- திவாக்க
 தொக்கி-தபுஜ ௨ ஹமவதெவரிவி-டுதெநாவ ௨-
 ஜெவெநவ-டுஷெயந-டுகபுக்ஷாவாடி ௨ ஜெடுநாவொ
 ஶந-டுகாராயிக்ஷா புராணெநிவி-ஷொ-பீது-ஜெ-ஹொ
 ஜீகிவ-டுவலி: புராணாஹ-டுகீ: சு-வ-பாணாநு ஸஜீ
 க்ஷ ௨-பு-ஹிணி-டுகூ-தூ-பீ-தக்ஷா-டுபெ-தபு-தூ-ந-டு ஸஜீ
 க்ஷ ௨-பு-ணவவ ௨-ஹ-டுகீ-ஸ-ஹி-தா-டு மாயகீ-டு-பீ-ய-
 வாதா ஊ-த ௨-பு-ஹ-டு-ப-ஹி-தி-வி-தி-ஹி ஜ-டு-வி-க்ஷா-ய
 ஶா-ஹ-டு-ஜெ-ஹ-ஹி-தி-டு-கூ-ர-டு-வெ-ஹ-வா-நு-ரா-டு-க்ஷா
 ஶா-நு-வி-த ௨-பு-ஸ-டு-கூ-ந-டு-வ-வ-நா-நா-ஜீ-டு-ஹ-ஹ-டு-தா-ஹ-டு
 ஜா-நா-நு-யா-வ-ஹ-டு-டு-பு-ர-வ-யி-ஷ-டு-ஹ-கி-க-ந-டு-ஜா-வ ௨
 பு-ர-வ-டு-பெ-த ௨-டு-கூ-ஹ-டு-ஜா-நா-ந-டு-வெ-க்ஷ-ா-ண-உ-வ
 ஶீ-கீ-வ-டு-வெ-பூ-கூ-டு-தூ-நு-வ-டு-க-க-நி-டு-ஷெ-க ஜ-ஹ-டு
 ஶவா-நா-ஹ-டு-டி-டி-டு-க-ஹ-டு-க-வ-த-டு-கி-ஜெ-ஷ-டு-பு-ர-ஹீ
 நா-லீ-கீ-க-டு-வ-கூ-தி-த-டு-வ-டு-ஷ-டு-வ-டு-வ-டு-ஹ-ய-து-டு-ர
 ஜீ-கி-க-கூ-ந-டு-ஜ-டு-டு-த-தி-ஜ-வி-க்ஷா-ஸ-டு-வ-ந-டு-தி-டு-கூ-ர
 ஶ-ஹ-டு-ஹ-டு-வ-ந-டு-தி-தி-பு-த-டு-டு-கூ-த-டு-பு-ர-டு-ஸு-த-டு-டு
 ஶ-கூ-த-டு-பூ-டு-ஹ-ஹ-டு-கி-பு-த-டு-டு-கூ-வி-த-டு-டி-வ-டு-யா

விபாயத்திலி ஸ்ரீஷயவராக-பு நி ஆஃபு நபு
 னுபுணதெ நொடிகெந வஃதா ஸ்ரீதா நி
 துஃமயவிவாநு விதநுதீஸெ-நா வு டி கி
 ணம் வரி வி உபு விஃபா ஹுத வத்ர
 ஹொரிவாதாணிவாவபூலிகுக்ராதவபுதத்ர
 வபுதகநுபுதெதி சிஃத்ரயாவஹா ஸரிவநுத
 வாதாணிபுராஹு சிஃஹு-தாநா நிகுக்ராவிஃ
 வகராணஸிஷுஃபுராஸரிதநுபுராணெ நிவிஷொ
 ருதஃஜி-ஹொரிஷ ஹுணி சிஃத்ரநுதகா யெகி
 புராஸுபுவலீகீசுஹிபு சிஃபுபிஃவள வதெநு
 வதீஹொவதீஹொவாவிஹிபு புநிஹாயபு சிஃ
 துரிவத-புஜெபுஷுக்ரெணெஹொசு - தாஃ ஹு
 ஹொமஃபுராஸீயஃ-ஹுதயொநெ நெமதரதா
 யெநஜஹொயெ மஹிபுநெநெபு வஃபுராபெ
 ஹொரிநெநெபுபுபுபிஃவா நடிபுசு - பு
 ஹொதாநெயவநெநு ஹுணாவம் நடிபுசு - வ
 துஹாவெஜெபுஹுஹிவசு-தத சுஹிபுஹுசெ
 ஹுநெநெநிவபுபு மடிபுஹுநுஸ யாய ஹமவ
 டிவபுணம் காய-பாசு ||

உதீபுயொமடிவ-புணெ
 ஹொஹுமீலம்.

சாதபுராஹு விதநுபுபிபுராஹெ
 டுராஹிபுயொயெ

—*—

சாதபுராஹெஹாயாத விதநுஹி விதநு.நா
 வாஹயெசு யநெநுநெநுபுபிபி: விதநுஹிஹொ

ஜெஹுபாசுரோத்ராஜீநவ்யுணுபாசு வநஷுதெராத
 ரித குநாநிசுநம் விக்ராஜீநாம் ஜாத்ராஜீநாம்
 விஃவபுடாநம்கூபாசுவித்யவஸுராகெவித்ய
 வ்ரவிதாஹெ வ்ரவிதா ஹெயெ-வ்யுணுபாசு
 விதாஃவித்யநாவா ஹெயெ விதாஃ விக்ராஜீ
 ஹெராஜெஹுபாசு ||

ஜெஷுஹாநவ்யுணுபாசு

ஜெஷுஹாநவ்யுணுபாசுஜெஷுஹாநவ்யு
 த்யவிதாஹெயெ-வ்யுணுபாசு ||

ஹாயுபாசுராகெ

ஹாயுபாசுராத்யவிதாஹெயெ-வ்யுணுபாசு
 உவயத்யவிதாஜிஹெரா ஜெஹுபாசு-ஹத்யு-புரா
 ஹெஹத்யு-கூபீத்யவிதாஹெயெ-வ்யுணுபாசு
 யநெஹத்யு-ராகெஜெஹுபாசு-ஜாதாஹெயு
 ஹெராதாஹெயெ-விதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹெயெ-வ்யுணுபாசுயநெஹத்யு-புராகெநி ஜெ
 ஹுபாசுயெயெஹெயெ-விதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹெயெ-வ்யுணுபாசுயெயெஹெயெ-விதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹெயெ-வ்யுணுபாசுயெயெஹெயெ-விதாஹெயெ-வ்யுணுபாசு ||

ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு

வாவ-ஹெயெ-வ்யுணுபாசு

ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு
 ஹநிநீவாந்யுஜாதாஹெயெ-வ்யுணுபாசு

நு ழிடுநஸம்யொமெ வடுவடுவடுவடுண்குக்ஷா வ
ஸ்ராடுடுகொழிஷ்டுண்குயடுக ||

ஸ்ராஜத்யயஸம்வடுமடு.

ரீதாவிடுதூ: ஸ்ராஜஸம்யொமெ வடுவடு
விதுஸ்ராஜண்குக்ஷாவஸூநாத்ஸ்ராஜண்டி
ஷிகயொயெடுமெ வடுவடுரீஷிகுக்ஷா வ
ஸ்ராஜாஸிடுகண்குயடுக ||

லொஷகண்குஷீஷிகயொஸ்ராஜஸம்யொமெ
ஷிடுஸடு வஸூமயொஸ்ராஜமெலொஷகண்கு
ஸ்ராஜஷிகுக்ஷாஷீஷிக ஸக்ஷாந்தி வஸூ
ஸ்ராஜாஷிகுயடுகஷிஷிகயொஸ்ராஜா
கலொஷகண்குயெடுஷிஷிகயொ ஸக்ஷா
ஸக்ஷாந்தி ஸாஷிகொ வஸூமயொ யெடுமெ
ஸ்ராஜத்யயஷிகுயடுக கடுதாடுஷாடுமெ
டுவடுதாடுஷிகு ஸக்ஷாஷிகு வஸூஸ்ராஜத்யய
யடுக ||

ஸ்ராஜகதுஷிலொஷுணரீஷிக ஸம்வடு

நிரவகாஸஸ்ராஜெ.

வாகாஸலொஷுண்கடுவடுணரீஷிக ஸம்வடு
ஸ்ராவஸலெவவிஸ்ராஜண்குயடுக - சுஷீ ஸ்ராஜவ
ஷாஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகு
காஸயெடுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகு
டுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகுஷிகு

நாணுதி ஸ்கா காமொதாயா கோகலகி
 னெவிதா கிஹாயலா நிஹலிபா சூ-ஸகநா ஹுதி
 ஜகாஹயாக- ப்ரவிதா கிஹாயலகெநா கி
 வாஹு தடுவெஜஹாயாக - வித்யவராஜி ஸூ
 கெவெவ்வ சிஹயும் வித்யாஜிநா சூயாணா
 வெகவநவநிதி தஸூக தஸூவகெநவாமும்
 ஸூகிஹயாக ||

விவயுதாநாக வடுவடுஜிநாஸெ

வி வயுதாநாக வடுவடுஜிநாஸெ தடுஜிநெ
 உவொஷுவரெடி ஹும்வகம்ஸூகிஹயாக

உஹிஷ்டஸம்ஸமாமாசூயெஸெஸூ

ஹும்ஜாநாநா சிஹெவ்யெயெவகாஜந் வாசூ
 யெ ரநெநாசகாஜி ஸம்ஸமெயுண உவொஷுவ
 வெளவொஜநா ஜிரகெதா ககதா உவொஷுவ
 ரெடிஹும் வகம்ஸூகிஹயாக ||

கநடுகரெஹிஷ்டாஹாவெ - தஉஹிஷ்டம் வந
 சூநிஸூதடுமொகெயெநொவலிவடுகநடுகவா
 சூநியாயதவிநுநாஜிகவாரிவிஷெ ததூரிஹெ
 யிகா ஹொஜெயெதெவெரா ஹிஷ்டகம் ப்ரகாஷ
 யெக-கெநவாநடுமாதூஸூஸெவ்வாசூஸிநுஹ
 கரஷ்டஸதமாயசூஜவகம்ஸூகிஹயாக ||

ஹுகிசெகெ ஷீவநாஸெ

ஹுகிசெகெ ஷீவநாஸெஸெயயுய்யாயாதம்-வா
 ணிஹொஹொஜநவாசூ ம்ரஹும்கம்வகம்ஸூகெ

ஸவ்ஷஸிவ்யம்.

புளவாத்தும் வாத்து உய்வாநியாயத்வின்னவயும்
 நாடிகுந்தியாயஸ்யாஜாந்தெ சுமெளவ்யக்ஷிவெசு-
 ஸ்ரஹ்வாஸிணெவாடிபாசு- நிதித்துணாநந்தரவீ
 ஸிவெஷாஸ்யாஹ்ண சுமதஸ்யேசுதாநநஜீவாவு
 தெவ்ஷஹ்வாஜியெசு வ்யவாவெ சுமூஷாவெசு
 வதுவா திவிகாஷிக டிஸ-ஸ்யாஜவ்ய திரித்யூ
 ஸந்திய-ஸ்யாஜவ்யாஜெதகாய-பாசு||

சூரிஸ்யாஜம்.

சூரிஸ்யாஜவெஸ்யாஜம் கரிஷ்யேஜநீஸுக்ஷிவ்யா
 ணவாடி வ்யசூராவநமம் யஜாநாடிக்யூக்யா வ்யாஹ்
 ணாநாம்பாசு:- தம்புஸாடிபாசு- கரி வ்யதாடி
 கந்தியாய சுமெளவ்யாஜெத ஹம்
 வாநு ஜநாடிபாசு- வ்யதாடிபாசு- கரிஷ்யே
 ஜிஷ்யாஜம் வ்யதாடிபாசு- கரிஷ்யே

ஹிஸ்யாஜம்

வெவெஷிவ ஹிஸ்யாஜம் தம்புஸாடிபாசு-
 ஹிஸ்யாஜம் நிஷ்யாஜம்- சுயவா - வெவெஷிவெஷி
 வ-பாசு-பாசு ||

உஷ்யாஜம்

சுயவாஉஷ்யாஜம் வ்யதாடிபாசு- கரிஷ்யே
 ஸுக்ஷிவ்யாஜம் ஜிஷ்யாஜம் வ்யதாடிபாசு-
 ஹிஸ்யாஜம் வ்யதாடிபாசு- கரிஷ்யே

விஷ்யாஜம்

சுயவாவிஷ்யாஜம் வ்யதாடிபாசு- கரிஷ்யே
 ஸுக்ஷிவ்யாஜம் ஜிஷ்யாஜம் வ்யதாடிபாசு-
 ஹிஸ்யாஜம் வ்யதாடிபாசு- கரிஷ்யே

புறப்பொருள்

சந்திரபெண

கயவாஸூரம் சந்திரபெண கரிஷு ௨ உதி
ஸ்கௌபுரகிணாஸி சுவஸவ ௨ஜாநாது ௨ஸூரம்
சூரமயீதகி ||

தவபெணந

கயவாதில தவபெணபெண கரிஷு ௨ உதி
ஸ்வபு ௨விசூரமயீதகி ||
உவவாஸேந

கயவா உவவாஸூரபெணஸூரம் கரிஷு ௨
உதிஸ்கௌபு ௨உவவமயீதகி ||

உபாதிதவபெண

உபாதிதவபெணபெண கரிஷு ௨ உதி
ஸ்கௌபு ௨விசூரமயீதகி ||
உவவாஸேந

வியிவிவாயாங்குயா த லுடுகெஃ கும்ஸெவியெடு
ரிசி|| உலாநக லுத்ருவியுஜெ உவலீதி-சூவியு||

வஸு தீவ்யநம்.

யெகெவாலசுகுவெஜாதாசுவாத்ராமொத்ருஜா
யுதாரி தெம டுண்கு யொடித்வஸு தீவ்யநெநா
டிஃ உதிவாநவஸு ஂவதாமுணீ கல்து- நிவீ
தித்ரெ தீவ்ய டு தவஸு வாயெ வு கெரெஷு திக்ஷி
வலுஉவ - திராஜாநெசு வனகெகஸு தவ-ண
ஸு லுலாஷுள வாகியாழாஹுரம் வித்ராஜீநா
தீவ்யநெவாகுக்ராவரெடி ஂ வித்ராஜீநு தாத்ரா
ஜீஃ ஸுதவ்யுயெசு - தீய-ஸுராஜெ ஹிரணுஸுரா
ஜெவ ஸுராஜாத்ராஃஹாலெவரெடி ஂ||

வனவலீதுயெயாஜீநாஂவ்யு யொமஃ

யயாஜீதி வந்தாராஜெபுரணயாஜீயா கருதிக
லாஜிஂ வ்யு யொமடிவ-ணவெலுக்க லு சுத்ராநு
கலாராகுஜீநு யடுஸா ஸு வ்வினாஸுஃ வஸு
ஸொயயது சுத்ருவெஹெஸுய விவொவந
ஸு தீகுகாமொவ தீணயாஜிமுடெயஷு வஸு
ஂ சுநெநவ்யு யொமடிவ-ண வெவெநக ஹமவ
து-ணாஹமவாநய்யதாஂ ||



கடுநகலமவாநு ஸ்தாராஜிஸ்தாராஜி

ஸத்யாநிதிகுநிகதி-பாணியபாகாஅம் கடுராஜியி
ஸஹகாஸககாடுநாநாநாநந்தஸ்யஸிரிய:வதெ:

ஐதிரியொமடிவ-டுண

ஸவடிஸிஹம்.

—*—

ஸீஜிஃ கவிகயககண்டுரவமாராஅி: ஸவ-டுக-த்ரு
ஹத-டுதூஹயவெடிநாநாடுயெ-டு ஸீஜிடுகெ-டு
நாடுயெ: விநலிதநிஜி-ததிரஸாரவிமரிநிராத
கா ஐதிவிந-டிநாநா ஸீ ஜி மவஜரிநா-ஃ ஹ
ஷெ-டு வடுவ-டுயாய-டுலூ-ஹிஃ வ-டுரி-திவடுவ-டு
யாய-டுகெ-டு புவிநாநா-டுவிரிஷாடுதெ-டுதவிநா
ஃஹாஷ-டுகாராணா-டு நெயு-டுவிரி-டுவடு-டு சூ
வாநி-டு வரநா-டுயெயாநா-டு ஸீஜி-டுவி-டுயாய-டு
ணா-டுவ-டு நெயு-டுவ ஸீ நிராஸாய-டு ஸ-டு-டு
நா-டு-டு வடு-டு ஸீ-டு-டு வடு-டு

விநலி-டு.

வடுயொமடிவ-டுண

ஸ-டு-டு.

—*—

ஸீயகாராஜி-டு

கடுநகலமவாநு ஸ்தாராஜிஸ்தாராஜி





ஸ்ரீ ராம.

ஸ்ரீ ராஜிவாஜாய-நகரி

—*—

புயொமதவண்ணாநகரூணிகா

ஜீவபுராயஸித்ய.



வாடிள புக்காவு - சூயரி டிக்கிணாநாம்பேலி
 மவலிதம் சுகதாம்பஹவெ மரவீகாஷ்டநிவ
 டிவெ நகிவடவவதயெ-நகிவலீநாம்பாஹராமா
 ணாம்பகாஷ்டெ-நகிவலீவெநகரி புயுரிவெவு- வ
 புயலவஹாநெமொவாய- யெவவஹாஹுவா
 டி-தாநிஜீயாவதம் காரா- வவ-நகிரய- ராவா
 தா-வவெ-ஹி: ஸ்ரீவெவெவெவெவெவெவெவெ
 ணாநிலாநிநி- சகெவெவெவெவெவெவெவெவெ
 த-நெய்யாவவி-தாநிநாநெவெவெவெவெவெ
 கிணாநா யெவாக்கிணாநிவவீ கரதெ மொசு
 வு ஸகி-ஹி: வி-தாநி வவெவெவெவெவெ
 ய-ஹி: ஜநபுஹிதி வககணவய-ஹி: வொ
 யெவந கெளரிவாவ-கெவெ ஜாமு-தவவ
 வ-ஹி: வஸூராவ நெநா வாஹாய ககி-ஹி: வ
 விவ-ஹி: வவவவவவவவவவவவவவவவ
 ஹாவித வாவா நாநிவநாநிநாநிநி
 த-ஹி: க-ஹி: யெவ-ஹி: தாவிநிநிநி
 ண- டெவெவெவெவெவெவெவெவெவெவெ
 வாணி: சவவவவவவவவவவவவவவவ
 க-ஹி: வவவவவவவவவவவவவவவ

புயெயி மடிவுணாநகரணிகா கூள

புதுகூட்டு மொதுவகுமண: விதகூடுதபு
 மூதி-சவநொடிநாயுடுப்ராஜாவதகூழ்மபு
 திநியியகூ கிஷ்சுமிரணபுரகூவெணகூரிஷெபு
 உதிவகூழ் ஹிரணபுமெவெமபுமீகூயா ஹிர
 ணபுமம-மம-மூடு மெரிவீஜம் விவாவவொரிசு
 நகவாணபுமெதுகூடிபுரகூபுயமபுமெரிவெததி
 ரணபுசகூதாவாவிதமகூவுபுமெவாபுடிபெந
 சிபுதிபுராஹணாயபுராசூரியாபுடிபுயகூடா
 விமெநடிபுரகூ - சூவாடிதீய-ம வாரமபுரிசீ
 கூடுவாபுராசயிகூயாநிவரிவபுராசூபு தும
 வீடிபொராபாரயிகூயாசுமள மெமெவகூபுரிபு
 டிமெபுஷாசாயிகூயாபுணபுமெகூம வுணபுரி
 துமஷாசூரபுடிபுராசூரிபுநாமபுராசூரி
 வபெயகூ ||

உசகூரகூடுமொடிநகம்.

வாபெள புக்கூடிபுரமபுபுவிதுவாணிபு
 ணாநாயபுபு மெவாஸகூபுக்ருகூ மொதுவகும
 பூணம் விதகூடுவெசகூபுமணவிபுபும-உச
 கூராவிவகூடுமொடிநகம் கரிஷபுமகூபு
 பூபுமாவஷாபுமெவபுபுராஹணவபு மபுரி
 வமமடிபுமமகூபுதூடுதூடுதூடுவபு
 வமவொதுபுமணவிபுபும-மபுபுமெவபு
 மபுரிபுமஉதுபுமகூபுமவாபுமெவபும-மபு
 கிமவமபுபுமதூபுமகூபுமபுபுபுபுபுபுபு
 நகடிபுராசூரிபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு
 வாயா

புறமொழியை வளர்ப்பது இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும்.

ஆகவே வெவ்வேறு வகைகளில் புறமொழியை வளர்ப்பது இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும்.

வதீவக: வெதூதாமிஸையாநம்

வெவ்வேறு வகைகளில் புறமொழியை வளர்ப்பது இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும். இன்றியமையாததாகும்.

உருகடுவனகடிவ-பாமுப்ரதடுவடுவிவரீத்குத்ரி
 உய-புதிருகூரடிக்கிணகஉகிராஸுகுமாநாமடுள
 ப்ரதடுவடுவனகடிவ-பாமுபவித்ரம்புநராஊ
 ராவிவரீத்குத்ரிராஊதடுயமுயிம்புஸுலடு சுவ
 உவஸுபுஸாமுள ப்ரஊரதி - டீ-புதிஷ்டவபுடி
 டெடுணலடுபுஜடு வுநகிடுஷ்டவடுபுராஊடுதி
 யாயகடிஸா ஸுபுஸாமுளபுஊரதி சுழிடுபுடிக்கி
 ணம்பரிவிதுடுகிராடிஸமுஹீடுத நாஜெடுத - டீ
 ஊஊடுவஸுமவடுஸாஊர் - உடுதடுதயாகமுளஊ
 கூரபுஜிவதயஉடிசுயாஸாமுஸடுந ஊஸஊடு
 ஸதடுகிஊபாசலி சுபஸாடுநஸா யடுதாயலா
 ஊவடுகிஊடுஷ்டயடுநாடுயலி டெஷ்டஜடு ஸாஊ
 சுழியெ சுபஸஉடி-சுநாஜிாதயடிஜாத யடிவடு
 கியடுதடுயடு-சுடுதடிஸடுகல யகூடு ஊடுவஸுய
 யாதயடு ஸாஊர்-சுழியஉடி-வாரு-ஷ்ட ஸாடுகிடுதா
 யடுஜாயடு: வாரு-ஷ்டல.டுதி: - சுடுதடிஸடுகல
 யகூடுஊடுவஸுயயடுதயடு ஸாஊர்-சுழியஉடி-யு
 சுத்ராடுநஸாடிடுகிணாகா ஜலடு கிடுத உராஸடு-
 சுழிஷ்டடுகாதா க துவிதிஜாநடு - யடிஷ்டாடுடி
 வர்டு ஊடுதடுஸாயஜாதிஸாஊர்-சுழியஉடி-சுழிடுபு
 டிக்கிணம்பரிவிதுடு உவடுபுராணாநாயடுபு
 ஹீநாவுதி வடுடுவடுக ஊவம்முண - சுஸுடுசுதி
 யுள சுடுதடுகாஊவாயடுபுராதரா ஊடுதடுநாடு சு
 ரணபுராயடுதிதாயடுபுராஜாவடுகடுபுபுபுதி
 யடுபசு கிடுவிசுரணடுராடுடுவணகூடுஷ்டடுஉதி ஸு
 ஐடுஊடுரணடு மஊடுந ஊடுஸுடு டெஷ்டடிஊடு வ்ஊவ

வாறாழிவடூடிவட்டித் துணைகூரிகூவுகூவித்
 உத்வநாழி:-தவகலாமநிகூவாது துறாஜாத
 கலாஜாதி:-கவாடிவநாஜாதக் கவாடாழி: வளவ
 உத்வநாழி: வெகவ டிகூண்வாடு-நியாய
 சுயாஸூரெத் தெவ வுரூவலமுதெந
 வுரூவூதிநா தாடிம டுத்வநாஜெடு நவூ
 கூாதவலவடூகா

உத்வநாழிஸ்யாநகரூணிகா.

வியாஸூடு விவவாஸூடு உத்வநாழி: டவூடு
 வித் துணைகூரிகூவு வகூடு உத்வநாழி: வர
 லீநாவக் கடுவெடுவெ வாரிஷகலவகவாடிடு
 வெ-லூகூடு மொதூயா: நாடி: டிஜாத:
 வெதூயா: கடிவூயெடுவி நடுவெதூடுயிக
 வலூராராடி: உத்வநாழிஸ்யாநகரூணிகா யொ
 மடுதூவிஷிநாடி: வுரூவெடுவெ ரநகூ
 வடுதூயாஸூயொமடுதூவிஷி ரவூதி வூதிவ
 நடுவவலீதீ வுரூணாநாயடு வுரூவீநாவக் வக
 டுடுவலூ: கடிவூயெடுவி நடுவெதூடுயிக
 வலூராராடி: உத்வநாழிஸ்யாநகரூணிகா டுடுவலூ
 கடிவூதிஷி டுடுவலூ: கடிவூயெடுவி நடுவெதூடுயிக
 ரீ: தகூகூ கடிவூயெடுவி வாரிஷிவூ தாடி
 மடுதூவிஷிநாடி: நகூ-டுவாதி- சுயாஸூரெதூடு
 நகூஸூஸூ—சுயாடு நடுவெடுவெடுவூவூ க
 டுடுவெ சுயலடி:- வலூஸூஸூ: வுரூவூ: வ

கட்சி **புயொமடிவணர்** நுகுசுரீணிகா

ஸரீகிணீ ரெமொடர் வீடீ ரெ தலாசயஜுமஸ
லாடிஜாய தலாஹா வாருஷாய நாராயணாயெ
டி- தலாடிஸா சுஜாயத பெகெவொலயாடி- மா
வொமஜீ ரெ தலாச சலஜ தா காவய: லா
ஹாவாருஷாய நாராயணாயெடி- : வாருஷா
வடிவய: ககியாவடுகல யது மொ கி: : யு காவா
ஹா- காவநொநொவா உலவொநொ தலாஹாவா
ரூஷாடி- நாராயணாயெடி- ஸூாஹி- ரஸ்யு-
வாரீகி ஸாஹநிராஜி நடு: க்கு- உளநொகுதடி
வந்யெயெயெடி- பெடி ஸாஸநொஹா சுஜாயதலா
ஹாவாருஷாய நாராயணாயெடி- ஹலாஹி-
ஜாகி- ஹலாஹலொயெடி- சுஜாய தி- ஹலி- ஹலி-
யிஸ- ஸூணா வாயாரஜாய தலாஹா- வாருஷா
ய நாராயணாயெடி- நாமு- சூவீ- தலி- கி- ஸி
ஷெடி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி-
து- காவொகாரி- ககலு ய- நாமா வாருஷா
ய நாராயணாயெடி- வெஹி- ஹலி- த- வாருஷா
ஹா- த- ஸூ- த- ஹலி- த- ஹலி-
ணிரா- ஹலி- ஹலி- த- ஹலி- : நாரி- கி- ஹலி-
டி- ஹலி- ஹலி- வாருஷாய- நாராயணாயெடி-
யா- த- வாருஷாடி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி-
ஹலி- ஹலி- : த- ஹலி- ஹலி- ஹலி- ஹலி-
நா- ஹலி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி-
ஷாய- நாராயணாயெடி- ய- ஹலி- ஹலி- ஹலி-
கா- ஹலி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி- ஹலி-

புறமதவ-ணர் நுகு ரீணிகா கஞ்சு

லிஸ்டிஸா லிவடூ ஹுதீலிஹிஹொடுஜெ ஜட-
 ஹுயாச-புயுதிக்கமுத்யம் கருகா லாணா
 -நாயடு பு-புராத்நாவதி - ஸங்கஜெ சஸுராதியள
 மொதுஸு) ஸதி-ண: வி து-ஹெதஸு) வயட-
 விதபுராயஸி தூயட- திஹொஜெ கரிஷு) ரீதி
 ஸங்கஜெ-தடி மகெநகஸாராய நகரிஷு) லகி
 ஸங்கஜெ) யு) நஜாவாஹநாஜி கஸாராயநம் கரு
 காவததரொ ஸுரஹணாநு வுண-யாசு-ஷெவவ
 ஜாநஸு-வஜடந: - வவிதெுண விவஷு-ணி - யடு
 வெதாஸவநாதா-வாநநூஜெ டெவ ஜநாடு
 வநநூடுநவொயியா- வாநஹுவிஸுருயவ:-ஜா
 தவெடிவவிது வசு-வவிதெுணவநாஹிரா-ஸு
 கெுணஜெவடி) சுமெகருகாரு-தடு ராந- ப
 தெவவிது ஜி-ஷி சுமெவி-தகஜெரா-ஸுஜெதெ
 நவநடுஜெ-உஹாஜு-ஜெவஸவி தடு - வவிதெு
 ணஸவெநவ-ஹு-ஸுஜெவநீஜெஹ- வெஸுஜெவீ
 வநதீஜெவ) ரமாசு - யவெஸு) ஸஹீஸுநவொ
 வீதவ) ஷா-தயாஜெஹ ஸய) ஜெ) வ - வயடு
 ஸு) ஜெவதயொரணா - வெஸு) ந ரொரஸிவி
 ஜுவநாதாவாத: புரணெநவிரொ ஜெயா
 ஹ-டி-ஜுவாவயுயிவீவயஸாவயொவி- ஜதா
 ஸு) ஜெயொவாநீதா) வுஜெஹுஸவிதவி ஹி - வ
 வி) ஜெ ஜெ-வஜெநவி-சுமெஜெகெஹ-வநாஹி
 ராயெநஜெவா சுவநக-யெநாவாஜிவ) கஸு:-
 தெநஜெவ) நபுஜெணா-ஹு-ஸுஜெவநீஜெஹ-

புறமொழிவல்லினாநாகுரிகை ககடு

நெத சுடிசூரணி புயலுமெமொதவயுசுபிணம்
 வெதவயு வவலுததெரொஷிவிவதகுசுலம் உ
 ரிம்மாந்தமகுரண வவுபுடிபெநரி- உதிவிபுர
 யமாந்தவாலுமயபாசு||

*

வசுலிஹுதெபுராயுதிதம்.

வசுலிஹுதெபுராயுதிதம் கரு
 திண்டொயஜுநஉதி வரணரா உதமயுதஹீதம் இ
 ஹுயாசு- உவலீதிபுராணாநாயி புலீராவீ
 லுக்ஷுமொதவயுசுபிணம் வெதவயு வசு
 லிஹுத புராயுதிதாஸம் புராஜாவதபுர
 புதிநியபசு க்னிநிரணபுரடுவெண சுரிஷெ
 ஹிரணகு மலமலமலம் - சுடிசூரணி புயலு
 உருஹிரணம் விபுராயசு வலீதி புராண
 நாயி புலீராவீதமொதவயுசுபிணம் வெ
 தவயு வசுலிஹுத புராயுதிதஹிம் சுரிஷெ
 உதிஸுக்ஷுபு சுநிபுபுடிபுணம் வரிவிவ
 மயுதஹீதநாஜெ நஜுஹி - சூமாவொ
 மஹுதஹிசுநு- லீதமொஜெ ணயம்ஸு
 புராஜாவீ வாராடுவா உஹயுமம் - இ
 யவலீபுரமலொஹாநா: ஸாஹா - வசு
 லுஉரு- இண்டொயஜுநெவுணதெவல்சுதிஉ
 உதாதிநஸுலிஹுயதி - ஹுயொஹுயொயி
 டிவயு வயுயநு சுநிஹுவிஹிபுயதி டெவயு
 ஸாஹா- இண்டொயெரு- சுநிபுபுடிபுணம்
 வரிவிவ
 ததலுமயபாசு||

புறியாமடிவடினாநுகுரணிகா ககௌ

யாதி ஸ்ரீஹ்ணாவந்திராநஸூதாஸாவஸ்யஜரோநொஹ
 வினிடும் - சஹெயிராமொவராமெண ஹெவொய்யு
 ராமஸர் வரோநுகுயாம்: புரொஷீ: ஸஹா - வராம
 ணாமெய்யு || சுமிரவ்யுடிக்கிணம் வரரிஷிவ்யு ததஸும்
 ஸாமய-காசு || *

சுஸநிஹதெ புராயஸிதம்
 உத்த

சுஸநிஹதெதகுபுநாநுடிவ இதிவதமயுஹீதம்
 ஜஹுயாசு உவலீதீபுராணாநாயடு பு வீநாவீ
 தீமொசுயுஸடுகணம்: பெருதஸு சுஸநிஹத
 புராயஸிதம் கரிஷடுஉதிஹ்கஹடு சுமிர வ்யுடிக்கி
 ணம்வரிஷிவ்யுஉதமயுஹீதெநாஜெநஜஹெஹா
 தி-குப-காநுடிவொ சுஸகிம் வ்யுயிவராவெய்யு
 நரயுதாயஜாதஜிம் - கவீர்வ'புராஜகீயிம் ஜநா
 நாரீஸநாவாத்ரம் ஜநய்கதெவா: ஸாஹா - சு
 யெதெவெஹடு உடி - வடுவடுவதூரி ஷிவ்யுததம்
 சுடுகாம-காசு || *

மலிக்ணீரணெ

மலிக்ணீராஷாணா ஸாடிருய்யும் ருரணெதாஸு
 ஸாநம்நீகா ஹஸஸம்ரோஜடுநாஹம் சுயகாநவ்யு
 உடிநாவாடி தஸ்யுதிநாஹிரணடு மலுஸுடிவதடு
 தாமுஉதடுவடுமஹடு ரெபுதடுயடிஜீவதி ஸி
 ஸாஜீவதடுரிஹெதூ ஶீவகாமயுகாய வவடுஸ
 இதிதடுவிடுதடு ஹிரணடுஸகடுகடுகடுகடுகடுகடுகடுகடு
 ஷிஷிவ்யு துரணடு நீகாயஸெஸுநஸுஸயொ இதிடு
 தெருணஸுநடு புடிவடுஸு, ரக்ஷிதம் சுயகாஸுஸா
 நம்மகா ததுடிரு சுகாயம்யாயயெவ காரொ

யீ ஷொ ஹெரீணை உவதூராயவதாஸெய ஐதி
 ப்யாஸாயவூஹா ப்ராணாயவூஹாவதெ ஷூலா
 ஹெத ருநகருயெண ப்ரதிஸூஹாகாராஹ ப்ரி
 ஸதிஸிஸூஹகூஸாபிவ ரா வஸாபிவெணஜொம் ஸம்
 யாயபிஜ ஸகூஸமொ ரிபிசூஸஹிதெஜெதெ
 ஸஸூலாவ ருவெஸூ ஹாஹா ருவிதிஹரொவ ரு கஷு
 காரெயநம் ந்வெயநம்வெநிபெயநம்வடகூர உத
 ர்கஜெகூயடா க்யபிஸிஸா ரிபுதஸூ ராசுமொவ்யு
 தெநால ருஜ ராமா க்யத ருதவ ராம் வாடி ப்ரபெ
 செவ ராஹ ருத ராநிவநெக ॥

*

ப்ரொ தளவாலநாடிஹஸஸம்ரிஜெநாம்தம்யயா
 வக் க்யகூஹத ருபிரணாநந்தரம் ஸம்வயநாதீரம்
 மநிபுணீபிரண உதவநாம ருவ தாநபவ ருதி
 ஹஸஸம்ரிஜெநாம்தம்க்யகூஹதவ ருஉஹரொவாரித:
 வயீதிநா - ப்ரிரண ருமவஸூரீவத ருதாநெயவ
 ம்வ ருஉர்தம் வதிரெக ஸுலீச - ஸஹயாரவ்யயி
 வீ ட ருரெதரோகெவெரொவாயஹவிஷாபெய ரு ஐ
 த ருஸூவ ருமவ ரு ருபுத ருயஜீவதி ஸிஸாம - ஜீவ
 த ருரெவெத ரு ருஹயாஸகூயவவடவஉதி கலி
 ரெசூ ருஸிஸௌஹிரண ருசகவ ரெதபுரடஜெநாஹி
 ஹிவ ருஸிஸாமடிபிவெதம்ம ருநீகூ - யெஸூவந
 ருஸம்பொயொரெயொஹம் - யெநவீஸூவாஹ ரு ஹி
 வாயடாணி - யொரநூயாவஸூவிடி ருஸூஹதம் - வ
 ரவூதித ரீஹயாதெகெஹ திஸூநம்பூஹாவ ருவார
 க்ஷிதம் க்யகூஸாஸாரநம் மகூநாவிதாஹிநா ஸு
 ஹிஸூயயொகூரெசூ வநாஹிசுஹாரயி தூசவ ரு

உடி ரெவ்யு - வெணாஜி ராஹு கீஜகூ - வெணாதி - ஸ
 தாய - யாய சுவீயகூ - யசுதொ தயெனி ராகீஷா
 ஹெ - சுவீயா நஸூரொகஜீதா நிண்டொநெஷடி
 திடி - ரிதாநிவிஸூலூஹா - உஜாயெடி - யெவகூ
 ரா - வயயொடிவயாநா சுந்தராடி ராவாயுயிவீ
 வியந்தி - தெஷாண்டொ கஜி ராநீஜீதி ராவஹாத்
 றெஸெநொடிவா - வரிடிதெஹ ஸவெ - லூஹா -
 டெடிவெஹுஜடி - ஸூரொஹெந்த உதநொவஸெக
 ஸூரடிஷ - லூலிதெநொ சுஸூ - தெஷாடி - து
 தா - ஸதஸாரடிநா - நிவாதவஷாஜிஹயெவொடி
 லூஹா - ஜி - து - ஹு - ஹு - ஹு - வதராபவரிவதராப
 ஸ வதராபகூ - தாபுஹு - தெஷாண்டொ
 ஸு - தளயஜீயாநா - ஜெ ராமஜீதா சுஹதாஸு ரா
 லூஹா - ஸாவதரெஹு - ஹு - ஹு - ஹு - யஸு
 றெநஷடி டெவாஸுயா வஸெநவஜஸீஜஹிகா - ஸ
 நொடியொஹு - விதொ சூவீஸஸூ - தாகாயத
 து - வெஸ ராநி லூஹா - டெடிவெஹுஜடி - புயா
 ஸாயஸூஹா புயாஸாயெடி - சூயாஸாயலூஹா
 சூயாஷாயெடி - வியாஸாயலூஹா - வியாஸாயெ
 டி - ஸாயாஸாயலூஹா - ஸாயாஸாயெடி - உடி ரா
 ஸாயலூஹா உடி ராஸாயெடி - சுயாஸாய லூ
 ஹா - சுயாஸாயெடி - ஸு - வெலூஹா - ஸு - உ -
 ஹு - ஸொகாய லூஹா - ஸொகாயெடி - தவ
 றெஹுலூஹா - தவ ரூஹு - தவதெலூஹா
 தவதஹு - ஸு - ஹு - தரெயெ லூஹா - ஸு -
 த ராய ஹு - ஸவ - றெஸு லூஹா - ஸவ - லூஹு

கஉ௦ ப்ரயொமடிவடூணநுசூரீணிகா

ப்ராணாய ஸூஊா- ப்ராணாயெடிவடூநாய ஸூ
ஊா- வ்யூநாயெடி - ஸவாநாயஸூஊா வானா
யெடி உகூநுஷெஸூஊா - உகூநுஷெடி - ஸ்ரூ
தூயஸூஊா - ஸ்ரூதூயெடி - சிநவெ ஸூஊா-
சிநவடி|| வானெஸ ரஸூடுதெ ஸூஊா- வானெ
ஸ ரஸூதூ ஊடி- வானெஷூஊா- வானெடி
வானெஷூ ஸிரஸெஸூ - வானெஷூ ஸிரஸடி-வானெ
ஷெப்ரவடி பூய ஸூஊா - வானெஷெப்ரவடி
யெடி வானெஷூநாயிஷூயஸூஊா- வானெஷூந
ாயிஷூயெடி - வானெஷூவிணயெஸூஊா-வானெ
ஷூவிணயடிஊடிவானெஷூநாயஸூஊா-வானெ
ஷூநாயஸூஊா - வானெஷூஸூகூதாய ஸூ
ஊா - வானெஷூஸூகூதாயெடி - ஊடுதெ
ஊடுகூஸூவ்யூஸூடுதெ ஊடுநாயஸூ
ஊடிஸூஸூமூசூடி ஊடிதெ ஊடுஷூஸூ
வ்யூஷூ ஊடிஷூ ஊடிஷூ - ஊடிஷூ-
ப்ராணாயயி பூஷூநாயி - ஊடிஷூ
ஊடிஷூயெடி - ஊடிஷூயெடி
ஷூடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி
ஊடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி

ரஜஸூஸூயெடிதெயெடிஷூயெடி

ரஜஸூஸூயெடிதெயெடிஷூயெடி ஊடிஷூயெடி
ஊடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி
ஊடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி
ஊடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி
ஊடிஷூயெடி ஊடிஷூயெடி ஊடிஷூயெடி

புயொமடிவ-ணாநுகூரணிகா. கஉக

சுவொகஸுளநிதிபிரலுராரொவொஹிஷெதிதிஸு
 ஹிஹிரணுவணுரா ஐதிவதஸுனிஃவவராமஸு
 வஜ-நஹதெடு தெநாநுவாகெந ஷுததிரிதிவ
 ருணஸுதெந வுரூஷஸுதூ ஹிஸூஹி ரெதி
 தெநகூஹஜெதெந ஹஸூவயிகூர் வணுமவெடுந
 யொமிஹுக்ஷாஷுவஸு ராநெரணாஹாடி பூரூ
 வதூகூஷு வாரூணகூஷு ஂதீஸு-கூஷு வகூ
 கூரூதவெடிவெஸுநவா ரகாஷிவண-ஂ சுமூ
 கூவாரயவிஸூநிநஃ வுதநாஜிதிதிவணுஹி-
 நெரெஜுராதிர்தெடு தயாமாயதூ ஹிரமயெ
 வெஹி வதூஹிஃ யொஸுக்ளஷு ய ரொயெதி
 பிரலுரூ ஹஹூகூததஃ ஸஃஸு-ய-ஂகூ *
 புயொமடி.

பூர்வநாவீகீ சுஸெஷெஹெ - ஸீகூதடுமொ
 தூயா: நாஜூரூஹெதூயாஃ ஸுதகீரணபூ
 ஸிதூரஜஸுஹாரண பூயஸிதூவாகத-ஂ யொ
 ஹத ஹாரண-தெநாநுஜாதஃ ஹவ
 மதூவாஷிஜிந-ஹாரண-தெநாநுஜாதஃ ஹவ
 ஹீபூரணாநாயடி பூர்வநாவீகீமொதூயாஃ
 நாஜூரூ சுஹகவெதூயாஃ ரஜஸுஹாரணபூய
 ஸிதூ ஸுதகீகாரண பூயஸிதூ வாகூரிஷு ரூஜீகீ
 ஹகூஷு தடுஷுஂஸு-ஹஜெதெ: ஸதகஹதெஸு: வ
 ஹுமவெடுநகூஸொஷுதெசுஸுபூஷு ஹூவயிதூ
 ஸுஹஜெஹவ-ஹுஷு-ஸகூடுஹ-ஂகூ-ஹ-ஂநீயாயவதூ
 ஹிஃ பூரூஹெஹெஹகூ-ஹரூரூஹ-யடி-ஂ
 ஹிரகெஹய-ஹிஷு-ஹீரூஹ-ஹவராமஹி தஜூஹி
 ஹவராமஹெஸூகடி ஹிவவிதெ-ஹவீஹஷு-ஂ-ய:
 கக

கஉஉ ப்ருயொமடிவடூணாநுகூரீணிகா.

வொதாஸவாநாதுகூயுதெவவித்ரு உவி-ஷ்டு
மெவிதகதீந்தரா ப்ருஷ்டெநவாநீஹிநம்- யதெ
வவித்ருஉவிஷ்டுமெ'தெந வான்ஹிநம்- ப்ருஷ்டவ
மெஹிவான்ஹிநம்உஹாலுராநெடிவஸதம் வவித்ரு
ணஸவெநவாஹிவான்ஹிவிஸூதம் - ச்ரீவிஷ்டுநெடிவ
ஸவிதஸூஷ்டி-மெஷ்டெ ஸொரயாநிஹி-கமெஷ்டெகெஷ்டம்
வான்ஹிநம்- வான்நந்தம் ரிநெடிவஜநாம் வான்நந்தம்
நவொய்யா - விஸூநெடிவாம் வான்ஹிரி ஜாதவெ
டிவான்ஹிரி- ஐதிஸவூஹிஹி கயாநஸூத்ரு சூலுவ
டிருதீஸடிவய்யஸூவா-கயாஸவிஷ்டு யாவூதா-சூ
வொகஸூநாதாஸூயுயுதெநமொ வ்யு
தவ்வம் வான்நந்தவிஸூரீஸூஷ்டு ப்ருவஹிநாஸூ
ரிஷ்டாஸூஸூவிநா வடுதவநி - சூவொஹிஷ்டா
யொஹி-சூவொஜநயயாவநம் - ஹிரணயூவரா
ஸூயயம் வாவகாயாஸூஜாதம் கஸூவொயாவூ
டி-வெமெரிஜொநியத-வவரி நஸூவஜ-நம் ஜா
தவெடிநொஜ-யாதூவான்நாத-உடிததீவரா
ணவாஸூஸூடிவாயதீவிஷ்டுரீஸூயய-கயாடிஷ்டா
டித்ருவ்யுதெதவா நாமஸொகடிதெயஸூரி- கஸூ
ஹாடிஷ்டாடிஷ்டொ காதரிஷ்டுரீஷ்டிதவரி-நம் வ்யு
யிவராசூஸூடி ஹிஸூலுவநாநீஸூரீஷ்டிஷ்டொநி
வராணஸூயூதாமி - யதீநெடிவம் வராணநெடி
வெடிஷ்டெநவிஷ்டுராஹிநிஷ்டுராஸூரீஷ்டி-கஹிஷ்டு
யதீவயராய-யொவிஷ்டா நஸூஸொநெடிநெடிவ
நீஸூஷ்டி-கிதவாஸொயடி-ரிவான்ந-ஷ்டிவியடி வால
தூரீஷ்டியநூஷ்டி- வவ-யாதா விஷ்டுஸூரிஷ்டிரெவ நெடி

கடக வ்யயொமடிவடுணா நுகூரீணிகா.

பூவங்கி யெந்நெய்யெஹாவாஸதெசுநநீஃ ஹிவூ
 காநாஃஜெஷ்டம் தஸாயவடூள வடிபேஹுதெசு
 தூஷ்டிதாநிஜாயதெஜாநாநுதெநதவஜஃஃதெசு
 ஜுதெததிவஹுதி தி தஸாடிநம் தடிஹுதஜதி
 தஸாஜா வநதஸாடிநாஸரியாசுசுநெநுஃகரகூரீ
 பூரணமியம் தெநெநஷவடுணஃஃஸவாநஷவஃ
 ராஷவியவநவ தஸுபுஹாராஷ வியதாஃ சுநயம்
 ஹாராஷவியம் தஸுபுபூரணவநவஸிரம் வபூநொ
 ஜகூணம் வகூஃஃவாநதூரம் வகூஃ சூகாஸகூதூ
 வபூயிவீஹுஹுபூதிஷ்டா தடிவெபுஷ்டொகொ
 ஹவதி ॥

பூரணஃஃவாசுநுபூரணஃஃகீநுஷ்டூர் வஸ
 பூயெபூரணஃஃஹி ஹுதாநாராயம் தஸாய
 வஃயாஷபேஹுதெ ஸவஃஃவெவத சூயாயஃஃ
 யெபூரணஃஃஹாவாஸதெ பூரணஃஃஹி ஹ
 காநாராயம் தஸாயவடூயாஷபேஹுதஜதி த
 தெவெபுஷணவஸாரீரகூதூ யம்வஃஃவஃஃபுதஸா
 ஜா வநதஸாசு பூரணமியாசு சுநெபூர்ஃகரகூரீ
 நொமியம் தெநெநஷவடுணஃஃ ஸவாநஷவஃ
 ராஷவியவநவ தஸுபுஹாராஷவியதாஃ சுநயம்
 ஹாராஷவியம் தஸுபுயஜாரெவஸிரம் ஃஃஃகூணம்
 வகூஃ - ஸாரொதூர்வகூஃ சூதெஸகூதூ சய
 வஃயாரஸம் வஹுஹுபூதிஷ்டா தடிவெபுஷ்டொ
 கொஹவதி ॥

யதெகாவாவொநிரெஹை சுபூரவபூரணஸஹ
 சூநநீஃஃஹெணாவியாநு நவியெஹி கடிவெநதி

தடுவெடுஷ வணவசாரீரகூதா- ய்வெவடுஷுத
 ஸாபாணதஸாநடுநாபியாசு- சுநெடுநாசுதூ
 விஜோபிநாயம்- தெநெநஷவணம்- ஸவாணஷ
 வாராஷவியணவ- தஸுவுவாராஷவியதா- சுந
 ய்வாராஷவியம் தஸுவுசூடுவெவரிடம் - ஐதடி
 க்ஷணம்வகும்- ஸகடுதூதரம் வகும்- யொமகூதூ
 பிஹம்வாஹம்புதிஷ்டா- தடிவெடுஷுடுகாலவதி
 விஜோநயஜீதநுதெ-கபி-காணிதநுதெவி
 வ- விஜோநுதெவாஸுவெ- வுஷ்டெடுஷுடுவா
 ஸதெ- விஜோநுஷ்டெவெதெ- தஸாடுஷுடு
 சாடி- சாரீரவாபநாஹிகா- ஸவாநாபா
 நபிசூதடி- தடுவெடுஷுணவசாரீரகூதா- யம்
 வவெடுஷு- தஸாபாணதஸாபிஜோநபியாசு - சு
 நெடுநாசுதூநாபியம்- தெநெநஷவணம்-
 ஸவாணஷவாராஷவியணவ- தஸுவுவாராஷவ
 யதா- சுநய்வாராஷவியம்- தஸுவுபுயடுவரி
 டம்- தொடுஷாடிக்கிணம் வகும்- புடுஷாடி உதூரம் வ
 கும்- சூநடிசூதூ- வுஷ்டவாஹம்புதிஷ்டா - த
 டிவெடுஷுடுகாலவதி|| *

சுஸநெவஸவதி - சுஸடி ஹெதி வெடுவெசு-
 சுஸிபுடுஷுடுவெடுஷுடு-ஸந்தெடுநு ததெவிடி-
 ரிதி- தடுவெடுஷு வணவசாரீரகூதூ- ய்வெவடு-
 ஸடுசூடுதாநுபுசூடம்- உதாவிபாநபி-
 பெருதடு- சுநநயஜீ-சூடுஷாவிபாநபி-
 கடுஷு தடு- சுபியடுபிசூதா- லொகாபியத்- வு

கடவுள் வ்யோமடிவணாநாகுரீணிகர்.

ஹம்ஸுரவ்யஜாயெயெதி- ஸதவொதவஞ்ச- ஸ
 தவஸுவா- ஊர்ஸவ-ஃவ்யஜீஜை- யஜிஃகிண- த
 யுஷா- ததெவாநுபூர்விக - தஜநுபூர்வ
 ஶு- ஸஜு- துஜாஹவக- நிராகூவா நிராகூவ- நி
 ஶயநவா நிஷயநவ - விஜ்ஞாநவாவிஜ்ஞாநவ - ஸ
 துஞ்வா நயுதவஸதஜிஹவக- யஜிஃகிண - தய
 தஜிதஜாஹகதெ- ததெவெஷுஷுராகொ ஹவகி||

ஶஸயாஊஜிமுசூலீக- ததெதாடுவெஸடிஜாயத
 தஜாத்ஜாத் ஸயஜகூருத - தஸாததூகூதஜ
 யஜததி- யதெயதயூகூத- ரதெவாடுவெஸஃ-
 ரஸத் ஹெயவாயம் ஹயாநஜிஹவதி - கொஹெயவா
 தஜாத்ஜு பூர்ணஜக - யதெஷுசூகாஸ சூநடுஜா
 நயுஜக - வஸஷஹெயவாநடியதி - யஜாஹெய
 டெவெஷ வஸதவிநடிஸெயுநாதெயு நிராகூகி
 ஶயதெநடிஹயம் பூகிஷாஃவிநுதெ - தயஸவாடிஹயம்
 ததெதாஹதி- யஜாஹெயடுவெஷ வஸதவிநடிநடி
 ரிந்தரகூருதெ- தயதஸஜஹயம்ஹதி- ததெஷவ
 ஹயவிஜுஷாஜிநாநஸு - ததெவெஷுஷுராகொ
 ஹவகி||

*

ஹீஷாஸாஶாதஃவவதெ- ஹீஷாடுதகிலஶயடி
 ஹீஷாஸாஶயிஸெஹ- ஶுதஜுஶபூவதிவஸஜிஹ
 டெவெஷாநடிஸுஜீரீர் ஸாஹதி- யவாஸபூர்வ
 யுயவாஶபூயகூஸிஷெஷாடிஷெஷாஸவிஷு
 ததெஸுயம் வயுஷிவீ ஸவ-ஃவிதஸுய வகுண-ஃ
 ஶபூக - ஸவஸகொராகூஷ. சூநடிஃ | ஶூரதீ
 யஸுய வாகாஜிஹதஸுய | ததெயஸதம் ஜாநாஷா

புயொமடிவடூணாநுகூரீணிகா. கஉகூ

சூநநாஃ ஸவனகொகரிநுஷு மயவடாணாரிநு
 டி- ஸ்ரூதிரயஸு வாகாரிஹதஸு-தெயெஸுதம்
 ரிநுஷு மயவடாணாரிநுடாஃ - ஸவனகொகெவ
 மயவடாணாரிநுடாஃ- ஸ்ரூதிரயஸு வாகாரிஹத
 ஸு- தெயெஸுதம்கெவ மயவடாணாரிநுடாஃ- ஸ
 வனகஃ விதூணாஹிர ஹொகஹொகா நாரிநுடாஃ-
 ஸ்ரூதிரயஸு வாகாரிஹதஸு - தெயெஸுதம் வி
 தூணாஹிர ஹொகஹொகா நாரிநுடாஃ- ஸவனகூ
 ஜாநஜாநாஃகெவா நாரிநுடாஃ - ஸ்ரூதிரயஸு வ
 காரிஹதஸு - தெயெஸுத ரிஜாநஜாநாஃ கெவா
 நாரிநுடாஃ- ஸவனகஃகெடெகெவாநாஃகெவா நாரிநு
 டாஃ- யெகெடெணாஃகெவாநவியந்தி - ஸ்ரூதிரயஸு
 வாகாரிஹதஸு - தெயெஸுதம்கெடெகெவாநாஃ கெ
 வாநாரிநுடாஃ - ஸவனகொகெவாநாரிநுடாஃ-ஸ்ரூ
 திரயஸு வாகாரிஹதஸு- தெயெஸுதம் கெவாநாரி
 நுடாஃ ஸவனகஃஜஃஜஸு ரிநுடாஃ- ஸ்ரூதிரயஸு வ
 காரிஹதஸு- தெயெஸுதஃஜஃஜஸு ரிநுடாஃ- ஸவ
 நொஸுஹஸுதெராநுடாஃ ஸ்ரூதிரயஸு வாகா
 ரிஹதஸு - தெயெஸுதம்ஸுஹஸுதெராநுடாஃ-
 ஸவனகஃ புஜாவதெராநுடாஃ ஸ்ரூதிரயஸு வ
 காரிஹதஸு - தெயெஸுதம்புஜாவதெராநுடாஃ
 ஸவனகொ ஶுஹுண சூநுடாஃ- ஸ்ரூதிரயஸு வ
 காரிஹதஸு - ஸயஸாயவாநுஷு - யஸூலா
 வாஹிதெ - ஸவனகஃ-ஸயவனவவீசு- கஸூலாஹூகாசு
 பெருதெ - வனதரிஹயிரிதூநுமஸுஸு ரிநுடாஃ
 த ஶுரூணயிரிதூநுமஸுஸு ரிநுடாஃ - வனதரி

கனம் பூயொமடிவண்ணாநகரேணிகா.

நொயிரோதூநகரெவலங்குராதி வனதம் விஜோநகரி
யராதூநகரெவலங்குராதி - வனதகிராமடிபிராதூ
நகரெவலங்குராதி தடிவெடுஷெஸாகொ ஊவதி||

யதொவாவொநிவதும்பெ-சுபூராவடுநிலா
வஹ சூநடி பூஹெணாவிராநு - நவிரெவதிகு
தஸுநெதி வனதந்ஹவாவநதவதி- கிரஹென் லா
புநாகராவம் கிரஹெவாவகிராதி லயவனவம் வி
திரெநெத சூதூநடு ஸுணுநெத - உநெநெடு
நெவஷெவநெத சூதூநடு ஸுணுநெத யவனவம்
வெடி- ஐதடுவநிஷெ || *

ஸுமெவெடு வாராணசி- வராணசிதரெவ
லலார சுயஹிஹெவொ பூஷெதி - தலா வனத
நெராவ ஊநெ பூரணெவகூஸுரேதம் நொ
வாபிதி தநெஹாவாவ யதொவாஹிராநி ஹெதா
நிராயநெத- யெநஜாகாந்ஹீவ தி யகூயுயந்தடுநி
லவ்ஸுதி தகிரஜோலஸு தஹெதி லதவொ
நவடுத லதவலஸா|| *

ஊநெ பூஷெதிவடுஜாநாக ஊநெடுவ வலிரா
நிலெதாநிராயநெத - சுநெநஜாகாந்ஹீவந்தி- ஊ
நெபூயந்தடுநிலவ்ஸு. தீதி தகிரஜாய வுநெ
வவராணசிதரெவலவலார சுயஹிஹெவொ பூ
ஷெதி தநெஹாவாவ தவலாஸு ஹெவிஜோல
ஸு தவொஸுஷெதி லதவொநவடுத லதவ
லஸா|| *

புறியாமடிவகுணாநுகூரணிகா. ககக

புராணொ ஸ்ரெஹீவஜாநாகபூணாபெரு
 வவலிதாநிஹகுதாநிஜாய்தெ - புராணநஜாதா
 நிஜீவந்தி- புராணம் புயாதகுலி ஸ்விஸந்திதி த
 திஜாய வுநரெவவராணம்விதரகுமவஸஸார
 சுய்ஹிஹமவொ ஸ்ரெஹீதி தர்ஹொவாஹ தவ
 வராஸுஹவிஜிஜாஸஸ தவொ ஸ்ரெஹீதி ஸத
 வொதவகுத- ஸதவஸவா|| *
 தகூ

செநாஸுஹீவஜாநாக - செநவொஹீவ
 வலிதாநிஹகுதா நிஜாய்தெ - செநவாஜாதாநிஜீவ
 நிசெநம் புயாதகுலிஸ்விஸந்திதி- ததிஜாய வு
 நரெவவராணம் விதரகுமவஸஸார சுய்ஹிஹ
 மவொஸுஹீதி தர்ஹொவாஹ தவலாஸுஹவிஜி
 ஜாஸஸ தவொஸுஹீதி ஸதவொதவகுத-
 ஸதவஸவா|| *
 தகூ

விஜாநம்ஸுஹீவஜாநாக- விஜாநாபெரு
 வவலிதாநி ஹகுதாநிஜாய்தெ விஜாநெநஜாதா
 நிஜீவந்தி விஜாநம் புயாதகுலிஸ்விஸந்திதி - த
 திஜாய வுநரெவவராணம் விதரகுமவஸஸார
 சுய்ஹிஹமவொ ஸ்ரெஹீதி தர்ஹொவாஹ தவலா
 ஸுஹவிஜிஜாஸஸ தவொஸுஹீதி ஸதவொ
 தவகுதஸதவஸவா|| *
 தகூ

சூந்ஹொ ஸுஹீவஜாநாக சூந்ஹொபெரு
 வவலிதாநி ஹகுதாநிஜாய்தெ சூந்ஹொநஜாதா

கூற உய்யொமடிவ-ண்ணாநகூ உணிகூர்.

நினைவ-தி சூநந-ம் ப்ய-ம்-த-ஜனிஸ-விஸ-கீ-தி லெஸ
 ஷாநாம-வ்வாரா-ணீ-வி-டி-ரா வரா-டு-லெ-ரா-பெ-ரூ-பு
 தி-ஷி-தா-ய-வன-வ-வெ-டி-வ-தி-கி-ஷ-தி சுநவா-ந-நா
 டொ-ல-வ-தி-கீ-ஷா-ந-வ-தி-பு-ஜ-யா-வ-ஸ-ஹி-ஸூ-வ-
 ஹ-வ-லெ-ந-கீ-ஷா-நீ-து-ரா || *

சுநந-தி-டி-ரா-சு-த-ஆ-ம்-பு-ர-ஹா-வா-சு-ந-ம்
 ஶா-ரீ-ந-நா-டி-பு-ர-ஹா-ஸ-ரீ-ம்-பு-தி-ஷி-த-ம்-ஸ-ரீ-
 ரெ-பு-ரா-ண-ம்-பு-தி-ஷி-த-ம்-த-டி-க-டி-ந-டு-நெ-பு-தி-
 ஷி-த-ம்-ஸ-ய-வ-ந-த-டி-ந-டு-நெ-பு-தி-ஷி-த-வெ-டி-பு-தி-
 கி-ஷ-தி-சு-ந-வா-ந-நா-டொ-ல-வ-தி-கீ-ஷா-ந-வ-தி-பு-ஜ-
 யா-வ-ஸ-ஹி-ஸூ-வ-லெ-ந-கீ-ஷா-நீ-து-ரா || *

சு-ந-ம்-வ-ரி-ல-க்-ஷீ-த-த-ஆ-ம்-சூ-லெ-வா-வா-சு-ந-ம்
 டெ-ரா-தி-ர-நா-டி-சு-ஸூ-ஜெ-தி-ஷி-ஷி-த-பெ-ஜெ-ரா-
 தி-டி-ரா-வ-ம்-பு-தி-ஷி-தா-ம்-த-டி-க-டி-ந-டு-நெ-பு-தி-
 ஷி-த-ம்-ஸ-ய-வ-ந-த-டி-ந-டு-நெ-பு-தி-ஷி-த-ம்-வெ-டி-பு-தி-
 கி-ஷ-தி-சு-ந-வா-ந-நா-டொ-ல-வ-தி-கீ-ஷா-ந-வ-தி-பு-ஜ-
 யா-வ-ஸ-ஹி-ஸூ-வ-லெ-ந-கீ-ஷா-நீ-து-ரா || *

சு-ந-ம்-வ-ஹூ-கூ-வீ-து-த-த-ஆ-ம்-பு-யி-வீ-வா-சு-
 ன-ம்-சூ-கா-ஸெ-ரா-நா-டி-பு-யி-வ-ரா-கா-ஸ-ம்-பு-தி-ஷி-
 த-ம்-சூ-கா-ஸெ-பு-யி-வீ-பு-தி-ஷி-தா-த-டி-க-டி-ந-டு-நெ-
 பு-தி-ஷி-த-ம்-ஸ-ய-வ-ந-த-டி-ந-டு-நெ-பு-தி-ஷி-த-ம்-வெ-டி-பு-தி-
 கி-ஷ-தி-சு-ந-வா-ந-நா-டொ-ல-வ-தி-கீ-ஷா-ந-வ-தி-பு-ஜ-
 யா-வ-ஸ-ஹி-ஸூ-வ-லெ-ந-கீ-ஷா-நீ-து-ரா || *

நகலநவஸதள புத றாவுகந்த - தது த-த
 லாடிபாகயாவ வியயாவனூ நூபுராபுயாகிசுரா
 ளுலாகந்தித றாவுகந்தெ - வனதெடுபெடுவெதா
 நந்ராபிம் உவெதாலா சுநந்ராபிடுதெ - வனத
 தெடுபெடுதெநந்ராபிம் - உபடுதெலாலாகநந் ரா
 ளுடுதெ வனதபாசுந்தெநந் ராபிம் - சுந்தெநா
 லா-சுநந்ராபிடுதெயவனவெவெடி-கெடிஉகிவாவி
 யொமகெடிஉகிபுராணாவா நயொ:-கடுதெவிவ
 யொ:-மகிரிதிவாடிபொ:-வெகிரிதிவாபுள - உகி
 ராமுஷ்ஷிபாஜா: | சுயெடுவெ: | தடுவிநிதீவ
 ளுளவெதிவிடி - திஸயஉதிவஸ-ஷு-டுஜொ
 திரிதிநகடுதெஷு | புஜாதி ரடுதகாநடு உ
 துபெடு- லவடுதிதாசாஸெ | தகவுதிடுஷ
 துபாவலீ தபுஷ்ஷு வானுலவதிதநுமஉத
 வாலீதடுமூநவதி | தநுநஉதுபாவலீத | ராந
 வானவதிதநுமஉத துபாவலீத | ரடுதெடுஷ
 காசா: | தது மஹ துபாவலீதபுஷ்வாநவக்த
 உ ஹண:வரிபிர ஊதுபாவலீத | வயெடுணடு
 யடுதலிஷுந்தலவதா: | வயெடுபுயா ஹாத
 வரா:ஸயஸூயவ-ராடுஷு | யஸூவா வாடிடுத
 லவனகடுஸயவனவவிசு | சுலாடுகாசு பெருதடு
 வனதடுநடுபிராநாநடுவலகடு ரு | வனதவராண
 யிராநாநடுவலகடு ரு - வனதவிஜாநடுபிராநாந
 டுவலகடு ரு | வனதகாநா டிரிபிராநாநடுவலகடு
 ரு - ஊராடுகாநாடு காசாநடுகாசாடுவடு நடுவலகடு

வாயுமதமதவண்ணாநகரத்திணிகா ககடு

ஸீயுகமே: உதூஜமெஹு வவதுவ ப்ரதீஸ்
 வரீதிடிஷிணா சிரமம்பெருதஞ்சாயகிசா - ஸவது
 வ ப்ரதீஸ்வரீஹகுதிஹோவஸுசுயித - ஸெஜா
 நாடுஸெஸுஷஜாவயஜா ஸெஸுசுடுஸப்யாஹ-
 பெருதாநாஸஸும் பெருயுவாட் ஸதிதிதிதிஸுபி
 துரஜிவிஷயி ரநுவா கெஸுபுதிஸாஹா காஸம்
 ஹகூபா பெருயுவாட் ஸபெருவகொஹீரநுவ
 ஹஹும்பநாதிநவஸுஸாநடுபெவஸுதந் ஸம்மதி
 நாஜநாநாயதி ராஜாநடு ஹவிஷாஹுவஸுபுதஸுர
 ஹா-யசாயெஹு-விதிஸுஹு-ஹதிராஜெ-வாஹேதிஹி
 ஸுயீதம்வஹிதி: | கெகொகூபிவி ஹாததிதிவாகு
 திஹோதாதிநவவகூபா ப்ராணாஹிவி ஸாரி
 யபுஹிவாவஸுதெவ்யெநாதிந | விபெப்தெநாதி
 விபெஸுதிஸாகுநாதிவாவஸுதிஸுஹிவிவத-| ஸு
 ஸாஸுநபுஜி யாதாஹா|வாவஸுத யெஸுஸுண
 உஹிவயுயிவிஹாதா| ஹுளாயபுஹிஹுஹி
 தீசு| வபுஹிவதிருவவகூபா | வாவஸுதெவாவொவி
 பெஹிஸுஹிவதெநாயகூபுஸெ | யஜிநாநாய
 வாயுஹிஸுஹிவகூபுஸெ | வாவஸுதிஸுஹிவி
 வகிஜஜி நதிஹிஹிஹி யாயஸுஹிவாவஸுதயெஸு
 ஹிணஹிஹிஹிஹிஹி | சுஸிநாயபுஹி | சுஸி
 தீசுதிதிஹிவகூபா | ஸுஹிஸுஹிவிவாவொமாஹி
 ஹாதாஸு ஹிஹி ஸுஹிவி | வாதாவெஹிவந
 ஹுத: ஸாஹா | சுஹிஹிஹி- ஸுஹிஹிஹிஹிஹி-
 வாவ ஹிண: | ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

புயொமடிவ-ணாநுகு, சீணிகா கருள

ஸுநீயாயவொலவெயாஅராம்பலெலுலாஅநர்ஸு
 கருதாண்டாவிமலுதாசு | தெராஜீயபுஜாநடுவெ
 தம்புஷாக்கெதலுரா வயசுகிதலத-லாஸநி யரீ
 ண ஐதருவாகெநவாநு ஜாத்ரு | வலுஷாடுவ
 துராவுயதம்பு விடா நநஷ வஸுஹ-லவநஸு
 மொவாடி - ஸடுக்கெதலுடி வரீடிதாசு வித்ய
 ஷெராநிடிடிவெலுலுவிடிதெது | ஹத-லாஸ
 நி யரீணாவிததி | வஸகொடுவொவஹுயா
 திவிஷ்டி | யராஹாரு ஃஃயு யடுதலஹத-லா|| தியா
 யஹாரு வுநாஸடுதி | தடுவஜுதரு ஃஃயு
 தரீஹ-ல | தஹத-லாரு தரீமொவாரரீஹ-ல
 ஸலுதெநி யரீணாவிததி | யவநடு வெடிஸ
 தெருநலத-லா | வடுராஜாதரீதஜ ஹாடுதரு
 ஷ்டி | உதெவாருதரு நஜஹாடுதரு | உதெவா
 ஹடுநகடுஹுடிஹாரு | சுதடுராடுவஸுடிடு
 வபுராடி-ல | யஸடுடிவயத சுவஹலவ | ஸயான
 யார் ஸுடிடுவ ஹடுணஷ்டி ரடுததலிநுதஜீ
 ண்டுயாடு | டெநந ஜஹாதரு ஹஸுயடு
 வெடுஷ்டி-லுரீவொசு நுஸவ-லாஸுரணீஜாநதீ
 வதம்புலாவு-லாநாடி | சுயுதீர் ஹவருவாஹர் ஸ
 டிடு | சுஹத-லாஜாதரீயா புஜாநா-லுயஜிஸ
 ரீவொலிடுலாடி | தவடுவாஹவரீயாசீஸடு
 சுடுகொலிவஹடு நநுவுவிஷ்டி | நடுஸுஸு
 ஸுஹவொடி | நடுவாடிஸு ஸுயு-லதீ
 ஹவடு | வுரணாவாநாவஜிநதீ-லவாருள | ஹ
 யாடிவா-லுணா தடுத-லடுத | யொராடுடிஷ்டி

கா. ப்ரயோமடிவடினா நாக்யூணிகா

தஜஹிதம் யாவாநா|ப்ரணாவாநள வஸ்வீதாநள
 ஜஹிதம் | சேஷ ராஸுநாஜாஸம்மஸாயாம் | த்ரெ
 டெவாப்ரஹ்மணாஸா விதாநள | வயாயடித் தஜஹ
 த்ஹநாஸீ | சுவஜஜாநஸ த்ரவஹவ | ய்யஜ்ஜா
 நவஉமொவொசஸ | யஜாஹாரத் த்யுயதெ வ
 ஸதம் | வராஸ ருஹாரவொநாஸஜெ திதஜெ
 க்யாப்ராணொசஸவஃ | சஹாநொமம் ப்ரஜாவதெஃ
 ஹஜெ கரிஷ ராணஃ | யஜெவாநு ப்ராணயொநவ
 உத ருநாஃ த்ரயெத || *

சுமெய் திப்ரஹ்மணாஸாஸவ ருததம் வஸூநாக்யூணிவஃ
 சுத்யாமஜெஸ | த்ரவஹிதாஸ்வொஹாஸாராம் வா
 லாஸாஸாவொஹாஷாநு ஹிரண ருசகொ நாக்யூ
 வாத்ராணிதஹதாநெக்ஷண ரீஸாநஸீகதா உடிசு
 ஹ்வ ப்ரஹ்மணாஸயெச | ததொவாஹகா நிர்திநொ
 ஜெநிரஸூய ராஜாநஹிதெவொ வெ த்நிஹ்யுரெயம்
 ஜாக்யொஜெ ருஷுக்ரெண வஸூசமஜெயம் | சு
 நெ ருஹயெஷ்வொஹாஜெவ மஜெயம் | நாமெ
 வாஸூயொஸ | வெ த்நிஹ்வொந துணகாஷா
 நு ப்ராஹ்மணெரெவ ஹ ரயெச நஸூயெஜெ
 நிராஜெஸாநயொராதரம் சாமத்வதவதாசுக்ஷா
 த்ராத்ரெ துசுதாஸாமக்ஷா டிக்ஷணாஸிரஸம்
 வெ த்நியாயவஸுவெ ப்ரதீஸீவரீதி வெதா
 ஸநக்ஷாசஸ ருக்ஷிணதொஹாஜெஷு ஷுஹ
 ராம் ப்ரதீஷாவ ருஸவெஜாக்யொ நெயாகெ
 ஸாநு விஹஜெ ருக்ஷிணாநு கெஸாநாஸய ருஸவரூநு
 ஹிஸூஸ ருக்ஷிணாநொஹாநாஸாநா சுயொவஸூ

ண ஶயயடுவண: கநீஷ வடுவ-ஓ கவநஸ்ரோஸா
 வடிவழிக்வுபு த-த்ரீரவ புகூண்வரி துலவரா
 நடுகெஸா நாவழி ஶகூணா நவலு வ ஶுலவ ரா நடு
 ராநாவா நாசநவயடுவா துவுரா லீநாவீ திநவண
 வசவ நஸ்ரோஸா வடிவழிக்வுபு த-த்ரீரவ புகூண
 கைய-ஓ ததொடுகெடுண நவிரொலு தியாசு
 றொடுஷஷு வகூரெவபு கழிவடுடுகெடுண நவொ
 லா நியரா-த்ரீரீ-புயடுகெடு ததடுஷாநா ஶயராந
 றெபு த-வலடுஷேரோ சூஸா ஶ திவ துராஸநி திவா நு
 30 து ஶவலிஷா-ஸ துயல ரொம-ல வடு வ த-ய-பு-
 ஶ-மகூரெபு த நியாநடிவலவ-வக கூகூராதத
 றெஷாநா ஶயராந றெபு த-சூய-வி-புராபாரி திவ
 த-ராஸநி திவா நு-30 து யெகவா நாவ ஶிஷா-ஸ
 து ர-ல-பு ரொம-ல வடு வ த-ய-பு-ஸ-மகூரெபு தநி
 யாநாடிவலவ-வககூகூராவா-ல-கவாடுஷு-
 ய-டுஷாடிசு-நதிஷு க தயாலிகூராதத சூடி ய ரொ-
 ந றெபு த-சூய-வி-புராபாரி திவ த-ராஸநி திவா
 நு-30 து யெகெடு ததொவாஶகா-டுஷு த-ஸூஸாந
 ஶகூரடிஶ ந றெஸஸ ஶு வஸா க ஶாடுமநியாய க
 து-பு-ல-ஷாடி-லீ-ஸ-ம-ஶு-ய-டு- ஶஷாடுவெடு
 வடுந-ஷு ரா-ஸாநாடி-கூடுடுவெ-நா-ந-டு-கூ-
 31 ஶி ஶதிவீஜ ராயடுக ||

ததகூராவடுதடு-த-பு-ஶ-பு-ஷாடுடுய ரா-ந-பு-டி-
 ஶா-ஶி-த-ஸூஸாந-டு-ஸூ-பு-பு-யா வலாஸாஸா-
 யா-ஸ-ஶ-ரா-வயா-வா-ந-ஸா-வயா-வா-த-வா-
 ஶ-ல-ஷா-டு-வெ-
 வ-ஷ-ஷ-ஷ-
 ஶா-வ-யா-ய-யா-க-யா-லி-வா-வ-யா-
 க-டு-வ-

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும் || ௮ ||

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
வெவிட - தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும் || ௮ ||

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
கூரலபா - தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும் || ௯ ||

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
வெவிட - தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும் || ௧௦ ||

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும்

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா
ரீ-ராஜாகூரவரமொணாமயதும் தெவிடகூறிணை
வெவிட - தெநாடிதகூரலபா - சூமீரலவெ
கிமுஹாதும் || ௧௨ ||

தெவவலுகூரலவிதும் வுலவெ-வுகிமுஹா

பிராஜாக்ஷா வரூணொநயத-^உடிவடிக்கிணெவா வெ
ந-^கதநாபுதகூசுரூ-^கசூதீரஸஃ^பபு^{கி}மு^ஹராத-

டிவஸு^கக்ஷாஸவிதஃ^பபு^பஸவெ-^{பு}கி^{மு}ஹ^ரா^த-
பிராஜாக்ஷா வரூணொநயத-^உடிவடிக்கிணெ^{பு}
ஹணடி^ந-^கதநாபுதகூசுரூ-^கசூதீரஸஃ^ப
பு^{கி}மு^ஹராத-^கச||

டிவஸு^கக்ஷாஸவிதஃ^பபு^பஸவெ-^{பு}கி^{மு}ஹ^ரா^த-
பிராஜாக்ஷாவரூணொநயத-^உடிவடிக்கிணெ^{பு}
யாவஃ-^கதநாபுதகூசுரூ-^கசூதீரஸஃ^பபு^{கி}
மு^ஹராத-^கச||

டிவஸு^கக்ஷாஸவிதஃ^பபு^பஸவெ-^{பு}கி^{மு}ஹ^ரா^த-
ஹு^ஹரூ^வ-^கத^நா^{பு}த^கூ^{சு}ரூ-^கசூ^{தீ}ர^ஸஃ^பபு^{கி}
ராக்ஷாவரூணொநயத-^உடிவடிக்கிணெ^{பு}
நாயா^{நீ}ரஸாயா^ந-^கதநாபுதகூசுரூ-^கசூ^{தீ}ர^ஸஃ^ப
பு^{கி}மு^ஹராத-^கச||

டிவஸு^கக்ஷாஸவிதஃ^பபு^பஸவெ-^{பு}கி^{மு}ஹ^ரா^த-
பிராஜாக்ஷாவரூணொநயத-^உடிவடிக்கிணெ^{பு}
ஸூ^நராயரூ^ய வெ^ஸரூ^நரஃ^{பு}த^யா^நாக்ஷாரூ^க
ஹ^க டி^வபு^ஷஃ^ஹடி^நஸூ^உநி^{ஹி} |^பஸ^வஉ^வ
வ^ஜந^யஜ^ஹவெ^யந^வசீ^நஜீ^வரீ^யகீ^ஜமு^வரீ^ப
ராக்ஷாவரூணொநயத-^உடிவடிக்கிணெ^{பு}
ஸூ^நராயரூ^ய ^கதநாபுதகூசுரூ-^கசூ^{தீ}ர^ஸஃ^ப
பு^{கி}மு^ஹராத-^கச||

த^கஃ^பபு^{கி}மு^ஹராத-^கச||
க^கஃ^பபு^{கி}மு^ஹராத-^கச||
க^கஃ^பபு^{கி}மு^ஹராத-^கச||
க^கஃ^பபு^{கி}மு^ஹராத-^கச||
க^கஃ^பபு^{கி}மு^ஹராத-^கச||

புயொமடிவண்ணாநாகுரீணிகா. கசுடு

நீர்நாங்கெழுதவங்குதவயுவெகவயொ
நிவாங்கி-யசுங்கொடுவமங்கிவிதி- சுநீரி
ணவநகடுகாநுவிலெடி | யலுரங்கொசயீ
ஸாஷாணா: பூணடுவெககளுவொ ரீ
தெநாஹி || *

ஸவணடுகொசரிதி டுகிணெகடுணடு

ஸவணடுகொசரிஜலா வரீயுதம் - டெவா
நாவஸயாநீவிராஜசுரீகலுவுவடுணடுகா
சுகுராவிகடுத-வாடிம் டெயாதுநடுகிலாவி
வியெ- பெநதவவனயொககளுவா: உகவாடி
யாநிலொககளுவா: தர்ஷெயா தார ரீதுவி
கலசாநா- டுகலுவுவெகவயொநிவாங்கி னகடு
புவுஷுகதுரடுதம் சுகலு: டுவிநிலா
ரந்தம் - ஸடுஹவஸந்தநுவிநகிடுவா: - டு
டிஸயாநாநீஸகயாநாந்தம் - டெயாராடு
கடுதாவாகடுஷணவெடுகடுணடு || *

ஊடுயாராஜாமடுதாயாரடுஸ - ஸவடுஹா
தாலவயாவிசுரவடு வடுணதகடு வரீவிவடு
ரீநடுகிராடிதெ டுகலாநாந்தம் - டெவாநாநீ
ஹடி: பூஹாவிடுகடு- ஸடுஹத டுகலு
ஹார சுஜடுஸாநகடுலரிஸயீடுகெடு - சுய
ஹடுவடுவா: - டெஹடுகிவஹாடுரி, யம் வ
ஹாரி டுகலு: தாவுஹாடுரி, யம்
ஸஹரிவடுஸவிகடு: வெரடுரிடி, ய விடுத
வஹாரி: டுகலு: தாவுஹாடுரி, யம்
ரி, யம் டுகலு: தாவுஹாடுரி, யம்
யாதுஹாடுரி, யம் வஸுலரி

கச்சு வு யொ மடிவ - ணா நாகு ரிணிகா .

ஆஃவ் பிர் ஊரினொவஊவா ஸ்ரியம்-ரஸி,ரிஞ்
வலிதாடு நியமதம் | வுத்கெஜொய-பிஃ
யம்ய ருபிழிடிதா - ஊரிவதம்மடிஸீஸுவ
ரஃ- லிவிஊயொந்லலாயவனதி-லநஃஆஃ காடுவ
ரஃடிதா - வனாரஃவக்ரம் வரிவத்கெவ்யு
ஊரினொஜொதிஸரிரஸுஜெயெ-சஜஸு ஂஜொ
திந்ஊலாலவ-டுதி - லநஃஆஃகாடுவரஃடிதா
தம்லவயஃஃதிரயடுகவக்ரம் | வனொகாடுஸொவ
ஊதிஸவநாதிநாவிவக்ரஜரநிவ-டு-யெநெ
லாவிஸாலவநாதிதஸஃ | ஊஃவஸுஃத உவ
லெஃரயெ - தவொஃகாடு பிஷயஸுவலிடிஃ
தகஃகத்ஃவஃடுஜொஜொத - தடுலெடுவா சு
லிஸநஃதம்ஸுதந்ரஸி ஂவொஃஜொந - சு
பாடுநகாரஃவநஸுஃமொவா - ஊஃநிவி
க்ரஃவரடுவொடு - ரொஊரிஃ விமயாண
கரடுவாஃ | க்ரஃதஃ விமயாணகரடுவாஃ- ஸத
தஃவஊஸுராணிவ்யுதாநிநாவொநா - சுய்ய
ஸுடுதாரஸி - வரிஸவ-டுஜெமகவ்யஜாஃவஸடு
நநாதி-கலாகடுடிதா-ஸுடுதாரஸி-வரிஸரஃ
வஃடுவஸுவடுஃஃ வஸடுந வஸுரடுவாந-
வதம்மகடுஸு-ரஸுஜொயயா - ஊடிதா வஸுஃதி
நலாடுநிஃ லஃடுஆஃதஃ கவயொ விவக்ர
டு-பிஃநாஃடிதா - வதம்மொவா
ஃடுநலாடுவிதாநு மயடுவொவக்ரடுவ-டு
தஃ - தாடுடிதாநாஃஸுயடுபிஃஷா - ஃதஸு
வடுகவயொதிவாதி யெயுராஜொஃ வஸடுவாவி
ஸுரடுவாஃ - விரடுவாஸுடுதா வஃடுயெகரடு

ராவாஃ - சுழிஸூர்சுமெய்யுலுமொகூடுகெவஃ பு
 ஜாவதி: புஜபாஸவ்ஷாநஃ-வீதந்ஸுஃகெஸு + கெ
 யுவலுஸூஸூநியமதம் புபுயுயுஜிவதிந்தர - யெ
 மூரூரஃ வஸவொவிஸூரூவாஃ - விஸூரூவாஸூ
 டெவொஹஃ-யெகூரூவாஃ- தெஷாந் ஸலாநாஜி
 ஹரஃநிரஸூரூயஸூரூஷாய ஸூபுஜாஸூய ஸூ
 வீயூய-யசூரூண ரூ: வஸவொவிஸூரூவாஃ-வி
 ராவாஸூடுவொஹஃ-யெகூரூவாஃ-வாயஸூர்
 சுமெய்யுலுமொகூடுகெவஃ - புஜாவதி: - புஜபா
 ஸவ்ஷாநஃ - உயாடுயெஸூஃ-யுதவலுரூயுரஃ-
 டெவாசுநவிஃநூஹாஹிதம் - யசூரூண ரூஃ - வஸ
 வொவிஸூரூவாஃ: விஸூரூவாஸூடுவொஹஃ-யெகூ
 ரூவாஃ: - தெஷாந்ஸலாநாஜிஹரஃநிரஸூ-ரூ
 யஸூரூஷாயஸூபுஜாஸூயஸூவீயூய - வூந
 டெயுடுஜூரூரூஜிதிஃகூடுணயூடுண - தெடுத
 வஸவெய்யூடுணவந்நூடுவசு *
 சுயவாஸூவணஃ- வலூடுதிதூ டு-நூவாகாஹ
 ஃகூரூவூடுவெயூகூஸூரூடுஷூகூரூநூகூடுவசு-சு
 யூஜூடுடுவெந்நீயவாடிபுஹூதிடுவவயடுஃ
 ஸஹதம்ஸூஷூநிநீயடிஃகூடுகூடுவாதுஃ நிரஸூடி
 யிடுயு யுததிஃதஃவூலூ நூஸூடிஃகூரூ சூடி
 தூலிடுவஃ ஸூகூரூடுடுநூடுவூ விடிஹூயுத்ய
 டெதிடூஹூரூடுஜூநிஷூகூடுகூரூலாடிதூடுநூ
 வாகூநூஹூடி-யூகூடு உரூலிடிஹூடுடுடுநூ
 டெவிடிஹூரூலிஸூரூலாஸூகூடுவூகூடுவூ
 ஃரூரூரூயூலூயுதூகூடுவூ ஜூகூடுவெடுயெடு
 நஃ புஹூணூதூகூடுதிடுஹூடு - ஸூதம் யூகூரூ

சுயவாஸூவணஃ- வலூடுதிதூ டு-நூவாகாஹ
 ஃகூரூவூடுவெயூகூஸூரூடுஷூகூரூநூகூடுவசு-சு
 யூஜூடுடுவெந்நீயவாடிபுஹூதிடுவவயடுஃ
 ஸஹதம்ஸூஷூநிநீயடிஃகூடுகூடுவாதுஃ நிரஸூடி
 யிடுயு யுததிஃதஃவூலூ நூஸூடிஃகூரூ சூடி
 தூலிடுவஃ ஸூகூரூடுடுநூடுவூ விடிஹூயுத்ய
 டெதிடூஹூரூடுஜூநிஷூகூடுகூரூலாடிதூடுநூ
 வாகூநூஹூடி-யூகூடு உரூலிடிஹூடுடுடுநூ
 டெவிடிஹூரூலிஸூரூலாஸூகூடுவூகூடுவூ
 ஃரூரூரூயூலூயுதூகூடுவூ ஜூகூடுவெடுயெடு
 நஃ புஹூணூதூகூடுதிடுஹூடு - ஸூதம் யூகூரூ

சுருத ப்ரியொமடிவ-ணாநுகுரீணிகா.

ஜெந்நமிசுவா- யாநாஷ்டாநாநாடிவயனி சாவாசுவிஜி
காநயவகிஜிஜோநாஃ யாநகலாஸ்யவபூ:வவநெ
நவகதாஃ ப்ரியாஸ்யாநய நாவபுலாஸர் வ்ய
ஜாய-டிக்கிணய நானெநநீ ஐத நாவபிஸிவ்யுய
வாசிதெஜெகதொஜாதய: உபயநைஸஸ்யரிசா
ணிரித நுவாகெ.நவாஜிதநுவஸ்யாய- உபயநை
உஸஸ்யரிவஸ நெனாஜெநாகிரகூதர - டெவநெவ
கூராலபயபிமநெஜெநாகிரகூதர - தரணிவிபூடி
ஸு தொஜெநாகிரகூடிடிஸிஸநப - விஸூரோஹாவி
நெராவந உவயாபிமநெஜெநாவி ஸநாநாயகா
ஸூரஜஸ்யதவநஷ. தெயொநிஸூநாநாயகாஸூரஜஸ்ய
நெ- ஸஸாநநெநெகூரோணா உடிக்காண்டகூகெஸா
நகூப- பிஷ்டஸ்யவஹத நவாஸநெநாவயா
நாவநாநகலவிதாவநாநாநாயுநெஷ்டயெ
தநுவாகெ நவபூவாஹோடிக்கெநஸூநாநகூ
ய-: யாதாவநாநகலவிதாவநாநகூ சுநெ
நெஜஸாஸநபய-ஸநவபூவா - ஸாயுநெஷ்டயெ
வநபய தரநிவஸ நுநுஹ்நீ நெஷஸாநிதநூ
ஸி- ஸஸாநிநநபநவநிவகூ நானெநெதய
கியெ ஸவந்ஷவஸநூந - ஸஹாநவடிக்கணீ க்ய
தநவநிநெ ஸநெஷெஹெ - ஸீக்யத நெநாத்
வநூநிண: நெநவநெஷ்டயநெஷெஹி நூ
ஹெநெயஸஸூரகநிணி நெநெநெ - ஸாஸூர
நவநி தஹநயாஜி திவநெநாநெஹாநெநாமநெஷ
ஹெநெநெஷெநெநாயஸகூடிக்கிணாநடிநூ

கடுசு பூயொமடிவண்ணா நுகூரணிகா.

மலூளவபூயூக் ஸுதவகுதூஹொம் வ
யூஸிரவிநெடி சாமுலாவது ஒளகும்வைய்கா சி
ஸாடொசுதாநெடு தாநிவாக் லுஃகாவஸம்
பூயூமாமநு உதி நவவெணூ ஹாடி வடுவம்
பூதவஸ சோடிய சடுவதகு சமயஹிஹிவம்
ரா- உஷாவதுதம் நாமம் வஸாடிக்கிணாயயா
தெஃது வஹுமாமலாயுஷுஉத லுஹாயம்
யூகா ஸுவ கெஃ - சிவ்வினெவாநுளஜ்வதம்மும்
நாமம் பூவயிக்ஹாஹம் ஹி வாயடிக்கிணத உஹ
ஸுலுநாவிவாயம் கழிஹா வெ ஸாரொராவ
ததுதெஃ ஹாஹாஹாஹுதெ ஹாவாஸுஹவம்மும்
ததெஃவாஹகநமம் துயெசு உடுளயம்நஜ்தெ
வஹி ஸஸுநீயாயெஃவெ. யாஹொம் யஸிஸுலா
ஃமம்ஸுகூதாமம் விரஹுதாஃ - உதி வஹகாந
நேஃது - தெஃநாடிபுஹொம் வெ தம் வடுஷா
கை தஸூராவதம் பூவாஹநமஷு வஸம்மும்
வநவடுமாவாஃ - வடுகெதெஃவடு வரிஃஃ
வித்யுஹொஹிஃஃவெஹுஹிஃஃவெஃஃ - ஃ
மெஃகழிஃஃபூலாவடுததுஸாஃஃகத்காஃஃஃஃஃஃ
மஹெஃ - தத்கிஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஸாவா-ஹொஷாநு ஹிரணுஸகவாநாஜி வாத்ர
ணிஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ணபூலாவயெஃ - தெஃவாஹகாநிவீதிநாஃஃ
கிநஸுமூராத்ஹி ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மூரஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கூஃஃ - த்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வ்யொ மடிவடணா டுக்ர ிணிகா. கடுடு

ஸிரஸ வெு தந்தியாய - ஸவ-ஸடு வு திஸ்வரீ
ஊதி ஸொவஸுக்ரீத - வெராநா வெஸவஸுஷ
ஊ ஹயலுா வெஸஸடு-ஸவ்யாஃ - டக்திணதொ
தொவெஷஷு-ஹாஃ வு திஷ்வாவடு ஸவெடூராத
யொதெயாகெஸாநிஹஜடுக்திணாநு கெஸாநாஸ
கடுஸவராநு விஸுஸடு டக்திணாநதிரகுநாவூநா
கடுயாவஸுாணடுவயகுநதஃ கநிஷு வடுவடுவெ
தடு திரவ்யு டக்திணஃ வரியஜி - கவநஸுஸாஸு-ஹ
டயஃ- கடுஸுஸு-ஸு-ஹராநி- கவநஸுஸாஸு-ஹ
ஹ- ஸவராநு கெஸாநாவகடு டக்திணாநிஸுஜடு
ஸவராநகுநாவூநா கடுவயகுநதஃ - வுா
ஹீநாஹீதிநவஸ கவநஸுஸாஸு-ஹவரீதிவெதஃ
திரீ வு டக்திணஃகூய-ஃ- கவநஸுஸாஸு-ஹ
டயஃ- வெுதஸடு டக்திணவாடுஸ-ஃ கடுநாதிஸுஃ
கஷ-ஃ- டக்திணா வவம-ஃ- வாக்ஷாதஷு கி
தொடகடுகக்ஷாடுகக்ஷணநஹரொஸுதீயாஃஸுஹா
யவயிஹடுதஹடு ஐஹவலிஃடக்தி- வுநஹிதொ
டகடுடக்திதீவ-ஃ- யெக - ததவெஸுராஹீய ராந
வெுதஃவடுஷுரீ சுஸாஹி வடுவ-ஃவாவடாய
வடுஷுரீசுஸா கடுவெடவவடூலொ கஷாரீஃ
கஹயதடுநதஷு - ஹிஷிடகடுவ்யுணிஸுஸ-ஃ
ரொ வுயாஹுநவாஸணதஃ வு விடாநு - துரீ
யடுஹுநாமகூஸவடுஸடு வு திஸ்வரீ-ஸவ யாஃ-
வெுதஃ தியாயவடுவடுவடு வு டக்திணஃ-
ஹாஃ திரீவ்யு டக்திண கடுகூ - கவநஸுஸாஸு-ஹ
ஹ- டயஃ- டகடுகக்ஷணநஹ ரொஸுதீயாஃ ஸுஹா

கடுக வுயொமடிவண்ணா நகூரீணிகா

வயிவகுதெடு ஐவெவிடிடிடி - வுநவிலொடி
கண்டகா - சூழியிரைநகூநகூரீணிகா - சூயாவி-
பூயாடி வரிவாஸகீகா - வகுஷாகா வாது
புவயெவாரவகூ யதூஸதெஸு கடுதொய
தெயயாஸதூகூடிவஸவிதா டியாதாதாரீ
யடிபெநாமகூபெ தா நியாயவவ-ஸடு பூதீஸீ
வரிவகுதீஸொவஸகூயித - வெபாநாடுஸெஸு
ஷடிவவஹாடுஸெஸடுவ பூயாடி - சவநஸூ
ஸாடிடிவம் - சுமெஸுஸாஜிராயிம் சவநஸூ
டிடிவம் - வலவ-வகூ பூடிக்கீணாடி கடுகூபெ
தவடுடிக்கீணவாடுஸு-டிக்கீணாவவம-டா: டாகா
டுதெஷா திடுதெடிக்கூவிடுவயிவ குடுதெடி
ஐவெவிடிடிடி - வுநவிலொடிக்கூடி
ஸடு சுவாடாநிலுஸாவிநாநி ஸாவிநதீயடு
ஷடிவகூநகீடுஷு சூயாவிடுபூயாடிவரிவாஸகீ
கூபெவகுஷாகா வாதுபூ வயெ வாரஸாடி ய
தவடுதெஸு-கடுதெயதூ தெயயாஸதூகூடிவ
ஸவிதாடிபாது-வதுடி-டாஸூடிபாதுகூபெடு
வஸூகூவாடுமநியாயதடுவ-டாடு சுயிடுநியாய
வஸூகூடுவெ டெவடுநுஷடு; ணாடுஸாணாடி - தா
டுடுடுவநாநகடுகூகூரீணிகா - கதூ-டாஸடுஷாடி
தீஸாமஹேயாடி - ஹிரடுணடுநவலாஸஸாவயா ஸ
தீஸாவயா தா ஸாடுலாவெ வஹுவணடு ஸாவயா
பயா கயாவிஹாவயா சுவெதவீடுதெடு தயா
வாடுநஸூடிடி - சுவெதவீடு விவஸவ-தா
டுதா யெதூஸூவாராணாடுவநடுதநாடி - சூடி
டிடி யடுடுவஸாநுபூயிவடு சகூ தீடுவிடுடு

தொகடுவெண்ணெய்க்குத ராவொகூடு ஊரிண ருசகலம்
 நியாயசூஜி ருவிண்ட-ருவா தவீநு ஊகிணா மூ ராநுடி
 ஊ-நாநுலண்டாய-க தெஷு ஊகிணா தெரு ய-நா ஜீ
 தெயெஃ காடுவெஃ ஊரூவி தின்குக்கா ஊகிணா ரூ
 மடுவெடி-கடுவெடி ரூவி ஊரூவி தின்கு வரரிவீய-க
 ஊகிண த:வலூரூரூவ-நாநுலமீ-ம் லீர ரு ஊகிண தஃ
 ரூரூவி-மலலகெகஸ: ஊவீ-நாஜி ரூலூலீ-வெ ஊ
 கிணீ வரூ-மலலாடியீகா ரூவி-நு மிகா சூலம்
 ஊரூவி-கெககம் வ-ஸூவ-நீயய-ரூ ரூவி-ஷ-வெ-க
 லூயீ-த-தயாகுக்கா- வனகடி-ம-வ-வீ-தெ-ண-வெ-ரூ
 கிணீ-ரூ-மூ-ருய-க-ம-ஷ-வ-ய-ந-ல-ரு-தெ-மிகா
 ரூ-த-ம-வ-ரூ-ண-ரூ-வி-த-ம-வ-ரூ-தெ-க-ம-வ-ரூ
 கி-ரு-சூ-ஜி-ரூ-லூ-ம-ரூ-ரூ-ஜி-ரு-நி-ரூ-ம-வ-ரு-ஊ-கி-ண-க-ம-
 ம-ரூ-நி-ரூ-ம-வ-ரு-வ-ன-க-டி-வ-ண- - தெ-ஷ-ய-நி-ரு-த-ரு
 ஊ-நா-ம-ரு-ம-வ-ரு-வ-ரு-வி-வ-ரூ-த-தி-ரு-வ-ய-நி-ரு-க-ரு
 கி-ரூ-ஊ-கி-ண-க-ம-வ-ரு-க-ம-ரூ-ந-ம-ள-வ-ரு-த-ரு-ரு
 ம-ரு-ஊ-கி-ண-ரூ-ம-வ-ரு-வி-வ-ரு-வி-வ-ரூ-த-தி-ரு-ம-ரு-ரு-ய
 ம-ரு-ய-வி-வ-ரு-வ-ரு-லீ-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-கி-
 ஊ-வீ-க-ம-நி-ஷ-வ-ரு-டி-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-
 வ-ரு-வெ-ரூ-கி-ரு-நி-ய-ய-லீ-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-
 கி-வ-ரு-வ-ரு-ம-ஊ-வ-ரு-லீ-தி-லூ-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-
 ரூ-ஜி-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-ம-ஊ-வ-ரு-லீ-தி-லூ-வ-ரு-வ-ரு-
 தெ-யெ-வெ-ஊ-ரு-வெ-க-ஜி-வெ-வெ-ய- - க-டு-தெ-வ-க-ரு-
 ஊ-வ-ரு-ம-ரு-வ-ரு-வ-ரு-வி-லூ-வ-ரு-யெ-க-வி-லூ-கீ-ஜ-
 யெ- - வெ-ரு-த-ஊ-கி-ண-ரூ-வி-ர-வ-ரு-வி-தி-லூ-ரூ-வ-ரு-
 ஜ-ரு-வி-ண்ட-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-வ-ரு-
 சூ-ல-ரு-வ-ரு-க-ரு-வெ-ரு-ரு-ந-ரூ-வி-க-ரு-வ-ரு-ஊ-கி-ண-வ-ரு-

புயொமடிவட்டணாநாகுரீணிகா கரக

தொவெகி யாதொவெ ஓவ லுதொவநியரீயெந
 வெலத லுவிஸவட்டயா சாஸூ ராநுஷிதம் ஹகு
 யாதிதிலவந்தொரீஹாந்தொ நம்மபுஹுந்தம் ஶ்ரீ
 ஹரிணவெ லுயயாஸகிதகிணாந் தத லாக் ||

ந ம ஶ்ரீ ர கம்.

கயகதடாத்ருயொடிஸவாராநிஜி லுவுதபுராஸ
 நாஜிவாநஸாநாந்தம் கடுகாக்காந் தா ஓவாஸீவாவ
 யிகாஸாக்காஓட்வாஸா: ககிஷு வடுவடம் மூரீ
 ப்ரவிஸ லுமபுஹுமகாநவாடிளவ்ருகா லுவுவத்ரு
 மபுஹீகா ப்ராலீநாஷீகீ லூரீநம் கடுகடுகடுகடுகடு
 வரீஷக-ஹீகடுத லுமொத்ருவ லு ஶட-ண: விதம்
 லுத்ருவ லுநமபுஹுடிநஸூரகம் கதடும்யொம
 தாலிஜி ரீநம்ம ஹாண - தயாஸூயொம லு தா
 லிஜிரஸூ - ஹதிவ்ருதிவவநா உவவீதிவ்ராணாநா
 யரீ லு ப்ராலீநாஷீகீஸக லு ஶவாஸாநிபுள மொ
 த்ருவ லு ஶட-ணம்விதம்: லுத்ருவ லு ஶாடி லுயடுகீ
 ஹநி நமகா யககாணகவயிரகாடுகக கிவ
 துஷ்டம் நமபுஹுடி நெகொஜிஷுஸூரகம் சூரீ
 ரடுவெணகாஸீஷ லு ஹகீஸக லு ஶரீதஸ லு ஹரீ
 லுநம்ஸகாராயநெஸுலிதம்- சூரீயொகா லு
 ஹடுவடம்ஹுஸூவம் லுடிவஸவிதம் ப்ரஸூவஹ
 ஶாடுகாடி கம் தகாவுயிவ்தெவாத்ரு லு ஶா
 யாநம்புஹுணஸாடுவெ ஜடுஹாஜி ப்ராலுண
 லு ஶா ப்ரானாவாநயொ ஜடஹாஜி லு கிதகீ
 லிஜிவா லு கடுகடுகாடுதாடுவீடு தொகெ - ஶநக்
 தெஹடிஜிஶாடுகாவஸ வெஷிதகம்ஹம் தஓவரீ

கனக ப்ரியொமடிவட்டணா நாகு ரீணிகா.

பெருத உதிதினொடி கடுத டுஜெனவரிஹராஹராடி
 ஸாஹாசஜாதய: கராவதிவட்டாவஉடிக்காவதி
 ஸாதிநா டுததொதாதிநெ லெடிக்கெகாயிகா டு
 லொடிக்காஜெதிநாடி டு || *
 *
 *

கடிகத்து ஸாஹாஜெவதிணை கும்ஹாஜாயமு
 ஹாமகாவராமு வயிநா கவிவாயெட்டா தாவலு
 கும்பவதிவம்மகாடிவக ப்ரிணா டுபுராதிநா வி
 தீகஸெடுடிஹை வரிடிக்க டுத டு மொதுவ டு
 ஸாதிணை: விதும் பெருதவ டுடி டுபுடிடுஹிதிமு
 ஹாஜாடுகும்பெ வாவொடிக்கவிடுவதிபுடிநா
 கும்பவாடிணலாவநக தும்பொம டுதாவதிதி
 திநாமு ஹாணஉவதி தீ புராணாநாய டுபுராதிநா
 விதீஸ்குடி டுகவ டுாந்தியெள மொதுவ டு ஸாதி
 ணையஜிதாநவ டுவிதும்- பெருதவ டுகடி டுபுடிடு
 ஹிதிவாவொடிக்கவிடு வதிபுடிநாடி டு வாவொ
 ணலாவநகரிடி டு உதிஸ்குடி டு வாவொணலா
 வநகாடுகியிவார நகடி துபொம கரணடுமடி
 பொடிவாடிஹிஜிதி தடுடிவா வரிஹாநாடி கும்ப
 யாஸகிஹி, ரண டுரடுபெணகரிடி டு உதிஸ்குடி டு
 ஹி, ரண டு ம டுஹிஹா ஹி, ரண டுமகம் மகம்
 ஹெஜிஜி விவவெலா: கநகவாண டு மெடிடி
 ஸாந்தி: ப்ரியஹ டுடி டுஹி, ரண டு கும்ப டுஹாஸம்
 ப்ரிடிடுநாடி -வதிவட்டாவதி கும்பெடிடுஹி
 தும்பாவாணாநியாய-சுயாஹிபெருதவொடி டுமா
 ஹிடுடு வயிதிடுவதிடுடு: -புஜா டுஹி டுடி
 டுடி டுடிவட்டாயகும்ப வ டுதாடி டுடி மொது டு

தகக வுயொமடிவணாநுகுடிணிகா.

சுகமொதுவரா சுகஸகணம் வெதவநு
வகொதுரவுகிராஜாநாபிராடுவணகரிஷ
இதிஸ்கவலுகதநாபிராடுவாணெகொதுரவு
கிராஜாநிஸுராதிமெவரா பூஹணெல
ஸம்படிநகை இதிதொடக சுகுடி
பிராஜாநிவடிநாநிபூஹணெவராடி
வவஹாரஹாடிஸாஹா சுவஸடிவெயி
நாம யஸிநுடிநயாவ கிதொடகாநி தவிநு
நதாவகி பூராஜாநிடிபாசு ||

நவபூராஜம்.

சுகமொதுவரா சுகஸகணம் வெதவநு
வபூராஜாபிராடுவணகரிஷ இதிஸ்கவலுக
நவபூராஜம் யவெஸுகவெஸுராதிபாயஸவ
டிஇதிதொடகசுகுடிபூடிநாடுகாடி
டிநாடுகவடிவடிவிநெடி வகெகாந
வபூராஜாடிபாசு கவெவரிஸிசெடு பூணெ
வாதுயெ சுகமொதுரா சுகஸகணம் வெத
வாஹிதிஜுவெவதிக்கிராமவபூடி
வடிடிநவாஸாநெயசு || (ஸவநம்) *

டிஹநடிநாசு வடுடி சுகுடிஹா டிஹநடி
நாதுதுசுடிநவாடிஸாஹா துவிசு கரணாசு
வவடிவடிவிநவாஸிஸவநகாமபாசுகுடி
சுகவெஸாஸாபாடிடி வபூஹதிவெத
ஹிதவெதெ சுகுடிநஸுகதா கவெளவாடா
ஸாநெவஸவபூஹடுடிசுகுடிணெஸு
கா பூராவநாதி சுகமொதுவரா சுகஸக
ணம் சுகமொதுவரகஸிஸவநகாமபாசுகுடி

சக.அ. ப்ரியாமடிவந்ணாநாக்ரஊணிகா.

ஸ்ரீமாதா - சமயஜனம் - வாந: வரிகிவியு சுயா
 டெமொரும்கும டெமெ: வனகெநவாஉடிமும்மெ நா
 டெசொரண ப்லீநுரெவொகெசுசு சுயயவ்யும: வாந:
 ப்ரவமதிநகலுராச-வாவிய வாவாப்ரதவ்யுவ
 தீவாஸவெ ஹுமெநீமொஹித வசுதிராஹ்யம்
 வ்யுஹதீமெலய்யா-ஸவெ நுவதாரபூநரீஸூய
 வவரூநாரீகாம் மவசூயம்மும்நாஸூயி ஸிரொஸூயி
 உதூஷாநகஸநாவதீ ரூபாய உதூஷாநகஸநாவ
 தீ ஸஹவரவெஹிமாமக்யூடுவஹா ரீஸூயி யதுவாதி
 டெடுவ்யுணடெதததமஹ ததகூர டெவஸவீகா
 உயாதூதகரூபாயாஸூயிமும்மெநியாய - ஸ்வாஸூயி
 வாவூஸூயிஉஉதும் தவநகதீதரூபாயமும்மெ நியா
 ய-வாஸூயாவியெஸூயிவவரஉளகவநகதீதரூ
 பாயமும்மெநியாயஉளவடவூயி ஜ்வாவூயி உதூதீ
 யெநகெஜூநகதூ வஹிஸவெத ரூபாயமும்மெ
 நியாய-வாஸூயிஸவெஸநகஸநாடெவஹாருரெ
 யிவ்யூயெடிவாநாவரெஸெயஸூயிஉத ரூபாய நி
 டுரூபாயவவ்யுநெநெநு நீமெசூயிநரூபாய உ
 தூயுமும்மெநியாய - ததீகதூபாயவ-ஹிண
 யூயிநரூபாயமும்மெநியாயவவாவிவசிறெஹுஸூயி
 ராக்யுதீம் க்யூயா ப்ரதவ்யுசூயிநீவ்யுதூயி-
 வநூயகூயானிடிவாஉதூஷுபெ ஹீத ரூயிமும்மெ
 ரூபாய உதூஷு ப்ரஹி வ்யூயவளகீம் க்யூணூவ
 ரெஹெரூபாயெநகூயப்யூயாவிகாடுநாதூமநா
 கயிடுராமெஹி வவாலாஸூயிமெ ஸூயி-டுமெவா
 மஜ ப்ரஊணம் வாஸூயி வ்ரீணம் வாமத-ஹாநு
 ஹாசூய (ஆஜெ)நமயடுதா யெ நாவூயி மெவ

புறொயொமடிவட்டணா நுகுரீணிகா களக

நுஷி துண்டியாழிதிவவந்தொரீணாந்தொ நுமு
 ஹுது - தெருநுஜாகும் பூரஹெணெலொ ப
 ராசுகி டுகிணாண்டொராசு || *

சுயிநடிபூயயிதம்.

யஜ்ஸஸா நாயிநடுஷு ஸுராசு தகாசுமெ மொ
 து வுராசுமெகரெண்ணெ ப்ரெதவ ருஸாநாயி ஸம்
 யாநு கரிஷெஜதிலுக்கு - சுவஹதாசுஸுரா
 ருநொநொவீரிதிதாலு தஹெபூரகூரெ சுயம்
 தெயொமிஜிதீயதிலிதீயிலுரொவொஜுஹா
 ந உஷுமெ டுஷி தாலுராமுகிகாதுள தாஸுரி
 யசாயபுஜாதெ வரிவீயதாஜெ டுஷுமெ ஸம்
 ஸுதெ வரிஷிதொ யாஸாமெ லீதெதயாயி
 ஹெதெதெ துநுவா கெநெகா ரீஹுதி
 பூரஹெ ஸகஹெதெதி டுஸுரி டுநொஜெ
 தியுநு குதெநாஜிதா வுநாயி லுதொயெ
 ஹுநுஜெயெதெதி தாசுஸுலிவடுஷுலி ஸுஷு
 ஸிவடுஷு ஜெதீர நுஜாதீத ருஜிதீயுஹுசு
 வு வடுஷு வரிஷிதெதிலிதமள ஸுயயந ஹொ
 ரீசுயடுசு || *

சுயுதடுஸுஸாஜெயுடுவொயு டுகியுசு
 யுஸுகிடுகிணாமெ டுஹீசுடிவசுபுணெ ருபூ
 லீநாவீதீசுமெஷெ ஹெவரிஷசு ஹசுவாடிதெ
 தெயாஸுவிடுதா ஹொ ஸுளவணெடு யதீவீ
 வியயொகூ டுகிணாதிவீ கடுதெமொது ஸு
 ரீணெ விதெபுதவ ருஸாநாயிநடி பூய
 யிதம்குதடுயொமெ தாலிவிதெ நுமுஹாண-உவ
 லீதீபூரஹெநாயெ ருபூலீநாவீதீ ஸுக்கு
 ருஷு || *

வ்யொமடிவஃணாநுக்யுரிணிகா களக

நடவி தண்டியாதிதிவவந்தொரிஹாந்தொநாமய
 ஹதா - தெதாநாஜாதம்ப்ராஹ்ணெலெரா ய
 ண
 யாஸதி ஐக்சிணாந்தராகு || *

சுயிநடிவ்யாயஸிதம்.

யஜ்ஸஸாநாபிநஃஷ்டஸாகு தகாசுமுகமொ
 த்யஸராஜுஃஸாதிணம்ப்ரஃதஸரூஸஸாநாதிஸ
 யாநகாரிஷ்டஜதிஸகூய - சுவஹதாசஸுரா
 ஸுநோநெவீரீகீதாலரூம் தஜஸபொஃசுயம்
 தெயாமிஜீதிபதிஸிதீயஸாரொவ்யாஜுஹா
 ந உஹிஷ்டி தாலரூமளகிகாஹ்ள தாஸி
 யஸாயயப்யுஜாஹ வாரிஸீயதாஜி ஐவீயுஹ
 ஸுதவ வாரிஷிஷ்டா யாஸாநெவீதெதயாதி
 ஹொதெ தநுவா கெநெகா ரோஹூதி
 ஸ்ராஹ்ண ஹகஹொததி ஐஸசி ஜநொஜொ
 தியந ஸூதநொரிஹா வநாதி ஹந்திரமயெ
 ஹாரநஜஹெயெதி தாஐஸலிஷ்டஸாஸி ஹிஷ்ட
 ஹிஷ்டாஹ்ஸுதீர நாஜாததி ராஐஸிஸுஹூஸா
 வர்வஃசு வாரிஷிஷ்டிஸிநழள ஹயந ஹொ
 ரிஃசுயஃக || *

ஃபாஸதநொஸாஹாஹயஃவஃபாடிஃக்யுஸா
 யாஸதிஐக்சிணாமயஸீஹாஃவசுஹ்ணரிஷ்டா
 வீநாவீகீசெஸெஷெ ஹெஸிஷ்ஃ ஹசு வாதிர
 ஹெயாஸிஷிதாஹம் ஹிஃ ஹஸவணீம் யதிஷி
 வியயொஃக ஐக்சிணாதிஹ்ள க்யுதமொத்யஸ
 ரூஃ: விதாஃப்ரஃதஸரூஸஸாநாதிநடிவ்யாய
 ஸிதம் தஃயொமதாலிஷ்டநாமஹாஹ-ஹ
 விஷ்டாஹாநாயிரூவரீநாவீகீஸுகூய-ஃ

புறொமடிவண்ணா நுகூழிணிகா களக

ஸாடுமெலு நனிசவீஸவத பிசுரிபாசவி- சுயலா
 சிநலா யுடுதொயலாஹவ) சிடுஹிடுஷெ யாடுநா
 யெஹிடுஷெஜ்ஜலாஹா-சுதயெ சுயலஜஜ - சுயி
 ஹெ-கா-கா-சுபிநாயுய-டு- கூஷாநீசு- சித்ர உவ
 வகூ - லொடுலொலெ) வு-ரொமா: ஸுகூஸூ
 சூல) வு-ரொமா: ஸூ-தாஸஜஜெ லொஜா: வ
 தாவெஹ-வ நஸூ-த: வூஹா-சுதயஜஜெவூஹ
 ணவனகடுஹா-தா-ஸயஜி: லொஜிஜா-துவூஜா வ
 ஸாடுந-வநி)யஸ: யஜ ஸடுஜ ஹ-டுயாய் லூஹாஸூ
 ஹணயெஜ - சுயிஹிடுஹா-தா-ஸவத-கா- லடுஜ
 ஜா-துவூஜா-வஸ-டுந-டுஹி)யஸ: - ஹத-காவடுஜ
 ஹ-டுயாசுலூஹா-சுதயஜஜெ-வ்யயிவீதி ஹொகா
 வ-வூ-திஷா லடுஜிஜா-துவூஜா-வஸ-டுந-டுஹி)ய
 ஸ:-வூ-திஷா ஹடுஜஹ-டுயாசு லூஹா-வ்யயிவூஜ
 ஜெ-சு-தரிசு-ஹ-த-ஹ-கா - லவிஷா: லடுஜ
 ஜா-துவூஜா-வஸ-டுந-டுஹி)யஸ:-விஷா ஸடுஜஹ-டு
 யாசுலூஹா-சு-தரிசு-யெஜெ- வாயு: வ-ஹொ
 தாஸவூ-ண: லடுஜிஜா-துவூஜா-வஸ-டுந-டுஹி)ய
 ஸ:-வூ-ணஸடுஜஹ-டுயாசுலூஹா - வாயவஜஜெ-ஹ
 டூ-ஜாஷெஹ-தா - லஜ-த-டுந-டுயாதி - லடுஜிஜா
 த-வூஜா-வஸ-டுந-டுஹி)யஸ: - தவஸடுஜஹ-டு
 லூஹா-ஹ-ஜூ-லெஜஜெ-சுநீ, லவ-ஹொகா- ல
 வூ-ணவூ-வூ-ண: லடுஜிஜா-துவூஜா-வஸ-டு
 ந-டுஹி)யஸ: - வூ-ணவூ-ஹடுவூ-ஹொஹ-டுயா
 த் லூஹா-சுநூ-யெஜெ-ஜூ-ளாஷெஹா-தா - லொ
 நாயுஷெ): லடுஜிஜா-துவூஜா-வஸ-டுந-டுஹி)ய

கட்சி பொறுத்தவுணர்நாகுலீணிகா

ஸா: - சுநாயுஷுலுயாஸசு ஸுராஹா-உலவனந-
சூலிதெராநவஹுதா-ஸதெஜலீ- ஸலெலிதாது
புஜாஃவஸாநு நுநிபஸு: தெலீலீலவலயாஸா
ஸுராஹா-சூலிதிராயெந-புஜாவதி டுஸஹுதா
ஸுநிதீரீஸவது-ஸுலெலிதாதுபுஜாஃ வஸாநு
லிபஸு: - ஸவ-லலெலிதாநுயாடீ ஸுராஹா - புஜாவ
தயலந-புநெலெலிதாநுதீஜ-லலவ-தாஹிஜலும் விலீநம்
யஜீரீஸலீநம்யாது-யாஹுஷாஉலெலிதாநுதீஜ-லலவ
காஸாநுயாஹிஹ விலீநம்யுதெ நஸுராஹா - புநெலெ
லெலிதாநிஷலநம் - யநுசூதெநு, நிநூலுதெலிஸசு
வ-நுராஹாநுதவெலா விலஷ-லலலி-லல-ஸுநுநிபஸு
சுநுநுலாசு வ-ஸுநுநிபெயு ஸுஜலிஸதீ - வ-ஸு
லெலிதாநுநாயவம் உசுநுநு, டுதெலெலிதாநுலாஹா
சூதெநுநம் டுலாநுயெ வுயிபெலெலிதாஹா - சுநு
யலநம்-லலலெலிதாநுயெவ-தலி சுநாயஸுராஹா - லாய
லெலிதாநுலெலிதாநுயெ-ஸுலெலிதாநுதீஜ-லலவ
ஸுலிதிராயலிவலநம்- லலல-லல-ஸுலெலிதாநு
லுலுஸுராஹா லல-புலெலிதாநுயெ- லல-ஸுநுநிபஸு
வுயிபெலெலிதாஹா - சுநுயெவுயிபெலெலிதாநம் - லல
லெலிதாநுயெவ-தலிசுநாய ஸுராஹா-லாயலெலிதா
சுநாயெ-ஸுலெலிதாநுதீஜ-லலவஸுராஹா - சூலி
திராயலிவலநம்- லல-லல-லல-ஸுலெலிதாநுயெ-புலெ
லிதாநுயெ ஸுராஹா - லல-புலெலிதாநுயெ- லல-ஸுநுநிபஸு
லெலிதாநுயெலெலிதாநுயெலெலிதாஹா - சுநுயெ வுயி
பெலெலிதாநுயெ லல-லல-லல-ஸுலெலிதாநுயெ-லல-ஸு
சுநாய - லல-புலெலிதாநுயெ ஸுராஹா - லாயலெலிதா
சுநாய லெலிதாநுயெ-ஸுலெலிதாநுதீஜ-லலவஸுராஹா

புயொமடிவட்டணாநகரூழினிகா. ௭௭௫

தெவ்வாணா - சூழிதொயழிவே பிணைதடை - ஹத
 ஹட்வஸுவஸூஷிவே உ நகுகுருவடுஷழிவடுஸூ
 றுணதெவவாணா - வுஷிவேநகுகுருவடுஸூ
 முடுஷாணதடை - ஹதவ்வாணா - சுழயயடி - ஸாவ்
 ஸாணா-வாயவடி - ஸாவ்வாணா- ஸடுயடாயெ
 டு - டாவடுஹட்வஸூவ: ஸாணா - வுஜாவதய
 டு - சுநாணூதாயடாணூதாயணுஸு குடுயதெதி
 யு - சுமுததடிஸுகுடி யகூர் ஹிவேசுயயாதயத்
 ஸாணா-சுழயடி - வுருஷலூரிதெயயெணூய
 டு: வுருஷலூரித் - சுமுததடிஸுகுடி யகூர்
 ஹிவேசுயயாதயத்லாணா - சுழயடி - யதூக
 தூரிநலாடிநகுகூணா யணுவுடுதிவதெதடாவ
 சுழிஷடுகூதாகுதா விவிஜாநு - யலிஷூடுஷ
 வாட் டுதாஸாயஜாதி ஸாணா- சுழயடி - ஸூவி
 ஷடுவ ஸாணா - ஸூவிஷடுவ வரூதாநு டு -
 சுழிஷடு உகூண வரூஷி:) உதுஷிநஷடு வுய
 ஸிதகூகூதலிஹுளவடயநடுஹாபிசுயடாகூ
 உதுஷி
 சுடிஷுராஹு:

சுடிஷுரடுஹரிஹதீ ஷெ தலுகூஷுஷு வதி-த
 தீவடுதடுடி - திதெடுஷகூஷாநாடுஷி வடுவட
 வுஹடுதவலிவஸூயாசாகுயடாகு - சுதடாஸூகூ
 உளயுட வுஷுயாடிகு யுக் கூா வுயாநாவதி சு
 ஸெடுஷடுஹவரிஷசு - ஸூகூருடு மொதுஸடு
 பிண: ஷெதலுகூஷுடுஹரி பிணகூஷுதீவடுதடு
 யுட வுஹடுதவலி வுஷாநகூதடா - யொயடு
 தாஹிஷிநுயு ஹாண - தெரநுணூத: உவ
 வீதிஷுராணாநாயடு வுயாநாவதி ஸூமொவடு

கனக ப்ரியோமடிவ-ணாநுகூரணிகா.

தொடி- சுலாந்தியளமொதரவியஸி-ணம் வெ
தவிய டிசடுமெநிதெக கூடாநிவியுதய-ம் ப்ரிய
ஊடுதவலி ப்ரியாநம் கரிஷி இசிஸ்கூபிய
நம் ப்ரியாநாநாயி ப்ரியாநாநிமொதரவியஸ
நி-ணம் வெதவிய டிசடுமெநி ப்ரியாநம்
ப்ரியாநகாவெதியிவாரநகூர - வரிஊராராய-ம்
யயாசகி ஊரண ராடுவெணகரிஷி இசிஸ்கூ
பியுஊரண மஹ - ப்ரியாநம் || இடிஊரணம்
தவியுடிமெ நம் ப்ரியாநம் இடிஊரணம்
டிஊரணம்: ப்ரியாநாநகூரணாநாயுடிவ-நாநம்
ய-ம் ப்ரியாநம் ப்ரியாநம் இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்
நி-ணம் வெதவிய டிசடுமெநி இடிஊரணம்

வாஷானொணாசாவம்.

சுடகத-நாஷாகா உவலி ப்ரியாநாநாயி
ப்ரியாநாநிமொதரவியஸி-ணம் வெ
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி
தவிய டிசடுமெநி தவிய டிசடுமெநி

வ்யயொமடிவ-ணா நுக்யு பிணிகா. கள்

ஸ்குபு உசூயமொதுஸக்டு வித: வெபுத சு
 ஸா தூஷாணா டு தீஷ்டி வாஷாணா டு கூாவடு
 வவெது ணா ஹாடி கூ-வெயவாநு வ்யகிவடுபுலி:
 கூ-வ-வ-ராயிக்ரா தடாகுகீரெ கூ-வெவெடு
 வக்யகூவாவாஷாண டயம் வி-வவடிவூ வ்யகிவடு
 ஸாயாக்- தத: கூ-தூவாவ-மவவநம் கூய-கூ
 டுஸடுஷிஹநிஸுக்யு வவவாஸுக ஜீதாய:வெவெடு
 டு-ம் வ-தூவூ-தவிநெவ டிநெவாவெய-ம்
 வ்யகிவி-த-டுகூ-நம் கூ-தூ-பிஸகூஜீதாய: டுஸ
 டுஷிஹநிகநிஷ்டு வ-வ-ம் வவ-ம்-மவவநம் க்யகூ
 வாவாஷாணா டிராஸநாதூ-வ-ம்-தி-ம்-ஸா டிராஸஉகூ
 நிவ-வ-வ-தி-தி டொகூ-நிவ-டி-ம்|| *
 கயஸா-தி-ஹா-ம்.

கயடிஸடுஷிஹநிவவநா-ந-ந-ம-மு-பிஸஸா-ந-யொ
 பி-வெ-டு-த-தூ-வ-வெய-து-கூ-தூ-வி-வ-கூ-பி-
 வெ-வ-வ-வி-ஸ-தி-ய-ஜீ-வ-வ-தி-வ்யா-ணா-நா-ய-பி-
 ஸ்ரீ-மொ-வி-டு-த-டு-கூ-வ-டு-ம்-ஸ-ஹ-தி-ய-ள-மொ
 தூ-வ-டு-ஸ-கி-ண-ம்-வெ-த-வ-டு-டி-ஸ-டு-ஷி-ஹ-நி-கூ-வ-நி-ஹ-ம்
 ர-ணா-ஸ-ம்-ஸா-ம்-தி-ஹா-ம்-கூ-ரி-ஷ-டு-உ-தி-ஸ-கூ-பு-
 வ-ள-கி-கூ-யி-வ்ய-கி-ஷூ-வ-டு-வ்யா-ம-மெ-டி-டு-ஹ-ம்:
 வ்யா-மா-டி-கூ-டு-ஷி-ண-வ்ய-டி-கூ-ண-ம்-வ-ரி-வீ-ய-டு-த-கூ-
 டொ-ஹி-க-ம்-உ-டி-கூ-வ-ஹ-ம்-வ்யூ-லீ-ந-த்-வ-டு-தூ-
 டொ-பி-ஜ-லீ-ய-ம்-த-வி-டு-கூ-வ-லி-டு-கூ-டி-கூ-தி-பா
 ரொ-வ-ய-ம்-தி-கூ-டு-ஸா-ஹ-தூ-ய-ம்-டி-ஸ-ம்-மு-ணா-நா
 கூ-ந-வ-டு-வ-ம்-ய-கூ-டு-நா-ய-தி-ஷ்டு-உ-ஹ-கூ-ஷூ-வ-ஸூ-
 நி-பி-ஸூ-டு-தூ-டி-வ-டு-யூ-ய-ம்-கூ-ர-கூ-ஜீ-வ-வெ-வ-ம்-இ-தி
 கூ-நி-ஷ்டு-வ-டு-வ-ம்-பி-ர-ரொ-வ-டு-ய-ஹா-ஹ-டு-ந-ம்-வ-டு-

கௌது வுயொமடிவண்ணாநாகுரீணிகா.

வ-ஓ ஊவந்தியயுத்துள ஜகலிய-ஓதி களவா: - ய
ய நவநுவுபிவெரொஜஊதெவாயாதராயுர்-
நிகலுயெஷா- உதிதாநு ஜெஷுக்ரீநு கலுயி
கவா- வாதுவ்யுயொமாஜி சூஜி- வாரணடிவ-
உவ்ருத்ரொ- ஸ-ஸுத-த-ஷீ- ஸ-ஓ-த- வ-டி-
கூண-வி- வ-வி-வி- ந-ஹ-த- சு-ம-சு-வ-ந-ஸூ-
ஸ-உ-டி-வ-தி-தி-ஊ-ந- உ-த-ம-ய-ஓ-ஹ-த- ட-வ-
-ந-ஹ-த- ஹ-ஹ- - ந-ஹ-த- சு-ம-த- ந-ஹ-
ந-ஹ-க-ர-த- - சு-வி-வ-ஓ-வி-த-ஜ-ந-ஹ-
ந-ய-ம-ள-ரி-வ-ஹ-ஹ- சு-ம-ய-ஸ-ஹ-ய-
வ்ய-தி- ஹ-ஹ-க-ர-ஹ-ஹ-ஹ- வ-
ஷ-ஹ-ஜ- - நி-ய-க-வ- ந-ஸூ-ஸ-
ஹ-ர-ய- - சு-வ-ந-ஸூ-ஸ-
ஹ- - சு-ம-ய-ஸ-ஹ-ய- ஹ-
ஸூ-ஸ-ஹ-ய- சு-ம-ய-ஸ-
ஸூ-ஸ-ஹ-ய- ஹ-ஹ-
ஹ- - சு-ம-ய-ஸ-
ஹ-ய-ஹ-ய- ஹ-
ஹ- - சு-ம-ய-ஸ-
ஹ-ய-ஹ-ய- ஹ-
ஹ- - சு-ம-ய-ஸ-
ஹ-ய-ஹ-ய- ஹ-
ஹ- - சு-ம-ய-ஸ-
ஹ-ய-ஹ-ய- ஹ-

வெவவாராய - சுவநஸ்யோஸுமடிவஸூரஹா - சு
 மயெஸுமயஹம் ஸநஸ்யீய-பீவநாவயாதிவடிபா
 ஸஸ்யெ - சுவநஸ்யோஸுமடிவந ஸூரஹா சுமயெ
 ஸுமயஹம் - சுவநஸ்யோஸுமடிவந ஸூரஹா - சும
 யெஸுமயஹம் - உபநாஹுமடிவநஸூரஹா
 தாப்யம் - சுவநஸ்யோஸுமடிவந ஸூரஹா - சுமயெ
 ஸுமயஹம் - உவெ குளபு ஹுத வலவடிவடி
 வரிஷிவ குமெருதூரகொஹித சிநயாஹம்
 ப்ராஹ்மவெஸூவயெசு - தஜாநயம் - சுநயாஹ
 சிநார ஹாசெஹஸ்யெ - ஸநஹம் உவெடிவெ
 வெபாவநீஸாவாரணாவ - இதி கந்ஷ வலவ
 சிநாரஹம் இநெஜீவா இத குநயாஹா ஸஹப்யாஹம்
 ஶீஸ மஹேபம் - இநெஜீவாவிபிநெதராவவதிந
 ஹபிஷ்டாடிவவீதிநொசுடி - ப்ராஹ்மஜாமாந்ய
 தயெ ஹஸாயஜாவீய சூயம் - ப்ராநாரஹ்யாநம்
 வஸூரஹம் உஹநுகதா வெதஸூரவாடுகொஹ
 ஹமநஸூகாநாஹாசெநயாஹிபிநெதராவடி
 சிதி சாஜயநடிபுநெதராவடி யொவயந்தொய
 நெடிஜாவீய சூயம் - ப்ராநாரஹ்யாநம் - சுவபா
 யநாஹம் - ப்ராஜாயநெநஸூரஹம் வகுதாவயயஜீ
 யாஸம் - மகூரஹிந ப்ராஸூவடிஜீவதாஹிநாநா
 சிதரஹம் ஹவெதி சிநஸூரஹாஹிநெதராவடி
 ஹம் - இநெஜீவெஹம் இதி சுஸாநஸூரவயிகா - இந
 ஶவெஹம் வரிபிடி யாபிநாநொநாமடி வரொ
 சுடிநெதம் - ஸதம் ஜீவக-ஸாரஹம் வாரகுஷீ
 ரொபித குஹ்யெஹவடிநெதம் - வாக்ரஹம் ஸ

வாதாஜொ ஜாதிவீணாஜ ஜவீஷு ஜாநாநீரவி
 யவாஸு-வதீராஜதெநநஸவி-ஷாலஸிஸுதா
 சுநஸுரவொ சுநீவாஸுஸெவா சுரொஊம் துஜ
 நயொயொநிஜெயூ - இதீநிநயெசு - தாஸெநகி
 வெவிஜிஜியுடாஜ நகிநிபுசூ - யடாஜந-தெ
 சும-ஜாநீர் ஊரிவதஸுரி - தெநாஜீதஸுஜெதி
 வெநாராகிஜெயூ ஸயாஸிஸிபயாகு-ஜி ஈவீதிவியூ
 வுாஜொஷயஸூ-வெ வுதிஷூவயயாகு ஜ-ஜி
 யெரா ஷெவெபிவரா சுயினவரீவ உஜி-உ-த-
 சீதஜ-பா யஸஸாஸூ ஹவஉ-ஸெநகீவஹு ஈவீ
 ராஜுதொமயூஊம் பூஸூவயெசு ||

சுநடிஹாஜி.

ததம் ததூவாமுஹோதுர வ-டுவ-கெஸெவா
 சூநடிஹாஜிகெராதி - பூணாநாயகிசகயூ
 ஶஊதி-ஸுந-கடாபாவூய-ஶசூந-கெஹூஶ
 ரிஷுஜ-திஸு-கூபுகூபி-சுதிஷூஜிவரிஷெவநா-
 த வ-டுவ-வசு சுசூகா சூந-பாயந வெதெது
 தி தூஶூம் வாரணஜவ-பா மெருணவத-மூ-ஶ
 தம் ஶஸூ சூந-பாய பூபொடாய வ-நராநாரீ
 ஶூம்-மயூஶூந- சுவநஸூஸாஸ-உடிவரீ ஶூஶூ-சு
 மூயெ சூந-பாயெடி- நவெததூபூரீயதெ மள
 ரஸூம் வ-ர-ஶ- வஸூம் - யதூடி-ஶுஶூகீய
 தெ வரி-கீ-வநாயகி வநஸூஸாஸ-உடிவம் ஶூ
 ஶூ- ஶுயெசூந-பாயெடி- பூணாநாயகிஸீ
 ஶமவடிஶூயா-பீரூசூ-சூநடிஹாஜிகி-ணிகி

புயொமடி வ-ணா நுகூரணிகா. கசிக

ஸஹாவித சித்ரு த்ருஸூர வண-வியிவீவய-டாவ
 நடு நாதிரிகுபுராயஸிதாய-ம் ஸவ-புராயஸி
 தனொரி மொஷுரூரீதிஸ்கூ ௭ ஓஹஹ-ஓவ
 ஸஹஸாஹா-புஜீவதயஜ-ம் - சுநாஜீ-தம்-ய
 யாதயர் ஸஹா-சுதயஜ-ம் - வாரஹஸந்தி-தொ-
 தயர் ஸஹா - சுதயஜ-யதூக தூரிநஸா-யஜா
 திலாஹா-சுதயஜ-ம் - ஸீவீஷுவஸாஹா - ஸீவீ
 ஷுவெவரூரீதநஜ-ம்-டிவ-டுளபுஹுத ௭ வசு
 வ-வடிநி வரிஷிவ ௭ சுதீசிவஸாயமுஹம்மகூர
 வுண ரூஹம் வாயிகூர தெநஜிமெநமுஹாஜிகம்
 புராசு ௭யவொடி-ம் வீமெ ரூடி-ம்வாஜ ரூதினி
 ஸஹயவொலியவயாஸடிவாடுஷாட் லீதிஹம் ஸீ
 த - புராஹமெமெ ரூயயாசுதீடிநாடி ௭ ரூசா
 வனகாடிஸாஹம்.

வனகாடிஸஹம் கத-டாஸா கூரஉளபு-பொ-புரா
 டிகம் யுசூரபுராணாடாய ௭ ஸ்கூபுசுவ ௭ம் கீ
 யளமொசூவ ௭ம்-ண: வி-த-மெ-தஸ ௭சுடி ௭
 வனகாடிஸஹநி ஸவெபூவகாணஸூ ௭ய-ம்மு
 ஸஸூ ௭ய-ம் ஸூவிவ-ண ரூஹம் வாயிடுடி ௭
 வுண ரூஹம் சுசூரவாண ரூஹஜிமெநமுஹம்
 புராசு ௭யவூ ரூனிஸாயநாய-ம் ரஜகாடிசூ
 புராத: காலவநவபுஷா தூடி-ம்கூய-டூக- மொ
 ஹிதொ யஸுவஸெ-டுநெ-டுவெ பூமெ ஹவா
 வர: ஸூகூ-பாரவிஷாணாஹ ரூவயு-ஷா ஸீ
 ஹ ௭மெ ஹதூசுமந: ௭வாவய-ம் சுடிஷூ-
 லாபயாஹம்வ: வுடிஹ-தூஜிஷூராணாடாய

கடி உபுயொமடிவ-ணாந-கூரணிகா.

புஷாநாவிதீ சுலபாந்தியளமொதுவஸுரிக-
ணம் வித-ம் பெருதலபாடி ஊகாடிசெஹநிந
வஸாபுக்கரிஷெ-நவஸாபு ஜிடிஜாமிலொவ லு
ரால்வபு ஜநம்வடிக்கிணாகம் வதாம்பெரும-க
மபுரிஹம் ஸம்புடிபெருதி - ஐதீக்கா ||

வடுஷாதுஜநம்.

உவவீ-புராணாநாயபுஷாநாவிதீ சுலபா-
ந்தியளமொதுவஸுரிக-ணம் வித-ம் பெருதலபா
டி ஊகாடிசெஹநிவாவக்யாய-ம் பெருதகவி
ரொமநாசு-ம் வடுஷாதுஜநம் கரிஷுஜதீஸம்
கஹு வபுஷு-ஹாபுராமு-துபொயபெடிவகாஹ
கிரிநு தவிநம்டிக்கிணவாடிபெருவ சுமிதபெநாய
லெநவிவிவபு விஸம்மர-புவ ஸநஸு-ரீவ பிதி
அளம்-துளசுரெண டிக்கிணவாரியொம் கண-ம்பொ:
டிக்கிணசுரெண-வாஜிவிக்கா - விஸம்மர-புவஸு-
ரொவயொயாஸு-ஹீ வீரொஜாயதெ பெடிவகாரி:-
புஜாஃகாஷாவிஷு- த-நாவிதீலெசுயா பெடிவா
நாரிவெபு-த-வாய-ம்- தநஸு-ரீ வபு-பெடிவாஷயி
த-பெடிவகாஷவி-பாராணஸு-பு-யதொலீரகி-
ண-பு-ஹ-டிக்கிணபுகு-ம-வாஜாயதெ பெடிவகாரி-ஐ
வாம்பு-நாவிதீ-த-நவாசெந தீவிஸு ஜலம் வாயயி
கா-ஐவாம்பு-நாவிதீ-ஹ-தீவிஸு-பெடி - டிக்கிணாபி
ஹ-ப-ஐ-ஹ-பு-வாரா-ம் - சுயவ-ணா-பு-பு-
பு-தீவி-ஸா-பி-ப-ஹ-தீவி-ஸு-பெடி-பு-
வ-ப-ஹ-பி-பெடி-வ-ப-தெ - யஜ-பெடி-பெடி-
கி-பெடி-பு-ஹ-ஹ- ஹா-பெடி-நா-ஸு-பெடி-பு-
பெடி-பெடி-பு-ஹ-பி-பெடி-பெடி-பு-பெடி-பெடி-பு-
பெடி-பெடி-பு-ஹ-பி-பெடி-பெடி-பு-பெடி-பெடி-பு-
பெடி-பெடி-பு-ஹ-பி-பெடி-பெடி-பு-பெடி-பெடி-பு-

கடவுள் வாயொழுகின்றான் மாயுணிகா.

யிவ்வுத்திவ்வாவொழுகின்றான் மாயுணிகா
 கதிணை - ஊவிவாத்திவ்வாவொழுகின்றான் மாயுணிகா
 வாயவெந - யதாபொழுகின்றான் மாயுணிகா
 உறாதாஹவி - யதாபொழுகின்றான் மாயுணிகா
 ஈர்குதம் ஸாஹா-யதாபொழுகின்றான் மாயுணிகா
 தீவ்வா - உதிரதாபொழுகின்றான் மாயுணிகா
 வ்வாரவாஹாஹாவாபொழுகின்றான் மாயுணிகா
 வெணவிவக்யகார - உவ்வீதவ்வாணாநாயு
 ப்ராஹ்நாவீதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 ளுஹாவஸுமணாயுமணம் விவ்வொஹாநம் கரிஷ்யு
 திஸுமணம் உகதிணாநுநு உவ்வாநுமநீயு
 ஷுஹாஹிதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 யஸுமணம் வெத்தவொணவணம்விவ்வொஹாஹி
 திவ்வாஹிதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 வ்வாஹிதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 ணம் வெத்தவொஹிதமொத்தவ்யுசுமணம் || *
 வணவொஹிதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 நெத்தவொஹிதமொத்தவ்யுசுமணம் - வெத்தவொ
 காரணம் வெத்தவொஹிதமொத்தவ்யுசுமணம் ||

வணகொஹிதமொத்தவ்யுசுமணம்

வணகொஹிதமொத்தவ்யுசுமணம்
 துணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம் - வணகொஹி
 ஶாஹிதமொத்தவ்யுசுமணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம்
 ஶாஹிதமொத்தவ்யுசுமணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம்
 வணகொஹிதமொத்தவ்யுசுமணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம்
 ஶாஹிதமொத்தவ்யுசுமணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம்
 ஶாஹிதமொத்தவ்யுசுமணம் - சுநொஹிதமொத்தவ்யுசுமணம்

புயொயடிவண்ணாநாகுரிகாரிணிகா. கக்க

கூண்கிழள புழுதடுவடுவக வரிவிழ புல
கிலாநெ- மொசுவுஸிணம் வெசுவடுகடி
கய
ணகாடிசெஹநி வணகொழிஷு சூரடுக நிரிதவடு
மொஜநஸூரடுக இடினெ குலமம் இடிவாசூரவ
நம்இடிவடுகம்- ஹுதசெஷிஹம்வவு ிநம்ஹுசி
வாடுசுடிசூர வெசூகூஷுஹடுவஸுடுகொடிசுடிசூர
வயுயிவீடுத வாசூம் டிளரவியாநம் புழு ஹண
ஸூரடுகெ ஜடுஹாதி புசூஷணவடு கூரபூரணா
கூ
வாநயொஜடுகஹாதிசுடிதடுலிசாஸடுகெஷுடி கா
டுசூரடுகிடுகெ டொடுக இசீபூரஹணவடுசுடிண
ஹடுகநாஹம் வடுகநாநிஸுஸடுகியாசுடிசுடி
ணடுமஹு நவ புடுசுடிடிடி விஷு டுரித டுடுகநி
வெஸடு வரிடுஷுயிசூர சூடுவாஸநடு காரயிசூர
பூரடுகநிவிஷுடி டுசூம்ஜடுஹாதி வணு
ஹடுகநாநு வசீசுடி டுவு ஹுணடுசூசூரடுகசூர
டுசூரடுகநாநு வசீசுடி டுயாஸுடுக ஜடுஷுடி
தடுகூரடுகயடுகஹம் நவஸெடுக ஹடுக
சுடுகெ சுடுகெதடுவடுகஸுடுகவடுகிடுகடுகூரடுக
ஸம் வடுகிடுக டுடுகடுகடுகலீடுக டுடுகடுகடுக
லீடுகி புடுகடுக சூடுவாஸநடுகாரயிசூர வாடுக
ஹடுகிடுக டுடுகஸுடுக ஹடுகிடுகி புடுகடுகடுகடுக
ஹடுகடுக: வயவாஸம்வஹடுகம் - யாசூ.சூரிசுடி
உடுகவாடிடுகயடுகம்- ஹிரணடுகவணடுகயடுகயடுக
சூடுகடுக வெடுகநாஹவடுகம் - மொசுவுஸிணம்
ணடுக-ஹணகொழிஷு சூரடுக வெசுவடுக இடிடுகஹ
கிடுகடுக இடுகடுகடுக - சுலம்ஹுசிடுகடுக

கூகை ப்ரியொமடிவட்டணா நாக்ரூபிணிகா.

உதிபுத குகெதாம்பொவகுவஸு ஹிரணெரா வா
நமதூரீமிக்ஷிணாம்பக்சா சுமெடிக்கிணெதாடி
ஊட்டாநு ஸ்டீய்யுதெஷு ரோஜ்யுயதாம்பிவிதா
பெத உதெவொரோஜ்யுகா சுமெகமொத்ராயா
சுகஸுபெணெபுதாபெதம் விம்படிசீதிநா
ஹிகெரா ப்ரியோணம்பெக்சா சுமெகமொத்ரா சுக
ஸுபெநு பெபெதெதம் விம்பெ வதிஷெதெ
கா வாத்தவண்காஹெநாடிசெந விம்ப திராபு
டிக்கிணெ வரிவிதெபெவடிவநாஜ்யுகா சுயொ
சுவாமிவாத்ராணிகுசுதெபெதி திராக்ஷா
வாத்ராணிபெராக்கெ உதாநாநிகுசுசா சுசுயெ
திதெகாஸுசுயெதி ப்ரியுதெகெகூபிஸீபெ
ஸாவிதெகெகெ ஊடிக்கிணாம்பக்சா ப்ரியெரெ
திஷெ உதெகாஸாபெராநாபுஜெ ப்ரியுடிக்கிணெ சு
கெராவவாராநாசுதாநா விஸுஜெஊகிஸிஷா
நெளவெஜநாநிவிபடிஹெஹெவாத்ராணிவா
ஹெபுக்கிபெ ஸாக்ஷாமுஹெ மகாபுணெராஹெ
வாபெபெகூ||

உரடிசாஹெ - ஷொஸஸுராஹெ.

ஸஸுவிஹெகரணெகரிஷெரோணெ வகெபெடிபெ
ஸாயெஹெரெஹெக்சா நஸுநாசு வகெபெரெ சுக
மொத்ரவெராசுகஸுபெணெபெதெஸுபெஸுவிஹெ
கரணெஹெவிதாத்தெஹெஹெஹெ ப்ரியுடிக்கிணெ
விஜாவாநெதாயயாசுதிடிக்கிணாம்பக்சாபுணெ
கெபெபெவரிஷெகெ- ஹெகெகெகெகெகெகெகெ
சுகஸுபெணெ ரெஷெபெபெபெபெபெபெபெபெபெ

வுயொமடிவட்குடாநுகு உணிகா ககாந்
 ரணஸூரங்கரிஷ்டு உளநகாலிகாஜீநிஉளநாலி
 கவயட்கோமி வணுடிசெகொஜீஷ்டுஸூரகாநிதத்
 தூறாடாகுஷ்டு) சுதட்காடுவாலிதத் தூராயிகார
 லிசி உநுமு ஊணகோலிகாமி யடாகாவு உநுஷ்டி
 தாநிலகயாலுஸி திவாநுமு ஊணகிவிஜீராவ
 டெதாநுஜீராதஃ கடுகடுமாத்ருவா ருசுசுசு
 ணெரடுகடுவெதவடுகாடிசெஊநிலவிடீகரண
 ஸூரங்கரிஷ்டு) உளநகாலிகாஜீநி உளநாலிகவ
 யட்கோநிவணுடிசெ கொஜீஷ்டுஸூரகாநித தெ
 ணகரிஷ்டு) உதிஸுக்கூடு) உளநகாலிகாடிஷ்டுசுடு
 ண வணுடிஸூரஊணாநு வெதுதாசெட வுசு
 வுதெகூடுவொடாநு வுசுடாவு) கடுவாராஜீநி
 டிசுசுசுமிவதிஷ்டாடி) வடடுமு ஊண ஊசுடுசெ
 ஸுஸாரம் வெதுதாவாஊநாடு) கொஜீஷ்டு வசுசு
 சூடிவடடுரடுவலீயட ஊவிஷ்டடு) ரெசுசுடுணந
 வடுவடிஸயாவடிவாலிவாயடவடுவடவலுசுசூவா
 துஸுஸடுவடுவடகம் ஸூரஊணாநு லொஜிசுசூ
 தாடுவடுமடிசுசுணாடு வடிசுசூ சுடுமடிசுசுசுடுதாடி
 டெசுசுசு வணுடிஸலிடுபாடிசுசூ தெசுசுசுவடுவடு
 வசு ஸவட கயடாகு || *

சூரஸூரடுவ.

சூரஸூரடுவ து வணுடிசெகொஜீஷ்டுஸூரகாமி
 சூரடுவணகரிஷ்டு) உதிஸுக்கூடு) - கரணவாடி
 வுசுசுடாநுமயவடவடிசுசூநாஜீநிசுசூ ஸவடுஜ
 டெடுசுசூரடுவெடுவணிஸூரடுவெடு) வெதுதாடு

ககஸு ப்ரியொமடிவ-ணாநுகுரீணிகா.

வீமமவாநுஜநாநுந-வ்ரீயதாரீதிதினொடிசு-ஹீநு
ஜிதாவொவொடிசுநாப வடிசுநா ப்ரியொஹ்ணாநு ப்ரிய
ஸாவொதிதலூகாபுதயஜிஸ-குத்ரீம் வுணொ
ஹொசுநாடிவ-ணப்ரியதிவாடிதலாவியொடிபொடிபொடி
வியிநாசுநிஸொயாய வவியீசுநாணொ சுய-காசு||

வவியீசுநாணொப்ரியொமடி.

சுயசுநாவாடிபொடிசுநாடிபொடி சூவடிபொடிபொடிநாவீ
தீதினாசுநாநுபுஹ்சுநாடிசுநாவிசொவ்வொடிநுஸ
சிலஸவ-தடிவாவினொதவஸொ-திதாவ-தொய-பொ
சொசுதவம் | சுவாரஸ-வாரஸ-சொடிவெதவம் வு
நொ-தொ-பொடிஹ்ணவாடிவாடி வவஃ || உவவீசுநு
தொடிசுநாஸ-ஜிசு வியொவொடிபொடிவொவொடிநாநி- உ
தொடிசுநொசொநாநுபொடிபொடிநாவீதீவிதொ: வி
தொவிதொசொவொவிதொ சொவொவொடிநாநி: - உதிதி
வொவொடிபொடிநிதிதொயநி: உவவீசுநுராடிவொ
சுசுசுநுசொவொவொவொவொ: சுசுநொசொநாநுபொடி
பொடிநாவீசொடிவதொலொ: விதொ:விதொலொபொடி
ஹொயொமிலொவொவொ | நி:ஸொயொயொவொஹொயொ
நிதிநொவொநொநொநி: உவவீசு-பொடிபொடிபொடிநா
வீசுநாநிநி: சுவொநுடிவொவொமொசுநொடிநாணொ வி
தொவொபொடிதொ-ஜிசொடிவொவியீசுநாணொசுநாடிசுதொ-
சொநொடிபொடிபொடிசொ: சுவொஹொநுடிவொவொ
நா:வொவொவொடிபொடிசொ: சுநாடிஹொடிஹொயொ
உடிவொசுநுசொயொசுசுநு வொடிபொடி ஹொசுநாவித
நொவொபொடிதொ-ஜிசொடிவொவியீசுநாணொசுநாடிசுநாணொ
சுநாணொவொவொவிதிவொவொவொநொநொநொநொடி

ககந்ர ப்ரயொமடிவ-ணாநுசூரீணிகா
 த்ரபிதாபிஹ ப்ரபிதாபிஹாயெ- வவ-தாக்கணம்
 கூத-வ-ம் ஒ-தயாப்யாவொதாஹவாநு ப்ராஹு-
 வாதிசுல-காராயெ- உ-நெ-தி-யா-வ-க-வ-ரா-ய-நெ-
 ஸ-வி-த-ம் மொசூவ-ம் ஸ-ம்-ண-ம் ஸ்ரா-கெ-வெ-த
 வ-ம் ஐ-டி-ல-ல-ந-தி-த-ரா-ல-ந-டி-க-மொ-சூ-வ-ம் ஸ-ம்-
 ண-ம் ஸ்ரா-கெ-வெ-தா-செ-ம- வவ-தாக்கணம் - கூ-த-
 வ-ம் ஐ-தி-ய-நெ-வ- ஐ-ஹ-ந-டி-க-மொ- ஒ-த-யெ-த-ம்-கெ-
 ப்ரா-வொ-த-ஹ-வா-நி-க-ரா-ஐ-ம்-த-ம் ப்ரா-ஹ-வா-நி-
 ப்ர-த-ம்-கெ- ஐ-நெ-தி-யா-ம் சு-வ- க-ர-ண-ாயெ- வ-க-யா-
 ரா-ய-நெ- ஸ-வி-த-ம் - உ-வ-வீ-தி- ஹ-நெ-வ-ம்-ப்ர-
 ஐ-ய-மொ-சூ-வ-ம் ஸ-ம்-ண-ம்- ஸ்ரா-கெ-ஸ்ரா-ஹ-வ-ம் ர-க்ஷ-
 க-ஸீ-ஐ-ஹ-வி-வொ-ஐ-ஐ-ஐ-த-ந-வ-ந-வ-ம்-ப்ர-
 ஐ-ய-மொ-சூ-வ-ம் ஸ-ம்-ண-ம்- ஸ்ரா-கெ- வி-ஷ்ண-யெ-ஹ-
 வ-தாக்கணம் கூ-த-வ-ம் ஒ-த-யா-ப்யாவொதாஹவா
 நு-ப்ரா-ஹ-வா-நி- சு-ல-காராயெ- ஐ-நெ-க-க-தா-ம்-வ-
 சு-ல-காராயெ-நெ- ஸ-வி-த-ம் - சு-ய-ள-ஹ-வ-நெ-ர-ண-ாய-
 ஸ-வ-ம் தி-ரிகெ-ந-நெ-ம்-ந-வ- ஸ-ம்-க-ந- உ-த-நெ-வ-
 த-ர-ஸ-ம்-கெ-ம்- கெ-ஹ-ஐ-நெ-ஐ-வ-வ-ஹ-
 க-யா-ந-ய-ஐ-ஹ-ஹ-ஹ- த-ஹ-வ-வ-கா-நு-க-
 மொ-ஐ-யெ-நெ- வ-வ-ம்-மொ-சூ-வ-ம் ஸ-ம்-ண-ம் ஸ்ரா-
 கெ-க-த-ஹ-வ-ஹ-க-வி-ஹ-வ-ஹ- வ-
 ஐ-ஹ-நெ-ஐ-ஹ-ஹ-வ-ம்- ஐ-த-ம்-த-ஹ-க-ஹ-வ-
 ஹ-ய-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ- க-ஹ-ஹ-ஹ-ஹ-
 ஹ-நா-வீ-தி- மொ-சூ-வ-ம் ஸ-ம்-ண-ம் வெ-த-வ-ம்-
 ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-
 ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-

வ்யுத்தியமடிவட்டணாநகூரீணிகா கககக

வாயிடுவாலுவிதும் விதரொயெசனாரிகெடியெ
ஜிவியெவாஜிதாவலுமும்-கெகலிநு யஜெஸிவ
யந்தாரிதிஜிவிக்காடிக்கிணா வ்யாமய்யாநு வெஷாபஸ
வெஷாபஸடிவட்டாநு வாரிலாரணாநிகுக்கா||

சுவயுடுவாத்தாஜிவாடிநம்.

சுமெநாநுதரதெதாடிவட்டாநு ஸ்லீயுடுகெ ஷுடி
வீட்டிஜெஜலாவிடுவெரீகூணீம் வுணீத்திடித்திரடி
வீடுஊவி: வாத்தும் வ்யாமவவமட்டுகெகெகெ கஸ
ஸாடியிக்கா|| உவ- சுமெடிக்கிணத உடிமய்யாநு டி
ஊட்டாநு ஸ்லீயுடுவ வவித்ரம் விஸெடிவாவட்டு
வாத்தும்யவாஸுஸாடியிக்கா தக வாரஸாடிக்கிணா
ய்யாடிஊட்டாநு ஸ்லீயுடுகெஷு வித்ரவட்டு வா
த்தும்வவித்ரம் திவாநு டிபுவிகதாஊவிம் வாத்தி
யம் ஊடிவாரம் கெகூண்கெகெகெகெ கஸஸாடியி
க்கா தகவாரஸாடிக்கிணாமெஷுடிஷுடிஷுடி
வவித்ரம் வெத்தாவட்டுவாத்தும்ஸாடியிக்கா - உவ-
விஸெடிவாவட்டுவாத்திராத:ஸவவித்ரம்விஷ
ணவட்டுவாத்தும்யவாஸுஸாடியிக்கா வ்யாவிநா
வீதிஸிவ வுவிநாமுள வ்யாடிஸாடிவாத்தி
ஊட்டாநு காரஸாடிநாவிக்கா சுவடிவஸுஸாடி
டிநாவிக்கா காரஸாடி காரஸாடி வவித்ரகூக்கா சுமெ
வ்யாடிஷுடிஷுடி வெரீகூணீ வாத்தும்நியாய
விலிநு வவித்ரஉடிமெநு நியாய உத்தாநுயொம்வ்யா
மய்யுயொடிக்கிணவாடியொம் வானெய்யா நம்
ஷாநாடிகாஊய்வவித்ரவிவாநெ நுவிக்காவ்யா
மவவமட்டுத்ராமுத்தியடிவட்டுடிநுடிவட்டு வா
த்திராணிவாத்தாநாநிகுக்கா விஸு வெஷுடிஸவட்டா

உம் பெரியமடிவடணா நுகூரீணிகா.

விவாதங்களில் வலித்து வாணித்து இப்பொழுது ஸவ
வித்து பூணீதிவாத்துவ சூநீயவகுவது வடிவ
தூயணியலாறு ராவ்யாணலிசேஷுத்துவாசீவா
உநாசுதூர தொகுதெதெவா ஸாடியிகா வலித்து
சீரடியடிருெஃபுறு அடிசுடிக்கிணதொபு
ஊணம் உதெதெவா நிஷாடி மொது
ஸு - பூரகவெரகிசுடிணி பூஊணகா வுணீ
செவெ - பூஊணகிசுடி ஊசீராவநிதி உவவாரா
நுகூராவ வலிதுராயாஜி ருஸூர ராஜி ருநிரகு
வரு உதிவொம்மாராநிரகுஊரு தெ ஊயிசுருது
ஊதாடிசுடிருெநாடுகெநவாஜி ருசுவெடிருது
செடிசெதெவா வவதொது பூஊடி ராவஉவ
ஸுசுரு பூசுடி, உருயமவடிருெ பூசுருஸு
பூமாடி பூடிக்கிணகிசுடி வயுதிசுருகா சூஜி
ஸூரீ சூடிசூராவ்யா மாராநிரகுஊருசூஜி ருஸூ
ரீஸுஸுபூராவநிபாயவதெது மூஊகா பூர
மாரஊரநுகூரவ வநாரஊருது திரகூவடு
யவலிதுருயி விஸுஸு ராவ உவஸுசுருய
மவடிசுரு பூஊருதுடிவதூரவதூரவதிசுரு
சுடிசெதெவா சூஜி ருவந: பூதிசுருருெபூசுரு
நிபாயடிசுருநிசுடி ஸுஸுசுரு ருஊபூஊரகி *

விடுவெடிவாவது மூ ஊணம்.

உவவசீவலிதுராதணிதெவிடுவெடிவாவது
வாத்து - சூராவெடிநனிசுடி சூவொவவாதூ
வீதயெ - சூயாரவிஸூவாதூ - மொது ஸு

ப்ரியோ மடிவட்டணா நுகு சிணிகா. உக
 ஸகிணம் வெருகல ராடி சிாடிஸெஹகிசுவுநு ஸ
 வி-யீ கரண ஸ்ராபெக. து ககலலகீக விஸெ
 னெரா டெவெனெரா வெகவட்டும் ஹூராபி-உகிசு
 வொநிநீய ருவவிசுசெக்து துயவெவாவி யாநு
 ராஜாநெவாராநெராசியுவ யுதம்- நினெராடி
 ஸவ-வாவாநாநா வவிசுசெவிநிஃ ஸுநுத - உ. து
 வட்டி வாதெயவா நிகழிவடுவாதெவவிசுசுநி
 யாயசெயுவாதா ஐதாயதெயுகுநாநிநிபுயகி-
 சாயீநுடலுக்கொடியம் - சேயுநகநுதொவடிநி ச
 யுநதூயிடுவர்நஜம் - சேயுடிளாஸுநம் விதா-
 சேயுநாநெரா வநஸுதிசேயுநாநி சுஸுவாநுயுடி-
 சாயீந-நாவொ ஹவந்துநம்- சேயு - உகி கீஸுபிஃ
 ப்ருகடுபுமசேயும-வம் வாநிகழிவடுவொசெசு
 விநாவித வெவநெகிவிவட்டியாடி சேயுசெவி சேயு
 தெரா சேயுவாஹிடிசெராநாவாஹி உகிஸவ-நாஹி
 ராந-மலீநிராநிசேயுசெசெவ-கண வொபயக்கா - ச
 வெஷாடிநுடிஸநகா உகிதசுவகிதம் துணாடிசு
 சாடியநிரஸுந சேயுசெசெர உகிநெநர் ஐதநாநி
 ராஸுநாவ உவஸுசேயு சநெரா சேயுநாநிசெய சு
 வொஹவந்துவீதயெ சாயெராநி ஸுவந்துநம்
 உசுடுவட்டி சிசெசெசுசு மடயாநிநி ரஹடுவ-டுடி
 நெவ-டிவட்டி ராவ ப்ருஹாடி|| *

விசுவ-டுமு ஹணம்.

ப்ராஹீ- வவிசுநா தணிடுதெ விசுவ-டுவா
 தெரு சூசெசுமஹம் துவிதம் விசுநெராசெவயாநா

உண்ட ப்ரியொமடிவடணா நுகு ரீணிகா

நடுநிலாநிலாநவணலாநு- சுவிநயநெஜவலவல்கா
 ஸாநுமல தெக்கிய ரீணிலவடிமூதாநிலாமொ
 த்ருவடிமூணம் விதம் வெரு தல ராடி ரூடிஸெ
 ஹநி சுவிநவலவிலீகாண ஸாரெலவிதம்விதது
 விதாநிலவ்ரு விதா ரீணெலொ ராவொகவடிமூ
 ஹாநி- உத ரூவொநிலீய வலித்ருதாநாப திலொலி
 லொரீடெலவ தெ ராமொலவொடுவ நிலீடகம் ப்ரு
 தவடிமூ ப்ரு தலய வணலிவிதம் விததுநிலாநு
 தெஹம் லொகாநு லீணீஹிந: ஸயாநஉதிலிதிலாநிலீகடிவடி
 வலித்ரு திலாநயயம் ப்ரு கெடிவாடி ரூடிநாணம்
 வலிவலக கயலக

வெருதாவடிமூ ஹணம்.

வெரு தாவடிமூ வாதெருவலித்ரு திலாயகூரீகூ
 ஹதம் வெருகொடுவயாநாநு ஸரீகாநு ஸலி
 லாநவணலாநு சுவிநயநெஜவலவல்காநாநு மலதெ
 சுக்கிய ரீணிலவடிமூதாநிலாமொ - மொதூயஸ
 ரீணெவெரு தாய ஹதெஜமடிமூஹாநீதிஜம
 திலீயகூரீகூஹதம்- ஹரம் - மொதூயெநா
 நெஜ ரூ வெருதாயெதெ ஹலிவி யாம் - வலித்ரு
 ரூஹத ரூ திலொலிலொரீ டெலவ தெ ராமொல
 வொடுவலிநிலீடகம் ப்ரு தவடிமூ ப்ரு தவணலி வெருத
 திலாநு லொகாநு லீணீஹிந ஹலி திலாநிலீகடிவடி
 வெருதாநி ராமொலகாநிலிவி யாம் - வலித்ரு திலாய
 நாடிமூடிநாணம் வலிவலக ககூகா-

உச்ச வ்யோமடிவ-நாந-சூரணிகா.

யொய-ர வுசா ஐதஜோஸெநொ வ-த- வித
 ரொ ஹெஷுசுஜீர வெக்ஷ ருஜீத-பூசுவெராசுந
 ஐஜிம் வெ தஸொஜிம் - சவ-ய உயாயவசு
 ருஜீஸெநொவது வெ தொஹவெ-ஐதீ வெ த
 ஹ-கீஸாநெ சுஜீரவெக்ஷ வெசுநொஸொஜி ரா ச
 ஸ-யெயாய வசுத-ஜீரா ஸாநொவது வெ
 தாஹவெ-ஐதீஸி யா: ததொ-ஹொஜீஸாநமகூ

சுவாஹம்.

உவலீதீசூரஹம் தமஹாஹாமாவிஸூ ஜெவாஜி
 ஹாவயாஃ யெசுசுவிஹி சாஸூரஜெ ஸாவயாநா
 ஹவதுதெ- விஸூஜெவாஸூரணுதெதீர் ஹவெஜி
 யெ சநூரிசெய உவஜ ருயிஷ - யெசுஜிஹா உச
 வாயஜித்ரா ஸ்வஜ ருஷி-ந ஹி-ஷிஜாஜயஹம் - மொ
 சூ ஸ ருசஜி-ஹெ வெ தஸ ரு- ஸூரஜெசு து-சுக்ஷ
 ஸ ஜிக விஸூநு ஜெவாநாவாஹயாஜி- ஐதீசுதொரா
 துந தொஜெஷு சுவாஹம் மொசூ ஸ ரு சஜி
 ஹெ- ஸூரஜெசு து-சுக்ஷ ஸ ஜிக விஸூஷாஹம் ஜெவா
 நாஜீஜிஸநம் உஜிஷ-ஹம் - யவொசுசூரணுஜி-
 ஹவீநாவீதீசூயாதவிதா ஸொஜி ராமஹெஸெ
 வயிஹி வ-ஹெவெ-ஹெ - ஹ ஜாஜிஸஹம் ஜெதொரா
 யி-ஹீவ-பூய-ஹம் ஶதஸாநஹம்- மொசூ ஸ ரு
 ஶஜி-ஹெ-ஸூரஜெவஸூரணுஜி-ஹவீநாவீதீ-ஐதீ
 வெசுசுவிதாஜிஹவீதாஜிஹாநாவாஹயாஜி-ஐதீ
 வெசுசுசூரணுஜி-ஹவீநாவீதீ-ஐதீ

உடைய வுயொழுவடுணாமுகூ ணிகா.

நிதிதாய விசெஷெணெககா யுடுவழீவவஜட்டுவி
 துவுதவட்குயடாக உவ - விஷெண்விசெஷெ
 வவடிவு ஶாழி வவட்குயடாகபுரால் - வரியிநி
 யாநாடி யுதிடுவாஂ தஃக்யுக்ஷாபுரால்நால்நீ உ
 ய்யிபதாதிழள வக்ரியதாஂ காதிடுய்யிபதாஂ காதிடு
 ளவக்ரியதாதிதடு நுஜீவடுவித்யடட ஸாழித
 ஹவிஃவாடுத்யுவித்யுக்ஷாஃஹவிஷ: ஹவிராடிய ஹ
 விஷுடுவாடுத்யுவுடுஜநாழிக ராடிய சுடுமுருதூ
 டெரா நியாயசுவிவாயடு புரால்ந ஶுழீவநடு வெ
 யாஸடுபுதீஷி த ஶிவாயடுவடுடு ராவலீயடு
 ஶிரவடியஸக்யுடிவிவாயடு - யடுநடுவிதாடுடுடுடு
 தடு ஶிவலுநாடுஹடுதீடு வாவடுணவடுடுக்ஷாஹு
 ஹாவிதாஃ வித்யுஶிஷயாஜ ஶுஹுதீஸஹடுக்ஷா
 டெயுதாடுடு வடுநடுவடுடுஜநாழிகடுவாடிய சுடுளக
 ஶிஷுடுஶிவிஷுடுக்ஷாடுடுஷி படுதடுடுடு சுவி
 வாயடுடிக்கிண்துஃ படுதீஷிதா வடுநடுவிவாயடு
 வடுகாழிஷுடுவடுநா ஹுதீராஜடு ஹுதீஸஹு
 ஶுஹு-உவ - வித்யுதீஷெரா ஶிசெஷெண ஶிஷுடு
 ஶுக்ஷா புரால் - சுஹவிஷ. ஶு ஶுஹுதிஹவிஷுடு
 யடு உடுறஹஸநி ஹடுக்ஷா வரியடுடு. ஜநாழிபுராய
 ஶிதடு புரணாபாடு வரியுஷெவநடு புணீதாடுவா
 ஶுணடுஷுடுஹு ஶாஸநடு சுடுடுவலுநாநாடுகடு
 ஶுஶா தடிநடுதரடு ஶவடுத்யுடுஹாஜடுஸுடுடு ஶுஸ
 நடுடிக்கா சுடுடுவபாயஸடு ஶுடுடு வடுடுஶுடு
 ஶுடுவகடுஶுடுக்ஷி வாடுத்யுடுக்ஷாபுரால் சுடுஶுடு
 ஶுணாடுடு ரடுக்ஷாஶுடுடுடுவடுடு கரியுஷெடு ஶுஹ

புறியொம்மடிவடுணாமுகூரணிகா. ௨௦௬

வெடிவாநாதிதடுநாவாகடுகூரவ - மொகூ
 ரா குபுலுநு கிர் லிஷாவீசு நடுலுஹொநாய ந
 மொடும்உஹயாபவெதடுநாவாகவதுஷ்யம்ஸூ
 யம் விஸூடிவஹஸூமொடிகம் புஷாய-பு
 யில்தெவாதூதிராஜி வாவடுணவசயவொடிகடு
 துஜ - புராய்நாவீதீவிதம் விதூஜிநாவா
 துஹுஸடுகூயகூர ணஷதெவிதஹுதெதடுஜி
 டவிக்காவயில்தெவதூதிராஜி - விதம் வி
 தாடுஹ புவிதாடுஹலுஜி துதூரூவிசு வதி
 மொடிக டுதூஜடுநீதிதலுக்ஷி வாதெயுமெகூ
 ஹுதி மெஷடிக்காவாதுஹுஸயூதிக மெகூஷிஷு
 வதிலொடிக டுதூஜடுஉவல்தீ வஷுமவாது ஹு
 ஶசநம் கூகூர வுயில்தெவாதூதிராஜி வி
 ஸூடிவவசயவொடிகடுதூஜ - புராய்நாவீதீ
 யடுஹுஸுரொஹவடுஸடுஹகவடு மொகூவடு யாதூ
 ஹுஸிஸூரொதூ | ததுநீயநாடிவயாம் தஹு
 மொடிராகூதாவடு மெஷாணடு ஹுஸுஸூவெடு
 ணகொவஷுமரிதடுஜி மெவவிதடுமெடு டகூ
 ணாமூராநு டிஷடுநு ஹுதீயடுடகூஷிணா டுமலு
 வடுஜநாவடுஹவடுகூரொஹமவாநுஹுமெவடு
 ஜநாடிநடு புயகாரீதி யவலுஹிகம் திலொடிக
 டுதூஜ - ஹவடுதூவரிஷெஹநம் காரயிகூர ஶ
 துதெவஹுஸுரணடுமீதடுவொஸநம் காரயிகூர
 புராணநுவிஷூடுதடு ஜமொடீதி வஹி

உகம் ப்ரியொமடிவணாநுகூரணிகா

ப்ராணாஹுகீ: காரயிகா ப்ராஹ்ணாநாஃ இத
 ரஹஸ்து ஸாஹொகுகம் டிகா யயா ஸுவஃ ஜ
 ஷய திகுக்ரா தியுவாதா - ஹவந்தம் திய
 தியத்யம் இதிகுக்ரா உவவாராநுகூர ஹஜா
 நெஷு வாராஷ வாகூரீநி வித்யஸாக்ர
 ஜஃஸ்யாவிகா ப்ராஹ்ணாவீதீ - சுஹிஷிப்ய
 ஜாஜதஸ்ய - சுயஸவெஃ தவந்திஹகெ ஷெதெ
 ஷு ஸாதிநஃஹமவநிவெதிஷு வபாடியேஷு
 கிவெகதிதிகு வெகதிதம் வுஷாஸாதிநஃ தீ
 யஃப்ரஸாடி உதிவாவ்யெஷஸகஃஸவாக்ரண
 திகிதெஃ ப்ரதிகுக்ரா தியுவாதா தீதாயதெ ஹ
 வந்தம் - ஷத்யத்யம்இதிகுக்ரா உவவியெஷெ
 வாஃ தியத்யம்ஸவந்நிதி வுஷா சுஸு ஸவந்ந
 திதிப்ரதிகுக்ரெ விஸெஷெவாஃ த்யவாஃ ஸுஉதிகு
 க்ராத்யவாஃ ஸுஉதிப்ரதிகுக்ரெப்ராஹ்ணாவீதீகெ
 விசு சுக்ரந்நீதிகுக்ரெஹஸ்வாராஜா திகுஸா
 வவிதம்: வித்யவிதாரிஷவ்விதாரிஹாஃ திய
 யம்ஸவநம் - சுஸுஸவந்நிதிப்ரதிகுக்ரெவஸு
 விதாரிஹாஃ த்யவாஸ - த்யவாஃஸுஉதிப்ரதிகு
 க்ரெ நிதிதஸவநம் சுஸு ஸவந்நிதி ப்ரதிகுக்ரெ
 நிதிதத்யவொவித்யவொவீதிப்ரதிகுக்ரெ உவ
 வீதீவெஷா தியத்யம்ஸவநம் - சுஸுஸவந்நிதி
 ப்ரதிகுக்ரெவிஷெ த்யவொவித்யவொவித்ய
 திவநம் உவவீதீ சுஸொரிவாஸு-ஷெவிகம்- வந
 ஸாஹொகுகம்ப்ராஹ்ணாவீதீசுஸுஸ்யதெவெத்யகம்

உகஉ ப்ரியொமடிவடிணாநுகுரீணிகா.

ஊடுவிரணடு வலாஜா விசுவாமிதாஸீதா வ ஊடு
 ஷண யவவீவிராஷதிதொவொவா நஹதிகடுவ
 மயாநா ஸநஸயநொவயா நொநா யாவீவவம்
 வம் படுஜடுவ்வரி வாஹிசுா - ஹவெஷெடுகா டி
 சூா சகூயடுதிதடுகூா சகூயடுதிதிடுதெஃ ப்
 தடுகெஸயாவாஹிஷடு இதடுகூா வாஹிதா
 ரீதிடுதெஃ ப் தடுகெ டெவ்வெயதடுகூா-கவூ
 ஸயெதிடுதெஃ ப் தடுகெ ஊடுஜிள சிவிசஜமம்நி
 ந்ய - சுயெரடுவம் வாதுாணி விநடுஸடு விஸூ
 டெவாஃ - ஸ்யடுதாதிதடுகூா ஸ்யடாதாஹிஸூடு
 வாஃ - இதிவ்ரதடுகெ சுநடுஸடுதெஃ க்கூயதா
 ரீதி ப்ருடுஷெஜடுஷெஸஹஹஜடுதாதிதி விஸூடு
 டெவஃ ப் தடுகெதாரொ நொஹிவவ-ஃதா-
 கஹந - இதிவ்ராசூ-டு தாரொ ரொவாஹி - க
 வந - இதிவ்ரதடுகெ சுயெரடுவம் வாதுடுதா
 நம் தடுகூா - உவவீதீ விவ்ராநுப்ரடிசுணீசுதடு
 உவவாராநுகூா வாடிளநிவீயடு ப்ராஹீநாவீதீ-
 வாரெஜவாரெஜவத - டெவயாடுதெஃ இதிஜவிசூா -
 உதிஷுதவிதஃ விதாஹிதி - உதிஷடுப்ரதஹிதி -
 உவவீதீ உதிஷுதவிஸூடுதெவாஹிதி-உதிஷுவிஷூ
 ஹிதி - சுடுஜெண ப்ராஹ்ணாநுஸ்யாவடு உவவீதீ
 ஸூயாரடுநுபுஜடுப்ரடிசுணீசுதடு சூமதடுசடு
 டி-கூணதடுஸயாடிசுணாபுாநு டிஹாநு ஸஹீ
 யடு படுவடுஷெ ராஜ-யஃதாஃ விதஃ வி
 தாஃ ராஜ-தாஃ விதஃ விதாஹிஃ ராஜ-ய
 தாஃவிதஃ ப்ருவிதாஹிஃ - வஸூடுஷெஷெஷெ

வ்யொமடிவடூணாநுகூஜணிகா. உகந்

ரோஜ்யந்தா ரோதரஃ ரோஜ்யந்தா விதாரிணஃ -
ரோஜ்யந்தா வ்ரவிதாரிணஃ - உத்யாஜிவிஸிவி
தாரவயஃ ஜிஹிஃ - ஊததெவிதாஸுத
ஸஃ - யெவகூரணம். ஊததெவிதாஃ விதா
ரிண - ஸஃ - யெவகூரணம் - ஊததெவிதாஃ
வ்ரவிதாரிண - ஸஃ - யெவகூரணம் - ஊததெ
ராதஃ சுஃ - யாஸூகூரணம் - ஊததெவிதாரி
ணி சுஃ - யாஸூகூரணம் - உத்யாஜி விஸிவி - ஊ
கூரணம் - ஜிஹிஃ - ரோஜ்யந்தா ரிவிதாரி
தஃ - யெவகூரணம் - ஜிஹிஃ - மொத்யாயஸ
ரிஃ - விதெய்ரெத்யாயணம் - விஃ - ஊகூர
ணம் - மொத்யாயஸ - விதஃ - யெவகூரணம் - விஃ - ஊகூர
ணம் - த்யாயஸ || *H

சுவயஃயஸ்யொஜநம்.

வ்யொஹணாநுகூஜாவ - உவலீதீ ப்ராணாநா
யஃ - வ்யாலீநாவீதீ சுவயஃயஸ்யொஜநம் -
மொத்யாயஸ - விதெய்ரெத்யாயணம் - விஃ - ஊகூர
ணம் - மொத்யாயஸ - விதஃ - யெவகூரணம் - விஃ - ஊகூர
ணம் - த்யாயஸ - விதெய்ரெத்யாயணம் - விஃ - ஊகூர
ணம் - மொத்யாயஸ - விதஃ - யெவகூரணம் - விஃ - ஊகூர
ணம் - த்யாயஸ ||

உகசு ப்ரெயொமடிவண்ணாநுகுரீணிகா-

நடுவொவொரிநெ - யயாவஸு வஹாவதீதி சிா
லொப்ரெ தாவதெ ஜலவிதெ-விதூாடிவெட்டு
ஜலவிதெ-விதூாடிவெட்டுஜலெநிநீய- வெத
விவெதூயா விவஜெவிதூாடிவெநாநாநா
தொநீயாய உவவீதீ- ப்ராணாநாயஜெபூவீநா
வீதீ விவஸ-யொஜநகாடு வெதரணீ மொடா
நாநாநாநா இதிஸகலெ ஸ்ரீஹாவஸு ராடுவ
வெ ப்ராஹ்ணவெ இடிசீஸநம் இடிவதெந-மய
வாஸாணீககாமாடிமகூதெ || யஜிவாரெவாரெ
வெதெதூா வெதரணீநீ | தாந்தகதெமா
பூசாவொரி ப்ராஹ்ணெக ஜிமீஷயா || மவரெடும
வெதிஷெந்திவநாநிவதெபூசா | தவாடிவொரி
பூசாநெந கடிஸாநீ ப்ரயஹெடு | கடுவெஸ்பூ
ஹ்ணாய தஹாவாஜெயாநெ தஹெடுநெ ப்ரதீ
யுஹீதெ தூயககிவிசு ககிணாவஹிதாந்ஜாநா
தெஹெடுஹ்வெ பூசெநெநி - இதிபூஹ்ணாய
மாடிசு வவீதீ ப்ராணாநாயஜெபூவீநாவீதீ
வெகலெ விவஸ-யொஜநகாடு கசுதாநாநிகரி
வெஇதிஸகலெ மொஹெதிவஹிரணொஜெவா
வொயாநெமயாநிவ - ரொவெடு வெணீதொ
ஹெடுதூாநாநா ப்ரகீதிநீதா || இதிடிசுதாநா
யயாவஸு கடிசு - கஸகடுசு ஹிரணொடுவெ
ண கரிவெஇதிஸகலெ ஹிரணெமவதெ-பூயஹ்
நெ இடிடிசுதாநெ பூசொநாயா யககிவிசு ஹிர
ணெ தெஹெடுஹ்வெ பூசெநெநெஇதிஸூா
யயடிசு - சிவாவாதாஹிதா யதெதெதூாடி-

புயொமடிவண்ணாநுகூரணிகா. உகடு

ஜாயீமடாவொவலவதந ஐதஜுதெநலம் மஹபரி
 துாஜி—யடாவஸு வஹாஸகீதஜு தெநவவி
 தும் விதூாஜிவிடுவெம் பெருகவிங் லாமத்யம்
 ஸ்யொஜு - சியுவாதா ஹவதநம் - ஸம்மஹ
 யம்ஸம்வடிபம் - ஸ்வொரீநாந் விஜாநதநா- டெவா
 லாமம் யடாவடுவெடு - ஸ்ஜாநாநா உதூஸகீ -
 ஸஜாநொசித்ருஸரீதிஸுஜாநீ - ஸரீநம் சிநஸஹரீ
 துதெஷாந - ஸரீநம்கெதொசுலிஸந் ரஹய - ஸம்
 ஜாநெந வொஹலிஷாயஜிசி - ஸரீந்ருகுகுகி
 ஸரீநாஹுடிபாநிவம்- ஸரீநசிஸுவொரீநம்-யடா
 வஸுவஹாஸகீ - ஐதஜுாஜிசிடுதெருண் யொ
 ஜு உஸாயயெ ஸரீநாஸுசிநஸம்-விதரொயரீரா
 ஜெடு தெஷாந் தொகஸுயாநம்-யஜொதெவெஷு
 கஹுதாந - யெஸரீநாஸுசிநஸம் ஜீவாஜீவெஷுஜாசி
 காம் -தெஷாந் ஸீரீசுயிகஹுதாந்ஷுநிநுயஜெஸகந்
 ஸரீநம் - ஐதீவிங்ரநம் வஸுராய-ஐதம் வரம்வெ
 துஸஷொநாஹி ஸம்ஸுஷாவயு ஜெநெந சிஜ-
 யந்தா சிசிதாந் ஐதஜுாஜிசிடுஜுயிகுரா யெஹ
 வெரெருகஜுாஜி மூஸபூரநாநம் சுருகாவி
 யாநஸு புருஷீவெசு - நசிபுவிங் வடுதெ
 சிசுரீசு லூகாமுஹம் மகூரவண்ணுரஹம் வாஹ
 யெஜிதெடுகெ - லொசுகும் ஹுரூப சுருகா
 ஹுரூஹணாநு ஹொஜயெசு||

*B



சுதூசெவநவியாஃ டவணகாரெ ரெவலு
 டுஃ பூதிவாழிதாஃ சுதவெஷாஃ சுநுகூரணிகா
 சுஜிஃ வுநாநுகூரணிகா நாஹுயாயிதிவா
 ய்யெவிஷாஃ காவஃது- *||

பூயொமடிவண சுஜாமிநெய வுடுதண
 வய்வாரவஸெ நராசாநுஜிஃகித வகுநா

சூதிவாஸெ நயயாதிவிதா

பூயொமடிவணாநு வாராசினுநுகூரணிகா

வ ஃ வ கு ண ஃ ஃ .

